


புதிய பாணம்



புதிய பாணம் ஆ. வெந்தின வெள்ளான்

புதிய பயணம்

புலோலியூர் அ. இரத்தின வேலோன்

- புதிய பயணம்
(சீறுக்கைத் தொகுதி)
- புலோலியர் அ.இரத்தின வேலோன்
- பதிப்புரிசை பதிப்பு : திருமதி இ. சாந்த குமாரி
- முதலாம் பதிப்பு : வைகாசி 1996
- அச்சுப் பதிப்பு : பிரின்ட் கிறாபிக்ஸ்
4, நெல்சன் பிளேஸ், கொழும்பு 06
தொலைபேசி: 596312
- அட்டைப்படம் : மொறாயஸ்
- விலை : ரூபா 95/-

- Puthiya Payanam
(Collection of Short Stories)
- Pulolyoor A.Ratna Velone
- Copyright © : Mrs. R. Shantha Kumary
- First Edition : May 1996
- Printed at : Print Graphics
4, Nelson Place, Colombo 06
Telephone: 596312
- Cover Design : Morayas
- Price : Rs. 95/-

சமர்ப்பணம்

குமா,

வேலுப்பிள்ளை அறுமுகம்

(Retired Superintendent of Audit)

அம்மா,

அறுமுகம் பார்பதிப்பிள்ளை

மாமா,

அமரர் Dr. சங்கரப்பிள்ளை கந்தப்பிள்ளை

மாமி,

அமரர் கந்தப்பிள்ளை சிவக்கிராமந்து

அதகியோருக்கு

இந்நால் அன்புடன்

சமர்ப்பணம்!

புலோலியூர்
ஐ. இரத்தின வேலோன்.

உள்ளே. . . .

• முன்னுரை	
• ஆசியுரை	
• பயணத்தின் முன்.....	
• எழுச்சி (மஸ்லிகை)	01
• தானம் (மஸ்லிகை)	13
• மீறல்கள் (மஸ்லிகை)	22
• புத்துணர்ச்சி (மஸ்லிகை)	31
• பாரதி (மஸ்லிகை)	38
• புதிய பயணம் (மஸ்லிகை)	52
• பிறந்த நாள் (வீரகேசரி வார வெள்ளிட்டு)	62
• அறிமுக விழு (வீரகேசரி வார வெள்ளிட்டு)	69
• தப்புக் கணக்கு (வீரகேசரி வார வெள்ளிட்டு)	76
• தேன் சிந்துமோ வானம்? (வீரகேசரி வார வெள்ளிட்டு)	83
• ஒரு விடியலுக்கு முன் (வீரகேசரி வார வெள்ளிட்டு)	93

முன்னுரை

சிறுவிவல்லாம் தமிழ் முழுக்கம் என்பது போல் திரும்பிய திக்கிள்லாம் சிறுக்கதைகள் குவிந்து வரும் காலம் இது.

1970 களின் பின் அடுண்டுக்கு 2000த்துக்கு மேற்பட்ட கதைகள் எழுதப்பட்டாக சிறுக்கதை அழய்வாளர்கள் குறிக்கின்றனர். வாசகர் தொடகை அதிகரிப்பு, பத்திரிகைப் பெருக்கம், கழிவுத்தான் பயன்படுத்தல், பெரும் அச்சுயந்திர அறிமுகம், கம்பியுட்டர் வருகை அரசியன சிறுக்கதை இலக்கியத்தின் போக்கை வெகுவாக மாற்றியுள்ளன. இவைகளில் பெரும்பாலானவற்றை சிறுக்கதைகள் என்பதைவிட பத்திரிகைகளின் பக்க நிரப்பிகள் என்றே அழைக்கலாம்.

பத்திரிகைக் கதைகளை விருத்து சிறுக்கதைத் தொகுதிகள் என்று வந்தால் புத்தகமடிக்கக் காகும் வெளியிட்டு வைக்க ஒரு கூட்டமுமாக போட்ட காசை மீட்டுக் கொண்டு மிகுதிகள் கடைக்கேறி வாசகர்கள் கரங்களில் புதுந்து. . . .

ஓரே வணிக மயமாகிவிட்டது எழுத்துப் பூந்தோட்டம். அழிரம் மஸ்கள் மஸரட்டும் என்னும் எண்ணிக்கைக் கணிப்பு வேறு.

இத்தனைக்கும் மத்தியில் தோட்டத்துக்கு வெளியேயும் ஒரு சில புக்கள் பூத்து விடத்தான் செய்கின்றன.

‘அறிமுகவிழா’ என்னும் கதையில் வரும் எழுத்தாளன் போல் “நான் எழுதிய கதையளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப் போறன். அதன் வெளியிட்டு விழாவை பெரிய அறிமுக விழாவா வைக்கப் போறன். . . அந்த விழா என் புத்தக அறிமுகத்துக்கல்ல . . . என் அறிமுகத்துக்கு . . . என் புகழுக்கு . . . என் பேருக்கு . . .” என்று பெயருக்கும் புகழுக்கும் பிரபல்யத்துக்கும் அலையாத, அமைதியான, அடக்கமான எழுத்தாளர் இரத்தின வேலோனின் “புதிய பயணம்” என்னும் இந்தத் தொகுதி அப்படி தோட்டத்துக்கு வெளியே பூத்து விட்ட பூவாகத்தான் தீகழ்கின்றது.

எழுத்தை வைத்து தனக்கு ஏதாவதிடான்றைத் தேடிக்கிளான்ஸ் அவாவுறாத அந்தச் சீன்னி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவராக நான் இரத்தின வேலோனைக் காணுகின்றேன். அவருடைய படைப்புக்கள் கவனிப்புப் பெற்று நல்லபிப்ராயம் கொண்டு அவை பற்றி நான் எழுதிய நீண்ட நாளின் பின் ஒரு நாள் “நான் தான் இரத்தின வேலோன்” என்ற அறிமுத்துடன் என்னைக் காண வந்தார். இடன் வந்தவர் நான் பெரிதும் விரும்பும் இன்னொரு படைப்பரளீயான ரஞ்சகுமார்.

இருவரும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஓன்றாகப் படித்தவர்கள். எழுதுகளின் பிற் கூறில் எழுதத் தொடங்கியவர்கள். கருத்து வேறுபாடு கொண்டவர்கள் என்றாலும் இலக்கியம் என்னும் நீரோட்டத்தால் இணைந்தவர்கள்.

1977ல் தனது பதிதான்பதாவது வயதில் அடவான்ஸ் லெவலை முடித்துக் கொண்ட பின்னர் இந்தச் சமூகத்தின் தாக்கங்கள் தன்னில் ஏற்படுத்திய தகைப்பால் எழுதத் தொடங்கியதாக இவரே ஒருமூறை கூறியுள்ள கணக்கின் படிப் பார்த்தாலும் கிட்டத்தட்ட இருபது வருடம் இலக்கிய உலகில் இருக்கின்றார்.

இந்த இருபது வருடங்களில் நானறிந்த மட்டில் ஒரு பதினாறு அல்லது பதினேழு கதைகளையே எழுதியிருக்கின்றார் என்பதை எண்ணுக்கூயில் ‘நிறைய எழுதி... பேப்பர்களில் நிறைய நிறைய பெயரடி பட்டு...’ என்னும் அற்ப ஆடசைகளுக்கிள்ளாம் அப்பாற்பட்டவராகத் தோற்றுமளிக்கின்றார் இரத்தின வேலோன்.

தேசிய ஏடான வீரகேசரியைத் தவித்து இவருடைய படைப்புக்கள் மல்லிகை, சுடர், தாரகை போன்ற சிறு சஞ்சிகைகளிலேயே வெளி வந்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

வாசகரைத் தேடிப் போதல் என்னும் நிலையிலிருந்து ஒரு படைப்பு தன்னை விழுவித்துக் கொள்ளுதலும் ஒரு தகுதி தான்! தரநின்றையம் தான்! அரசியல், சமூகம், குடும்பம், போன்ற எந்தவித அமைப்பு நிலைகளுக்கும் கட்டுப்பாத, கட்டுப்பட விரும்பாத இலட்சியமோ,

தன்னம்பீக்கையோ அற்ற பாலியல் பலவீனத்துக்கு அடிமையான உதிர்களாகப் போய்விட்ட இன்றைய பெரும் வாசகர் மட்டத்துக்கு இறங்கி வராத படைப்புக்களால் தான் படைப்பாளிகளால் தான் இலக்கியம் செழுமை கொள்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது.

இந்தத் தொகுதியில் இடம் பெறும் பதினாறு கதைகளிலும் கூட அறு மல்லிகையில் வெளி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கையில் குறைவான படைப்புக்கள் என்பதற்கும் இலக்கியத்தரத்துக்கும் தொடர்போயில்லையல்லவா!

தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று இன்று வரையும் போற்றப்படும் வ.வே.சு. ஜெயர் எட்டுக் கதைகள் மட்டுமே படைத்துள்ளார்.

சமூத்துச் சிறுகதையின் பிதா மகன் என வர்ணிக்கப்படும் சீ.வைத்தியலிங்கம் 21 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.

மனதை சமூகம் தன் அனுபவங்களை நினைவு கூர்தலே கதை என்பதுகிறது! உரை நடை வலுவுடன் இருவ உள்ளடக்கம் சியற்பாட்டுத் தீற்குத்துடன் நவீன மயப்படுத்தப் பட்டுள்ளன இன்றைய சிறுகதைகள்.

வாழ்வின் நிகழ்வுகள் சிறுகதை என்றும் வடிவத்துக்குள்ளாக வெளிவரும் போது அவை அவற்றில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பது முக்கியமான தொரு அம்சம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு சமகால இருப்பைச் சீத்திரிக்கும் ஒரு மையமாக இலக்கியத்தில் இடம்பெறுகிறதா அல்லது ஒரு இலக்கியப் படைப்புக்காக அந்த நிகழ்வு வெறுமனே பயன்படுத்தப் பட்டுள்ளதா என்பதே அந்த முக்கியத்துவம்.

இந்தத் தொகுதியின் சிறுகதைகளைப் பொறுத்த மட்டில் சமகால இருப்பைச் சீத்திரிக்கும் ஒரு கருவுலமாகவே வாழ்வின் அனுபவம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது!

வெறுமனே ஒரு கதை ஏழுதுவதற்காக தன் வாழ்வின் அனுபவங்களைப் பயன்படுத்துவதின்றால் தனது 38 வயது வாழ்க்கை

அனுவாங்களைக் கொண்டு தன்னுடைய 20 வருட இலக்கிய வாழ்வில் இரத்தின வேலோன் 200 க்கு மேற்பட்ட கதைகளாவது எழுதியிருக்கலாம்.

வாழ்வின் ஜீவ அம்சங்களும் வாழ்வுக் கோர் உந்து சக்தியாகவும் இல்லாத எந்த எழுத்தும் இலக்கிய அந்தஸ்தைப் பெற முடியாது.

இரத்தின வேலோன் இலக்கியமாக்கி நம் கையில் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கை நிகழ்வுகள் எத்தனை தாரத்துக்கு அரசிரியரின் வாழ்வுடன் ஜீவிதம் கொண்டுள்ளது-ஒன்றறக் கலந்து விட்டிருக்கிறது, அவரைப் பாதித்திருக்கிறது என்பதை அவருடைய பாத்திர வார்ப்புக்கள் மூலமாகவே நாம் இன்றாம். பெரும்பாலான கதைகளில் அவரே தான் அந்தப் பாத்திரம். அந்த நிகழ்வின் பாதிப்பிலிருந்து-அருக்கிரமிப்பிலிருந்து அவரால் அவரை விஸ்க்கிவிட்டு இன்னொரு நபரை பாத்திரமாக்கி உலவவிட அவராலேயே முடியாமல் போகின்றது.

அதுந்த மனக்கிளர்ச்சியடையவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஏதோ ஒரு கலை சூபத்தில் தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும் என்பதற்கிணைய இங்கே சிறுக்கை சூபத்தில் அவை வெளியாகி இருக்கின்றன.

ஓரு சமகால சமூக உணர்வுடன் அவை வெளியாகி இருக்கின்றன என்பதே இவற்றின் சிறப்பு.

இரத்தின வேலோனின் கதைமாந்தர்கள் அனைவருமே மத்தியதர வர்க்கம் சார்ந்தவர்கள். அவுவலகங்களில் வேலை பார்க்கும் அண்கள்-பெண்கள்; இந்தச் சமூகத்தின் அம்சமாகத்திகழும் தன்னையொத்தவர்கள்; தன்னுடைன் பழகியவர்கள்; சுக உத்தியோகத்தவர்கள்; அவர்களுடனான தனது அனுபவங்கள் முரண்பாடுகள்; ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் அருகியவையே இங்கே சிறுக்கதைகளாக உருவம் எடுத்துள்ளன.

எழுச்சி; தப்புக்கணக்கு; மீறல்கள்; பாரதி போன்ற கதைகளில் அண் பெண் சம்மந்தப்பட்ட உறவுநிலைகள் வேவ்வேறு உணர்வுகளுடன் காட்டப்படுகின்றன.

தட்டும்பம் என்னும் பாரம்பரிய சமூகக் கட்டுக்கோப்பு குலைந்து போகாமல் இருக்க. . . சீதறிப்போகாமல் இருக்க சீல கட்டுப்பாருகள்

வேலிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. வாழ்வின் ஜீவனை குலைந்து போகும்போது... வாழ்வே சிதறிப் போகும் நிலை ஏற்படும்போது இந்தக் காலும் கட்டுப்பாடுகள் மீறப்படலாம் என்பதை 'மீறல்கள்' தத்துபமாகக் காட்டுகிறது.

மனிதர்களுக்கிடையிலான அப்பா-பிள்ளை என்னும் பாரம்பரிய உறவு முறைகள் கூட சாதி வெறியால் உடைந்து போகும் அவலத்தை ஜீவவடன் காட்டுகிறது 'எழுச்சு'.

பொருளியல் வளர்ச்சி சர்ந்த இன்றைய பட்டணத்துச் சமூக அமைப்பில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவது; உடனமர்ந்து உத்தியோகம் பராப்பது போன்றவை தவிர்க்க முடியாத அம்சங்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் நீகழும் சீரு சீரு சம்பவங்கள் சம்பாலைத்தனைகள், மகிழ்ச்சிகள், விட்டுக்கிகாடுத்தல்கள், ஆகியவைகளைக் கொண்டு 'காலத்தானோ' என்று மயங்கிவிடும் நிலைகளை 'தர்புக்கணக்கு' தத்துபமாகக் காட்டுகிறது.

வாலிப் முறக்கீல் இளமையின் இன்பத்திற்கு குறுக்குவழி வடிகால் தேடியலையும் இன்றைய இளைஞர்களின் மன உளைவை படம் பிடிக்கின்றன 'புத்துணர்ச்சி', பிறந்த நாள்' ஆகிய இரு படைப்புக்களும். ஒன்றில் திருட்டுத்தனமாக செக்ஸ் படம் காட்டும் வீடியோ வீட்டுக்குள் நு வழகின்றான் ஒருவன். மற்றதில் பஸ் பிரயாணத்தின் போது பெண்ணின்பம் தேடுகின்றான் ஒருவன்.

அங்கீகரிக்கப்பட்ட சமூக உறவுகள் மூலமாக மட்டுமே பாலியல் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஆசிரியருக்குள்ள அக்கறை சீரிது நேர நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன இச் சீருக்கதை இரண்டின் மூலம்.

இப்படியே ஒவ்வொரு கதைகளைப் பற்றியும் கூறிக்கொண்டே போகலாம்.

கதை மாந்தர்களின் அகடினர்வுகளும் தாபங்களும் அழகான மொழி நடையின் மூலம் ஆசிரியர் மேற் கொண்டுள்ள முடிவு நோக்கி நகர்த்தப்படும் விதம் அருளாமயாக அமைந்துள்ளது.

ஓவியத்துக்கு வண்ணங்கள் போல் இலக்கியத்துக்கு மொழி தான் பிரதானம். படைப்பின் வெற்றியில் மொழி நடைக்கு ஒரு பெரும் பங்கிருக்கிறது. அதிலும் சிறப்பாகச் சிறுக்கைத்துக்கு ஒரு தனியான மொழிநடை அவசியமாகிறது. சிறுக்கை ஒரு நுட்பமான வடிவம் என்பதால் இறுக்கமே அதில் பிரதானம்.

இரத்தின வேலோலின் சிறுக்கைத்துக்கையில் இந்த மொழிநடை சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் பேசும் போதும், பாத்திரங்கள் பேசும் போதும், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின்-பகைப்புலத்தின்- பாத்திரங்கள் பேசும் போதும் கையாளப்படும் மொழியின் லாவகம் அந்தப் பாத்திரத்துக்கும் படைப்புக்கும் ஒரு சிறப்பைக் கொடுக்கின்றது.

புற்றனளை, புலோலியீர் இரத்தின வேலோனின் பிறந்த மண். மாற்பாணக் குடா நாட்டின் வட கீழ்க்குப் பிரதேசமான வடமராட்சியின் பேச்சுத்தமிழ் இந்நாலின் தலைப்புக் கதையான 'புதிய பயணத்தில்' கையாளப்பட்டிருள்ள விதம் மகிழ்ச்சியைத் தருகிறது.

"அக்கா எனக்கு முதலிலை ஓல்லுவப்போலை தேத்தண்ணி போட்டுத் தா. . . "

"செல்லத்தமிழி வெள்ளனச் சொல்ல அயத்துப் போனன். . . மொண்டசௌறி முன்னை மாதிரி நெசவு சாலைக் கட்டிடத்திலை இல்லை. . . "

"என்ன மோனை வவுவா கொட்டுப் பட்டுப் போனாய். . . ."

'கொஞ்சம் போல்' என்பதை மலையக்குத்தில் நாங்கள் என்னத்தனை என்றும் இத்தனியூண்டு (இத்தனையளவு) என்றும் வழங்குவதுண்டு. அதே போல் 'நேரத்தோடு' என்பதை 'வெள்ளனவே' என்று கூறுவதுண்டு. இங்கேயும் ஓல்லுவப்போலை, வெள்ளன என்றும் பதங்கள் பேச்சுத்தமிழாகப் பயன் படுத்தப் பட்டிருள்ளன.

இக்கதைகளை ஓன்றாக, ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது இரத்தின வேலோனின் மொழியின் சிறப்பு உணரக்கூடியதாக இருக்கிறது. ‘இது இரத்தின வேலோனின் மொழி நடை’ என்று கூறுமளவிற்கு அழகாக மொழியினைப் பயன் படுத்தியுள்ளார் இவர். இவருடைய கதைகள் பற்றி கூற வந்த ஒரு சீலர் ‘இரத்தின வேலோனின் கதை என்றால் இப்படித்தான் இருக்கும்’ என்பதற்கான பண்பு அவருடைய படைப்புக்களில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் தொகுதியில் உள்ள கதைகளை ஓன்று சேர வாசிக்கும் எவருக்கும் தெரியும் இரத்தின வேலோனின் கதைகள் ஒரே மாதிரியானவை அல்ல என்று. அறிமுக விழா, தானம், தேன் சிந்துமோ வானம், பரதி, போன்றவைகள் வித்தியாசம் வித்தியாசமான கதைகள். ஆனால் இவருடைய கதை இப்படித்தான் இருக்கும் என்று வாசிப்பவரை எண்ணவைப்பது அவரது மொழி நடை. என்போ. வின் மொழி நடையோல்.

வடமராட்சியின் சிறப்புக் கூறுகளில் ஓன்றான இலக்கிய வளம் இரத்தின வேலோனாவும் செழுமையுறுவது போலவே சமூத்துச் சிறுகதையுலகும் இச்சிறு கதை நாலால் வளம் பெறும் என்பது நிச்சயம்.

தனிவத்தக ஜோசப்
கொழும்பு.

16-2-1996



ஆசியுரை

எழுத்தை ஆள்பவனே எழுத்தாளன். எழுத்தீனைக் கருவியாக்கி உள்மனதில் தான் கொண்ட எண்ணைக் கருத்துக்களையும் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்த உணர்ச்சிகளையும் அவன் இலக்கியமாக்கி வெளியிருக்கின்றான்.

எழுதுவதன் நோக்கம் படிப்பவன் மனதில் ஒத்த எண்ணத்தையும் உணர்ச்சி அலையையும் ஏற்படுத்துவதே ஆகும். இதில் சகலரும் வெற்றி பெறுவதில்லை. காத்திரமான சமுதாய நிகழ்வுகள் கூட சில சமயங்களில் சில எழுத்தாளர்களின் படைப்பில் உப்புச்சப்பற்றாகி விருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சமுதாய நிகழ்வைக் கையாலும்போது அந் நிகழ்வு எழுத்தாளனின் இள் மனதில் ஏற்படுத்திய தாக்கம், அதிலிருந்து அவன் புரிந்து கொண்ட பாடம், அதனால் ஏற்பட்ட மனத் தெளிவு ஆகியன அப்படைப்பில் இழையோட வேண்டும்.

ஒரு வாசகன் படித்து முடிந்ததும் எழுத்தாளன் கூறமுனையும் பாடத்தையே, புரிந்து கொள்கின்றான். வாசகர் மனதிலும் அதையியாத்த தாக்கம் ஏற்படும்போது எழுத்தாளனின் முயற்சி பூரணத்துவமடைகின்றது. அகர வேகத்தில் சமுதாய நிகழ்வுகளை அதி நவீன ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டும் இவ்வெசர யுகத்தில் அமைதியான போக்குடனும் தெளிவான சிந்தனையுடனும் சீர்க்கைத் தூண்டியாக தன் எண்ணைக் கரு வூலங்களை சமுதாயத்திற்கு அளிக்கும் புலோலியீர் இரத்தின வேலோன் அவர்களது பணி மிகச் சிறந்த முயற்சியாகும்.

அவரின் இப்பணி அவர் பிறந்த வடமராட்சி மன் செழுமையைப் பிரதிபலிப்பதுடன் சமுத்துச் சிறுக்கதை இலக்கிய வளத்திற்கும் செழுமை சேர்க்கும் பணியாகவும் நிச்சயம் அமையும்.

வாழ்க அவரது இலக்கியப்பணி! வளர்க அவரது எதிர்கால முயற்சி!

- எஸ். பாவச்சந்திரன்

பயணத்தின் முன்

ஏற்கனவே எனது கதைகளைத் தாங்கி சிறுக்கதைத்தொகுப்புகள் வெளிவந்திருந்தாலும் தனியானதொரு சிறுக்கதைத்தொகுப்பினை வெளிக்கிகாண்ற வேண்டுமென்ற எனது நீண்டநாளைய அவா இப்போதுதான் நிறைவேற்கின்றது.

தழுமல் பாதிப்புகளினால், ஆக்கிரமிப்பினால் ஏற்படும் மன எழுச்சிகளின் விளைவுகளால் அவ்வப்போது ஏற்பட்ட கலைப்பிரசுவங்களின் தொகுப்பே இந்நால். கடந்த இரு தசாப்தங்களில் தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான எனது கதைகளில் காத்திரமானதென்ற கவனிப்பைப் பெற்ற பதினாறு சிறுக்கதைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிற பாத்திரங்களைச் சிருஷ்டித்து கதை சொல்வதை விட நான் நானாகவே நின்று கதை கூறுவதையே பெற்றும் விரும்புகின்றேன். அப்போது தான் மன எழுச்சிகளை, மனதை முரண்பாடுகளை, மனக்குமுறைகளை இயல்பானதாக வெளிக்கிகாண்ற முடியும் என நான் நம்புகிறேன். சமூக ஏற்றத் தாழ்வுகள், சாதி அமைப்புகள் என்பவற்றிற்கு எதிராகவும் பசிக்கொடுமை, அடிமைத்தனம் ஆகியவற்றிற்காகக் குரல் கொடுப்பனவாகவும் சமுதாயப் யொழுப்பு மிக்கவனாக ஒரு எழுத்தாளன் இருக்க வேண்டும் என்கின்ற கடப்பாடு எனது இந்த முயற்சியில் எந்த அளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தியின்தது என்பது வாசகர்களினது மதிப்பீடில் தான் தங்கியுள்ளது.

‘கதைக் கண்கள்’ முதல் ‘நான் அனாதை அல்ல’ வரை எழுத்தி அறு பிரசுரங்களை வீரகேசரி நிறுவனம் வெளிக்கிகாண்ற மூலவிதசையாக இருந்த வீரகேசரி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளரும், பிறிண்ட் கிறாபிக்ஸ்ன் நிர்வாக இயக்குனருமான திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது அரசியுடன் எனது புதிய பயணம் அறங்கிக்கப்படுவதை பெரும் பேராகவே நான் கருதுகிறேன்.

புதிய பயணத்தில் என்னுடன் நின்று உழைத்த அனைத்து அன்பு
நெஞ்சங்களுக்கும் மீண்டும் எனது நன்றியினைத் தெரிவித்து என் பயணத்தில்
பங்கேற்க வாசகர்களாகிய உங்களையும் இரு கரம் நீட்டி வரவேற்கின்றேன்.

'மீரா அகம்',
புற்றுளை, புலோன்.

27.04.1996.

புலோனியூர் ஆறு கிராம பேரவூர்



என்னுடைய பள்ளித் தோழன் வேலோன் மிகவும் சுந்தோசமானவன்.
எந் தேரழும் சிரித்துக் கொண்டும், உழைத்துக் கொண்டும் இருந்தவன்.
வாழ்க்கை பற்றிய இனிய கணவுகள் அவனிடம் நிறைய இருந்தன.

எங்களது பள்ளி வாழ்க்கை முடிவடைந்து வாழ்க்கை என்னும்
மர்மக் காற்று எங்களைத் தீசைக்கு ஒருவராகச் சிதறச் செய்த பின்னர்,
நான் கண்ட வேலோன் வேறிறாரு மனிதனாக மாறி விட்டான். அவனது
சிரிப்புக் குறைந்திருந்தது. பள்ளி நாட்களிலும் அவன் எழுதினான்
என்றாவும் பின் நாட்களிலேயே அவன் நிறைய எழுத ஆரம்பித்திருந்தான்.

17.12.1995

ஏஞ்சகுமார்



நன்றி!

- எனது முதல் சிறுக்கதையை 1977ல் தினகரலில் பிரசுரிக்க ஆவன செய்ததோடு அறம்ப காலங்களில் என் எழுத்திற்கு இங்கமளித்த புலோலியூர் க.தம்பையா அவர்களுக்கும்,
- எனது ஓவ்விவாரு அந்தக்கத்திற்கும் முகத்திற்கு நேரே விமர்சனம் கூறி அழகியல் அம்சங்களுடன் எனை எழுதுவத்த என் தாய்மாமன் புலோலியூர் க.சதாசிவம் அவர்களுக்கும்,
- எழுத அறம்பித்த நாளிலிருந்து இன்றுவரை அடிரோக்கியமான ஆலோ சணைகள் தந்து வருவதோடு இந்நாலிலிர்கும் அருமையானதொரு முன்னுரை வழங்கிய தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும்,
- எழுதக் களமமைத்துத் தந்த, இலங்கையில் வெளியாகின்ற, வெளியான அனைத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளது அடிசிரியர்களுக்கும்; குறிப்பாக என் வளர்ச்சிக்கு உரமிட்ட வீரகேசரி வார வெளியிட்டு அடிசிரியர் திரு பொன். ராஜகோபால், மல்லிகை அடிசிரியர் திரு. பெருமனிக் ஜீவா, சுடர் அடிசிரியர் அரி அடிசியோருக்கும்,
- எனது 25வது வயதில் 'அறிமுக விழா' நாலினை வெளிக்கொண்ட இணை நின்றதோடு, தனியான சிறுக்கதைத் தொகுப்பு ஒன்றினையும் நான் வெளியிடவேண்டுமென பலதரம் என்னை வற்புறுத்தி என் சிறுக்கதைகளைத் தரம் பிரித்துத் தந்து உதவிய அக்கா கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும் மற்றும் கதைகள் தரம் பிரிப்பதில் உதவிய சோ. ராமேஸ்வரன், புலோலியூர் செ.கந்தசாமி அடிசியோருக்கும்,
- பத்திரிகை, சஞ்சிகைகளில் எனது அந்தகங்களைப் படித்ததுமே கடித மூலம் அபிப்பிராயங்கள் எழுதி என்றுமே என்னை உற்சாகப்படுத்திவரும் தெண்ணியான், டாக்டர் எம்.கே. முருகானந்தன் அடிசியோருக்கும்,
- இந்நாலின் கணவீரர்வுவையைப்பில் என்னுடன் உடனுழைத்த சகோதரிகள் இ.ந.சாந்தினி, க.சிசந்தில் குமாரி அடிசியோருக்கும்,

- அட்டைப்பட ஓவியத்தை அழகாக வரைந்து நாலிற்கு அணிசேர்த்த ஓவியர் ஒகஸ்டின் மொறாயஸ் அவர்களுக்கும்,
- நாலீன அழகாக அச்சிட்டதோரு, ஆசியுரையும் தந்துதலிய பிரிண்ட் கிறாபிக்ஸ் நீவாக இயக்குனர் திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும்,

என் அன்பு நிறைந்த நன்றிகள்!

23.05.1996

புலோலியூர் தூ.இருந்தீன வெலோன்



நால் ஆசிரியர் பற்றி.....

- பெயர் : - புலோலியூர் தூ.இருந்தீன வெலோன்
- பிறப்பிடம் : - புற்றலை, புலோலி ● பிறப்பு : - 25.12.1958
- தொழில் : - முகாமையாளர், பிரிண்ட் கிறாபிக்ஸ், கொழும்பு.
- பணிபுறந்த இடங்கள் : - போப் & கம்பனி, கே.ஓ.இ. இண்டஸ்ட்ரீஸ் வீரகேசரி நிறுவனம்
- அஞ்சல் முகவரி : - 4, நெல்சன் பிளேஸ், கொழும்பு 06.
- எழுதியவை : - சிறுகதை, கவிதை, விரிசனம்.
- அந்தகங்கள் இடம் பெற்ற நால்கள் : -
 - காலத்தின் யுத்தங்கள்
 - அறிமுக விழா
 - மல்லிகைக்க கவிதைகள்
- வெளிவர இருக்கும் நால் : -
 - புத்தொளி (சிறுகதைத் தொகுதி)

-வி. எஜக்டீஸன்.



ஏழுச்சி

'ஏழுச்சி வரவேற்கிறது.'

நெஞ்சம் நிறைந்த துயரத்துடன் பஸ்ஸை விட்டிறங்கிய போது கிராமத்தின் எல்லையில் புதிதாக நாட்டப்பட்டிருந்த அந்த எல்லைப் பல்கையே முதலில் என் கண்களில் திரையிட்டது.

அக்கா எனக்கு அனுப்பி வைத்த அந்தத் தந்தி ? கண்களிலிருந்து பனித்த நீர்த்துளி கைகளில் புரண்ட அந்தத் தந்தியில் பட்டுத் தெறிப்பதை மட்டுமே என்னால் இன்றமுடிகிறது.

திரும்பிப் பார்க்கிறேன்.

சதா மலர்ந்த முகத்துடன் மினிரும் என் மனைவி, பொலிவிழுந்த முகத்தால் பரிசாபமாக என்னைப் பார்க்கிறாள். அவள் கையிலே சூட்கேசைத் துக்கிக் கொண்டு, மறுகையில் இரு மின்னைகளையுந் தாங்கியவாறு முன்னேறுமாறு தன் முகத்தால் சைகை தருகிறாள்.

அம்மா இறந்து விட்ட. இந்தச் சேதியைக் கூட எனக்கு அறிவிக்க முடியாதவராக, ஜயா இன்னமும் அதே போலிக் கெளரவத்துடன் தான் இருக்கிறாரா?

கால்கள் முன் நோக்குகின்றன.

பத்து வருடங்கள். நினைக்கவே நெஞ்சு நெகிழ்கிறது. பெற்ற தாயையும், பிறந்த இரையும் விட்டு இத்தனை காலம் எப்படித் தான் இருந்தேனோ? நேற்று நடந்த நிகழ்ச்சி போல அது இன்னமும் பசுமையாக என் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறது. அதற்கிடையில்

இருபத்தைந்து வயதாகியும் வேலை வெட்டியில்லாமல் இருங் திரிந்த நான் 'எக்கவுண்ண் கிளாக்காக' அந்த 'இன்டஸ்றியில்' சேர்ந்த போது தான் சாந்தியைச் சந்தித்தேன். பெற்றவரை உடன் பிறந்தவர்களை விட்டுத் தனியாக வாழுத் தலைப்பட்ட காலகட்டம் அது. வீட்டு நினைவுகளில் வயித்திருந்த என்னைத் தனியாக வாழுத் தைரியழுட்டியதோடன்றி 'எக்கவுண்ணே' என்னவென்று புரியாத எனக்கு பக்கத்தில் நின்று, சகலங்கையும் புரியவைத்து புத்துணர்வுட்டினான் சாந்தி.

பக்கத் துணையாக நின்றவள் என் அந்தரங்கங்களையும் பகின்து கொள்ள அரூரம்பித்ததோடன்றி, பட்ட கஷ்டங்களிற்கும் தன் புரிந்துணர்வையும் தரத் தொடர்ந்திய போதுதான், எங்களது பழக்கம் நட்பையும் மீறி அடுத்த 'இக்கட்டான்' கட்டத்திற்குச் செல்ல அரூரம்பித்தது.

சாந்தி துணையின்றி எதுவுமே என் வாழ்வில் இல்லை என்ற நிலையை என் அறிவுப்பூர்வமாக நான் உணர அரூரம்பித்த போது தான் சாந்தியிடன் இணைத்து என் பெயரும் பரவலாக 'ஒவ்வீஸ்', 'பெக்ரர்' முழுவதுமே படு பயங்கரமாக அடிப்பட அரூரம்பித்தது!

இந்தச் சேதி 'பேசண்ட் மனேஜர்' வரை எட்டியதன் முடிவு..... இருவரையும் தன் முன்னழைத்து ஒரு நீண்ட 'அட்வைணையே' தந்தார் அவர்.

அவரது 'அட்வைணை' விளைவு, அன்று வேலை முடிந்த பின்பு அவளுக்கு நான் சொன்னது. "சாந்தி, நானுண்ண கல்யாணம் செய்யிறதாக முடிவெடுத்திருக்கிறீன்."

வேதனைச் சீரிப்புடன் அவள் சொன்னாள். யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமமொன்றிலே கீழ் சாதியிலே தான் பிறந்தவளாம். ஏழைக் குடும்பமொன்றிலே ஏழு பெண்களுக்கு முத்தவளாம் தான். தலைப் பின்னையாயிருந்தும் தனக்கென்று கூட வீட்டில் தர அடுன வீருவாசல், காணி பூமி, நாகை நட்டு, காக பணம் என்று எதுவுமே இல்லையாம்.

கல்யாணப் பேச்சிசெடுத்ததுமே சாதி, சமயம், குலங், கோத்திரம் என அதீ அந்தங்களை அராய்ந்து பார்க்கிற எங்களது மன்னின் பாரம்பரியம் சாந்தியில் குடிகொண்டிருந்ததிலும், அடுச்சரியப்பட எதுவுமில்லைத்தான்.

"சாதி, சமயம், இன பேதம், இதுகளுக்கு அப்ராற்பட்டவன் நான் என்பதை இவ்வளவு 'இணரிமேற்றா' என்னோடை பழகின நீ கூடப் புரிந்து கொள்ளோல்லயா சாந்தி?"

"நீங்கள் உங்களின்றை கொள்கைகள் இதுகளை, இந்தப் போலிக் கட்டுக்களைத் தகர்த்தித்தியத் தயாராயிருக்கலாம். அதனால், நீங்கள் வாழ்ந்த கழல், உங்களின்றை உற்றம் சுற்றம் எல்லாவற்றையும் மீறி இந்தக் காரியத்தைச் செய்யமுடியாது, ஏனென்டால் இன்னமும் நாங்கள் அந்தக் கட்டுக்களிற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறம். இந்தச் சமூகம் போட்ட வரம்புகளுள் தான் இனியும் வாழப்போறம்".

"வசதி படைத்தவர்கள், நிலப்பிரபுக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யிறாதுக்காக ஏழை எனியதுகளை அடிமைப்படுத்துறதுக்காகத்தான் இந்தக் கட்டுக்களை உருவாக்கினார்கள். இந்த வரம்புகளைப் போட்டார்கள். இப்ப நாங்கள் ஒரு புது நாற்றான்டை நெருஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். சாந்தி, அடிமைத்தளை அறுத்து உயர் பதவிகளை வகிக்கிறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கக்கூடின்னோ சம்பந்தம் வைச்சுக் கொள்ளுறுதிலை மட்டும் வேலி போட்டுது எந்த வகையிலை நியாயம்?"

"நீங்கள் சொல்லுறாது கதைகளுக்கும், நாடகங்களுக்கும் மெருகேற்றலாம். அதனால், நடைமுறைக்கு சரி வராதது. இப்படியான எழுச்சிகளை ஏற்றுக் கொள்ளுற பக்குவத்துக்கு இந்தச் சமூகம் இன்னமும் வரேணல். சரி . . . கனக்க ஏன்? இந்தக் கலப்பு மனத்தை 'அற்லீஸ்ற்' உங்கடை 'பெமிலியிலையே' ஏற்றுக் கொள்ளுவினாமா?"

"நல்ல கதையிது. . . . ஆரிலே சாதி துறைஞ்ச சனங்கள் பின்னையார் கோயிலுக்கை உள்ளாட வேணு மெண்டு நாண்டு கொண்டு நிண்ட போது, அவையளுக்கு ஒத்தாசை புரிந்து, அவையளைக் கோயிலுக்கை உள்ளடுத்தினவர் என்னுடைய ஜூயா. நானுண்ணைக் கலியாணங்கு செய்யிறநைத் அவர் போற்றுவாரே தவிர ஒரு நாளும் ஏற்காமல் விடமாட்டார். எங்களை ஒதுக்கி வைக்குமாட்டார்." ஜூயாவின் 'எழுச்சியை' நம்பி நான் தான் கதையளந்தேன். அப்படி வாய்விட்டுச் சொன்ன எனக்கா இந்தக் கதி?

முதன் முதலாக சாந்தியுடன் நான் வீட்டிற்குச் சென்ற போது புணையாயிருந்து எல்லாவற்றையும் கேட்டிற்கவர், வேங்கையானார்.

"உமக்கென்ன நெஞ்சமுத்தமிருந்தால் எனக்கிகாரு சொல்லுக் கூடச் சொல்லாமல் உவண்ணயுங் கூட்டுக் கொண்டு இஞ்சை வந்திருப்பாய் ? போடா வெனியாலை."

"ஜூயா, நான் சொல்லறாத."

"நீர் ஓண்டும் சொல்லத் தேவையில்லை. இல்லைக் கேக்கிறன். குழுமப் நிலவரமறியாமல் நீர் கண்டவண்ணயுங் கூட்டுக் கொண்டு வர இதென்ன தங்குமடமா?"

"நடந்தது நடந்து போச்சு. அதுக் கேன் இப்ப நெருப்பெடுக்கிறியள்?" அம்மா தான் கூறினா.

"என்னடி நீ பூராயம் பிடிக்கிறாய்? அந்த நாளையிலை பூசாரியர் எண்டு என்றை பாட்டனக்கு ஒரு பட்டப் பேர் இருந்தது. அப்படிப்பட்ட பரம்பரையிலை பிறந்திட்டு இப்பிடிக் குலங், கோத்திரம் எண்டு ஒரு இழவும் பாராமல் எங்கையோ இருந்து எவ்வளையோ கூட்டுக் கொண்டு வரவோ? இல்லைத் தெரியாமல் தான் நான் கேட்கிறன் இவகளைவ பல்லைக்காட்டிப் பழக்கைப் போலை, நாலிலழுத்துப் படிச்சாப் போலை, காவோலை கட்டி இழுத்துத் திரிஞ்சு பழக்கள் எல்லாம் மறைஞ்ச ரோயிஞ்சுமோ?"

"என்ன கண்டறியாத பழம் பெருமைகள் பறையிறியள்? உங்கை உதுகள் எல்லாரும் மறவசர் எண்டு சொல்லித்தானே திடலீற் சனங்களை பின்னையார் கோயிலுக்கை உள்ளடுத்த வலு மும்முறமாக நின்டனிங்கள். அந்த முகாந்திரங்கள், முசுப்பாத்தியன் எல்லாம் இப்ப எங்கை போட்டிருது?"

"தாலியறுப்பானே, அது கோயில்".

"அப்ப உங்கடை முகாந்திரங்கள் எல்லாம் கோயில் குளத்தோடைதானோ?"

அம்மாவின் அக்குரல் ஓய முன்பே, ஓங்கி வந்த ஜயாவின் கைகள் அவவைப் பதம் பார்க்கின்றன.

முற்றத்து வேம்பில் சாத்தியிருந்த பூப்பறிக்கும் தடியை எடுத்தவாறோ அவர் சத்தமிருகிறார்! "இன்னுமேற்பட்டு நீ எனக்கு மகனுமில்லை, நானுணக்கு அப்பனுமில்லை. நான் கவுண்டாப் போலை . . ." அவரது போலிக் கெளரவங்கள் முரட்டுப் பிடிவாதங்களாகி, என்னை வெளியேற்றத் தான் வேண்டுமின்ற வொராக்கியமான பின்பு, அவருடன் நான் என்ன கதைப்பாது? எதை எடுத்துரைப்பது?

பற்றை பற்றிய பணைமரங்களினுடாக பின்னையார் கோவில் இராஜ கோபுரம் என் கண்களில் திரையிருகிறது. இந்தப் பத்து வருஷத்தே நிகழ்ந்த கிராமத்தின் மாறுதல்கள் . . . ?

சீரு பராயத்தில் கூட்டாளிமாருடன் கூடி நான் கீளித்தட்டு விணையாடிய புளியடிப் பிலுவில் மாபியருந் தொழிற்பேட்டை, ஏதிராகத் தொடரமைப்பில் மாடிவீருகள். மாவில் வயல் மறைந்து அதில் நெசவாலை. அருகே மாதர் சங்கம். அடுத்தாற்போல் எழுச்சி சனசமுக நிலையம்.

பின்னையார் கோவில் கூட முழுக்கவே மாறிவிட்டது. நீல வானம் வரை நீண்டு நிர்ணது காற்றில் 'சலசலத்த' மகிழ மரங்கள் நின்ற ஜிடத்தே சீனப் பெருஞ்சுவனர விஞ்சிய தேர்முட்டி. அதனுள்ளே அழகிய சித்திரத் தேர். கோவிலினருகே புதிய பொலிவுடன் தீர்த்தக் கேணி.

சந்தியைத் தாண்டி கல்லுாரி வீதிக்கு வந்துவிட்டோம். சொட்டிலுங் குடிலுமாக இருந்த அரசடிப் பள்ளி, இன்று மாட கூடாங்களுடன் கூடிய இந்துக் கல்லுாரி. அன்று சேறும் சக்தியுமாய் இருந்த வண்ணாழுலை இன்று கல்லுாரி வீதி, வடலியும் பணையுமாய் இருந்த திடல், வளமான திடலூர்.

குடிமைத் தொழிலாக, அடிமைத் தொழிலாக தொழிலைக் கருதாது, தங்களைத் தேடி பிறை வரவைக்கும் சுதந்திரத் தொழில் செய்பவர்களாக மக்கள் இயங்க ஆறும்பித்து விட்டார்கள் என்பதைப் படம் பிடிக்குமாப் போல் 'லௌஸ்ரி', 'சலுான்', தொடரில் பணம் பொருள் விற்பனை நிலையம்.

மொத்தத்தில் பழைய அரசடிக் கிராம நிலை கூர்ப்புற்று இப்போ, எழுச்சி மிக்க புத்தார் ஒன்று கண்களில் திரையிருகிறது.

தூரத்தே

வீட்டு வாசலில், மதவடியில், என் 'அன்னை இல்லத்தில்' பலர் குழுமியிருப்பது எனக்குத் தெளிவாகவே செறிகிறது. என்னையே அறியாது நெஞ்சும் விம்மி கண்களில் நீர் கரைகின்றது.

'நான் கவுண்டாப்போலை கொள்ளி வைக்கிற உருத்தக்கூட உனக்கில்லை என்னு உங்கடை ஜியா அண்டைக்குச் சொன்னாரே. அதை' மீதியைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாது சாந்தி தவிர்ப்பதை என்னால் நன்குணர முடிகிறது.

ஜியா ஏன் இப்படி எல்லாம் வெறுப்பைக் கொட்டி என்னுடன் நடந்து கொள்கிறார். அப்படி நான் செய்த தவறு தான் என்ன? புரியாத புதிராகவே இருக்கிறது. என்னால், என் செய்கையால் கோயில் குருக்கள் அளித்த பூசாரியர் என்ற பட்டப் பெயரும், பதவியும் பறிபோயிடுமே என்றா, இவர் இப்படிக் கவலைப்பருகிறார்?

நிலப்பிரபுத்துவம் கற்பழிந்து ஓர் எழுச்சிமிக்க சமுதாயத்தைப் படம் பிடிக்கும் கிராமத்தில், இன்னமும் பழம் பெருமைகளைப் பிரதிபலிக்கின்ற இதயங்களா? காலத்தின் மாறுதல்களோடு மனிதர்களின் இயல்பும் மாறாமலா போய்விடப் போகின்றது?

அம்மாவின் இந்தச் சாவுக்கு அவவின் ஆஸ்மாதான் காரணமாயிருக்கும். 'அக்கை வருத்தத்தோடை கண்டாடி வேலை செய்யாதை' என்று சிடாக்டர் மாமா எவ்வளவு எருத்துச் சொன்னாவும், ஒண்டையுமே கேளாமல் ஜியாது வேலை. அப்பிடி அவசிக்க கொட்டித்தான் என்னத்தைக் கண்டுட்டா? கடன்தனிக் கவலையள் ஒருபறும், என்னுடைய சிந்தனையள் ஒருபறும், எல்லாம் ஒருமிக்கச் சேர்ந்து தாரைவர்த்துப் போட்டுவு.

அக்கா தனது கலியாணத்துக்குப் பிறகு வேற்றார் குடியேறிய பிறகு தங்கச்சி தானே தனிய அவவிற்குத் துணையாயிருந்தவள். அப்ப அவனுக்கு பன்னிரண்டு, பதின்மூன்று வயது. இப்ப அவள் பெரிய குமராகியிருப்பள்.

வீட்டுப் படலை கிட்டிவிட்டது. ஏனோ என் சுதாரம் நடுங்க ஆரம்பிக்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன. படலையைத் தாண்டி முற்றத்தில் காலடி வைக்கிறேன்.

"என்ற சில்லத்தம் பீ, நீ வந்து சேர்ந்தியோடா. . . . எங்களைப் பெத்த தெய்வம்" அம்மாவின் தலைமாட்டிலிருந்த அக்கா ஓடிவந்து என் காலடியில் விழுகின்றா. தொடர்ந்து சீனியம்மா. பொங்கி வந்த துயரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னையே அறியாமல் நான்

அழுகுரல்கள் ஓய்ந்தன.

"ஒருவரும் இஞ்சை வரத் தேவையில்லை. கொள்ளி வைக்க ஏன் நான் இருக்கிறேன். நான் வடிவா வைச்சு முடிப்பன்." அப்போது தான் எங்கிருந்தோ வந்த ஜூயா சற்றுச் சத்தமாக சொன்னார். அவர் பின்னால் ஆவேசத்துடன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி கணக்தின் கணவன் சந்திரசேகரர் நிற்கிறார்.

"அம்மா சொல்லைக்கை பேசாமல் நின்னுட்டு இப்பென்ன சமா வைக்கிறியன்?" அழுது கணைத்திருந்தாலும் அக்காவின் முச்சுக் குறையவே இல்லை.

"என்ன என்ன சொன்னவே?"

"தான் செத்தாப் போலை தனக்கு மோன் தான் கொள்ளி வைக்க வேணு மெண்டு, சீவன் போகக்குள்ளை அந்த மஹீ மண்டாடினிதல்லே? கையெடுத்துக் கும்பிட்டிதல்லே?"

ஓப்பாகி குரல்கள் ஓய்கின்றன. கட்டியணைத்து அழுத பெண்கள் எட்ட விலகிக் குந்துகின்றனர்.

"சந்திரசேகரி, என்ன பார்த்துக் கொண்டு நிக்கிறாய்? அருக்களைப் பிடிச்சு வெளியாலை அறுப்பு." சாகப்போகிற வயத்திலும் தந்தையார் தன் சாகாத பிடிவாதத்தால் சத்தமிடவே, குருமிக்கார அம்மான் தன் குருமியை ஒருமுறை உலூப்பி முடிந்து கொண்டே, தன் கடமையில் ஈடுபட முனைகின்றார். அரவமறிந்து அவுவவுடன் நிற்ற கணகம் மாமியும் ஓடி வந்து விழுப்புப் பார்க்கிறா.

"அம்மான், சும்மாயிருங்கோ. அவனை வரச்சிசால்லி நான் தான் தந்தியடிச்சனான்."

"ஒகோண்டானாம். அதுவும் உம்மடை முகாந்திரமோ?"

இழவு வீட்டிற்கு வருவோரை அறிவிக்கும் பறை விட்டு விட்டு ஒலித்தது. இடையிடையே அழுகுறல்கள்.....

"அம்மா! இஞ்சை என்றை நிலையைப் பார்ம்மா. நீ எங்களையில்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாய். இஞ்சை நாங்கள் பட்ஜிற பாட்டைக் கொஞ்சம் கண்திறந்து பார்ம்மா." அம்மாவின் தலைமாட்டில் நான் விழுந்து புராநுகிறேன். சாந்தியும், என் இரு பின்னைகளும் என்னருகே விழுந்து அழுகிறார்கள்.

அம்மா நிம்மதியாக உறங்குகின்றா. அவவிற்குத்தான் நரகத்திலிருந்து விழுதலை கிடைத்து விட்டதே.

கொள்ளி வைப்பது யார் என்ற பிரச்சனை. குருக்கள் பகுதியிலும். "ஏன் பொடியன் வந்திட்டான் தானே? வரச் சொல்லுங்கோவன்." பெடாக்டர் மாமா தான் சத்தமாகச் சொல்கிறார். தன் உடன் பிறந்தவளின் இறுதி எண்ணமாவது நிறைவேறுட்டுமே என்ற அங்கலாய்ப்பு அவர்க்கு.

"என்ன டாக்குத்தர் புது நாணயக்கதை பறையிறியன்? அது அத்தானினல்லோ கிறுத்தியத்துக்கு நிக்கிறது." சந்திரசேகரி அம்மான் அடிக்குரிலில்புத்தார்.

"ம . . . கிறுத்தியத்துக்கு நிக்கிறாள் தோஞ்சு வெள்ளை வேட்டி கட்டி வரவேணும்."

குருக்கள் இயங்க ஆரம்பித்து விட்டார். கும்பங்களைப் பரப்பி, சள்ளிகளால் சுவாலை எழுப்பி ஓமம் வளர்க்கிறார் அவர்.

ஜியாவை அழைத்துக் கொண்டு அம்மான் கிணற்றிடப் பக்கம் செல்கிறார். அப்போ . . . "என்னக்கா செய்யுது?"

"ஓண்டுமில்லையடா. தலைக்கை ஓலே அய்மலாக் கிடக்குவு. மயக்கம் வருமாப் போலக் கிடக்கு." அக்காவின் சீவந்த முகம் இருண்டு கொண்டு வந்தது. கண்கள் பிரண்டன. பக்கத்து வளவு புலனைசு அக்கா கோப்பி கொண்டு வந்து சாந்தியிடம் கொடுக்கின்றா.

"புவனேசு, என்ன விசர் வேலை பார்க்கிறாய்? அவனுக்கு கோப்பியை நீ பருக்கு." அவசர அவசரமாக ஓடிவந்த கனகம் மாமியின் குரலது. எதுவுமே வேண்டாமென அக்கா சாந்தியிடம் சைகை காட்டுகிறா.

"தங்கைச்சி எங்கை?" அருகிலிருந்த சீனியம்மாவிடம் கேட்கிறேன்.

"அவள் கலியாணங் கட்டி புருஷனோடை கிளிநாச்சி யிலையடா. தந்தியடிச்சனாங்கள். இன்னுங் காணேல்லை." கன்கள் கலங்க சீனியம்மா புலம்பினா.

"குளிப்பாட்டுற பெண்டுகள் குடமெடுக்க வாருங்கோ." அம்மான் என்னருகே வந்து நின்று கூறகிறார்.

இரத்த இருத்துக்கள், மாமி, மச்சாள் முறைதலைகள் அலசப்படுகின்றன. முதலில் கனகம் மாமியின் பெயர் பிரேரிக்கப்படுகிறது. மேலும் ஒன்றுவிட்ட சில இறவு முறைகள், இருவர் தேர்வாகின்றனர்.

"என்ன இதெல்லாம் இரத்த இருத்தாக் கிடக்கு? சம்பந்த வழியிலையும் ஓராள் தேவையியல்லே?" கோணியக்கையின் குரலது,

"அந்தச் சீரழிவுகளையும், சீத்துவக் கேடுகளையும் ஏன் கோணி இப்ப கேட்டு பரிசுகேடு படுத்துறாய்?" வேட்டியை மடித்துக் கட்டியவாறே அம்மான் என்னைப் பார்த்துக் கறுவிலிட்டு பின் நகருகிறார்.

"கட்டாடி எங்கை? எட . . . என்ன வலு எட்டத்தை நிக்கிறாய்? இங்க்கு உதிலை கீடக்கிற வண்ணா மூலையிலையிலிருந்து வர இவ்வளவு நேரமே? சரி.... சரி.... போய்க் குளிப்பாட்டுற இடத்துக்கு வெள்ளை கட்டிவரு. ம. . . ம. . . விஸ்ததுங்கோ, குளிப்பாட்ட சவுத்தைத் தூக்கப் போறம்." தனக்கு அளிக்கப்பட்ட கெளரவும் காரணமாக கனகம் மாமி பம்பரமாகிவிட்டா.

நான் விலகுகிறேன்.

அருகிலிருந்த சாந்தியைக் கைத்தாங்கலாக்கி அக்கா குளிப்பாட்டுமிடம் செல்கிறா.

"முப்பன், என்ன நீ வந்த நேரந் தொடக்கம் பறையோடையே மெனக்கிடுகிறாய். ஒல்லுப்போலை உதிலே பொடியணை விட்டுட்டு இஞ்சை பசுவதிக்கு பாடை கட்டுறதுக்கு கொஞ்சம் வந்து உதவி செய். கோணி... கைதைக்குள்ளை கைத உங்கடை பருதியிலை நாவு பொடியங்களைப் பாத்து ஆயத்தப்படுத்து பாடை தாக்க. ம.... என்ன கந்தன் அத்தான்றை அவுவல் முடிஞ்சதே? இஞ்சை வா. உண்ணானை உன்றை கத்தியானை என்றை முகத்தையும் ஒருக்கால் தட்டிவிடு." அம்மானுக்கோ வறு உசார்.

"பந்தம் பிடிக்கப் பேரப் பின்னையுள் எல்லாறரயும் கூட்பிருந்கோ." கோணியக்கை சத்தமாகச் சொல்லிய போது, அங்காவின் மூன்று பின்னைகளையும் அழைத்தவாறே கணக்கும் மாமி வருகிறா. மேலும் இரு பந்தங்களைக் கூவிக் கொண்டு சீலியம்மா என் பின்னைகட்கருகில் வரும் போது, "மச்சாள் என்ன வேலை பாக்கிறாய்?" என மாமி கேட்கிறா.

பலாத்காரமாகப் பந்தங்கள் பறிக்கப்படுகின்றன.

பந்தங்கள் பறிக்கப்பட்டாலும், விடாப்பிடியாக சீலியம்மா என் பின்னைகளை அம்மாவின் தலைமாட்டில் வைத்திருக்கின்றா.

"ம.... இன்றும் என்ன அவுவல்?" ஒரு நிலையில் நில்லாது பந்தலில் அடிய தோரணங்களை விஷத்தியவாறே ஜயா என்னநுகே.

"சுவத்தைத் தூக்கப் போறும். வாய்க்காரி போட்டு பெண்டுகள் ஒல்லுப்போலை ஏழும்புங்கோவன். அது சரி மெய்யேப்பா? உவன் சரவணை சுடலைக்குப் போட்டானோ? பாத்து ஆணை அனுப்பி, போன கழைமை பெய்த அடை மறையாலை விறுக்களும் ஓரே பச்சையாயிருக்கப் போகுது. உவன் போய் அதுகளைப் பாத்து ஒழுங்கு பண்ணாட்டி நாங்கள் தான் போய் நின்டு மாரடிக்க வேணும். தீடலாருக்குமில்லே இப்ப கண்டறியாத வாஸ் முளைச்சிட்டுது கண்டியோ? அவுயலாக்கு ஒரு கீழ்ச்ச திடலுர்? எங்கடை பகுதிக்கை சீத்துவக்கேடுகள் இருக்கக்கூள்ளே, ஏன்?" அம்மான் புதுக்கோலம் பூண்டு விட்டார்.

மாமனாரின் மரத்துவிட்ட வார்த்தைகளால் மெளனியான சாந்தி, மெளனம் கலைந்து ஏதோ மெல்ல 'முணை முணை'க்கிறான்.

"பொறுப்பா, கடலைக்காவது போட்டுப் போவம்." நான் சற்று அரவேசத்துடன் கூறுகின்றேன்.

"ஏன் கடலைக்கு, என்னையும் டீடன் கட்டை ஏத்தவோ?" அழுகுரல்கட்கு மேலாக இன்னமும் அதே அழுத்தமான குரல்.

"இப்ப நான் போறன். பிறகு ஒரு நாளைக்கு இங்கை வரத்தான் போறன்."

"ஓ! வருவாயாக்கும். அது நான் கவுண்டாப்போலை."

'நீங்கள் கவுண்டாப் போலையில்லை. உங்களோடுயொட்டிய இந்தப் போலிக் கெளரவங்கள், பழும் பெருமைகள், சயநலங்கள் கழண்டாப் போலை.' எனக்குள் நான் கூறுகிறேன்.

"தம்பி, என்றை செல்லத் தம்பி. . ." அழுகுரல்கட்கு மேலாக அதே அழுத்தமான குரல்.

என் காதுகளைச் செவிடாக்குகிறேன். இதுயம் தான் கல்லாகி விட்டதே. கால்களை இயந்திரமாக்கி. . .

என் பின் தொடரும் மூன்று ஜீவன்களிடையே விழும்பலும் விழும்பலும்.

"என்ன மாதிரியிருந்த பூசாரியார் வளவிற்கு எப்பிடி வாழ்மானும் வந்தது பாத்தியனோ? பொடியரும் அபிடி. இனி இனையவளும் படிப்பிச்ச இடத்திலே எனிய சாதிக்கை. அது தான் அவன் தீடலில் வாத்தப் பொடியனோடை ஓடினாலும் ஓடினான். பெத்த தாய் செத்ததுக்கே வரேல்லைப் பாத்தியனோ." படலையடியில் யாரோ ஒருவர் கூறிக்கொள்கிறார்.

பார்வைக்கும், பெயருக்கும் மட்டுமே எழுச்சி காட்டி, அடிமைத் தனத்திலும் குடிமைத்தொழிலிலும் இன்னமும் அதே அரசுடியாகவே விளாங்குகின்ற இந்தக் கிராமத்திலே. . . தங்கச்சி வாழ்க்கை முறையாலை அதை நீ மாற்ற முயன்றிருக்கின்றாயே . . . ?

இல்லயப் பிரவேசம் என்கு பத்து வருடங்களுக்கு முந்தி அப்பருந்தான் 'எழுச்சி' செய்தார். அதை நம்பி கலப்பு மணம் என்கு சொல்லி நான் கூடத்தான் 'பூர்ட்சி' செய்தேன். அப்படிச் செய்த எனக்கு இந்த ஐர் இதே எழுச்சிக் கிராமம், தந்த வசைமாரிகளை, வரவேற்புகளை நேரில் கண்ட நியே இப்படியொரு புதுமையைச் செய்யத் துணிந்தாயே. தங்கைச்சி உண்மையிலை நீ தானம்மா ஒரு எழுச்சி.

சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் பிறரைக் குடிமைத் தொழில்களுக்குப் பயன்படுத்தாது தாமே அதையேற்று எப்போது அரசடி இயங்க அரும்பிக்கின்றதோ.... அதுவரையில் தங்கக்சி உன்னு செய்கையும், சிற்தனையும் எழுச்சியாகவே இந்த அரசடிக் கிராமத்தில்... அர்த்தப் பட்டுக் கொண்டிருக்கும்.

அந்த இந்துக் கல்வூரி, பிள்ளையார் கோவலில், எழுச்சி சனசமூக நிலையம், மாதர் ஈங்கம், தொடர் மாடி வீடு, தொழிற்பேட்டை யாவற்றையும் விட நாம் முன்னேறி விட்டோம்.

இதோ, இப்போ கிராமத்தின் எல்லையில் நாட்டப்பட்டி ருக்கும் அந்த எல்லைப் பலகை வாசகுங்கள் கலங்கிய கண்களுக்கும் மிகத் தெளிவாகவே எமக்குத் தெரிகிறது.

'நன்றி மீண்டும் வருக.'

(மல்லிகை)

தானம்

"எல்லாம் அமைதியாய் இரு. பந்தியைக் குழப்பாமல் எல்லாம் அமைதியாய் இரு." - ஆப்பர்க்கின்ற அலைய மணிகளிற்கு மேலாக அருணாசலத்தாரின் குரல் அரவேசமாக ஓலித்தது.

"மூடல் இல்லாதவைக்குத்தான் இலை." - தேக்குவிலை தேகம் நிறைந்திருக்க ஒரு கையால் இலைகளைப் பிம்த்தவாறே வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

"பொடியள் புறம்பான பந்தியிலை இருங்கோ. ஆரும் அங்கையிங்கை கள்ளப்பந்தி மாறினது கண்டனோ கம்பாலைதான் விழும். சிசால்லிப் போட்டன்." - அடிக்குரலில் அவர் கூறுகிறார்.

அப்போது தான் கோவில்திக்கு வந்த செல்லன் மூடலைக் கமக்கட்டிற்குள் வைத்துக்கிகாண்டே தனது முன்று பிள்ளைகளுடனே அவசர அவசரமாக அலைய முன்றிலுக்கு ஓடிவந்தான்.

"செல்லன் . . . உங்கடை பந்தி தேக்கமரத்துக்குக் கீழூடியல்லே? பந்தியைக் குழப்பாமல் அங்கை போயிரு." "

"அங்கைதானாக்கும் போறன் . . . ஒரு இலை தரவாக்கும்!"

"மூடல் இல்லாதவைக்குத்தான் இலை. ம. . . விலகு. நின்கு மெனக்கிடுத்தாதே."

அந்த அலைத்தீல் ஏவரது அன்றானம் நடந்தாலும், முன்னின்று உழைக்கும் அருணாசலத்தார், இன்று தனது மைத்துங்கள் முருசேசரின் தானம் அந்கையால் சற்று உற்சாகமாகவே இயங்குகிறார். .

கேட்டது கிடைக்காது போகவே, அரையிலிருந்த சால்வைத் துண்டால் மூடலைத் துடைத்துத் தட்டிக் கொட்டியவாறே, தேக்க மரத்தடிக்குச் செல்கிறான் செல்லன்.

'மா மணல் ஓண்டுமில்லை. கையிலையும் ஒரு சத்துக் காசுமில்லை. இண்டைக்கு இரவைக்குப் பொடியளுக்கு என்னத்தைத் தேடுறுது?' என்று துறையால் திரும்பும் போது அதற்குத் தீந்தனையில் வந்தவறுக்கு, கந்தமுருகேசனார் சிலையழியில் வரும்போது, "இண்டைக்கு பின்னையார் கோயிலிலை முருகேசற்றை தானமாம்" என்று யாரோ கதைத்துக் கொண்டது தேனாகக் காதுகளில் பாய்கிறது. முன்று பின்னைகளைப் பிபற்றுக் கொடுத்து விட்டு மாரண்டப்பால் அவனது மனைவி முன்று வருஷங்கட்டு முன்பு மாண்டதன் பிறகு மாடாயுழைப்புதுடன் நித்தமும் மாலையில் தீன் தேடுவதும் அவனது தலையில் வீற்றித்துவிட்டது. பத்து வயதும் நிரம்பாத மூத்த அவனது மகன், அருத்தடுத்த வருடங்களில் பிறந்த இரண்டு மகன்கள் அவர்களால் தான் என்ன செய்ய முடியும்?

காலையில் இண்ட பழஞ்சோறு போக, ஆனைப் பசியுடன் அவனைக் காத்திருந்த பின்னைகள், அவன் வருவதைக் கண்டதும் காணாததுமாக "ஐயா கோயிலிலை புசையாம். வா போவம்" என்று சொன்ன போதே அவர்களது அகோரப் பசியை அவனால் இணர முடிந்தது. வெளுத்து வந்த உடுப்புக்களைத் தீண்ணையில் போட்டவன், மூடலை எடுத்துக்கொண்டே பெருமூச்சடன்

"பின்னையாரே." - பூசை முடிந்து அலைய வாசலில் அடியவர்கள் கைதட்டும் ஓலி பஞ்சடைந்த செல்லனின் காதுகட்டும் பக்ஞமொகவே கேட்கிறது.

வெற்றிலைத் தாம்பாளத்துடன் குருக்கள் வெளியேறிய போது குறிப்புணர்ந்து, தீர்த்த மடத்தில் 'காட்ஸ்' வினையாடுக் கொண்டிருந்த இணைஞர்களும், வடக்கு வீதியில் கிளித்தட்டாடிய பின்னைகளும் அட்டங்களை இடைநிறுத்திவிட்டே அலையத்தை நோக்கி ஓடி வருகின்றனர்.

காதுகளிரண்டினையும் செவ்வரத்தும் பூ அலங்கரிக்க, மார்பில் சந்தனம் பரிசோதிக்க கோயிலுக்கு வெளியே வந்த முருகேசர், அலைய

முன்றலில் பந்திகளாகப் பரந்திருக்கும் சனங்களை ஒரு கணம் பார்த்து விட்டு, வரிசையில் நின்ற ஜந்தாறு இளைஞர்களை அழைக்கிறார். "தம்பியவை சோத்துப்பிரட்டி பிடிக்க ஆள் தேவை. ஒல்லுப் போலை வாருங்கோடு."

சேட்டுடன் நின்ற இளைஞர்களில் சிலர் சேட்டைக் கழற்றி நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, சாரத்தை மடித்துக் கட்டியவாறே கோயிலுக்குள் நல்லூகின்றனர்.

எழுந்து நின்ற கூத்தடிக்கும் சிறுவர்களைக் கம்பு கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டு நின்ற அருணாசலத்தாரை அழைத்த முருகேசர், ஆலய முன்றிலில் பரந்திருக்கும் சனங்களைக் காட்டி காதில் எதையோ கூறுகிறார். அதைக் கேட்டு அருணாசலத்தாரும் தலை அடிட்டுவிட்டு மீண்டும் தனது கடமையில் ஈடுபடுகிறார்.

பந்திக்குள் புகுந்து வந்த அருணாசலத்தார் சோற்றுப் பெட்டிகளுடன் மூன்று இளைஞர்கள் வெளிவருவதைக் கண்டதும் ஆலய வாசலிற்கு ஓடுகிறார். "தம்பியவை! சனம் ஏக்கச்சக்கமாக வந்திருக்கு! சோத்தை அளந்து போடவேணு ம்!" என்று கூறியவாறே சோற்றுப் பெட்டிக்குள் தன்கையை வைத்து அளவு காட்டுகிறார்.

"மண்டலாய், நீ வடக்கை போ. சண்முகம், நீ பொடியனின்றை பக்கம் போ. எட தம்பி வேலோன், நீ இங்காலை தேர்முட்டியடிக்குப் போ." ~ சோற்றுப் பெட்டிகளுடன் வந்த இளைஞர்களைப் பிரித்துவிடுகிறார் அவர். யாவற்றையும் மேற்பார்வை செய்து கொண்டு முருகேசர் உண்டியல் பெட்டிக்குருகில் கை கட்டியவாறே நிற்கிறார். அடிக்கொருதரம் அவரது கண்கள் தெற்கு வீதியில் 'எதையோ' எதிர்பார்க்கின்றன.

சகலதையும் கவனித்தவாறே . . . தேக்க மரத்திற்குக் கீழே இருந்த செல்லஸீன் மகள் . . . "ஜ்யா. எங்கடை பந்திக்கு ஏன் ஒருதறையும் விடேலை?" என்று ஏக்கத்துடன் கேட்டான்.

"கடைசியாகத் தான் மோனை விழுவினம்."

அப்போ . . . பெரிய கைப்பிப்டி நிறையச் சோறு, காய் கொண்டு வெள்ளை வேட்டியுடன் ஒருவர் கோயிலை விட்டு வெளியேற்கிறார்.

"அவையறாக்கு அவளை சோறோ ஜியா?"

"ஓம் மோனை. அது படையல் சோறு, பரம்பரை பரங்பறையாக அவையறாக்குத் தான் முதல் சோறு குடுக்கிறது."

"அவை உவ்வளவு சோத்தையும் வைச்சீருந்து நானை, நானைண்டைக்கும் தீன்றுவினாம் என்னையா?" - இநில் எங்காவது சடங்குகள் நடந்தால் வகும் குடிமைச் சோற்றை வைத்து 'தன்னீ' ஆற்றி நாலைந்து நாட்களுக்குத் தாம் வயிராறுவதை மனதிருத்தி செல்லன்னின் இணையது வினாவியது.

"பேச்க்கை பறையிராய். அவை வளவுக்கை நில்லூ முட்டை முட்டையாக கிடக்கு. ஒதுகள் ஏன் அவைக்கு?" - செல்லன்னீ 'நடுவில்' இது.

"அப்ப என்ன செய்வினாம்?"

"அநு, மாட்டுக்கு வைப்பினாம்."

"உவ்வளவு சோத்தையுமோ?"

"சோறு . . . சோறு.....!" - வடக்குப் பந்திக்கு சோறு கொடுத்துக் கொண்டிருந்த மண்டலாயர் சோறு அடிப்பெட்டிக்குள் போகலே அடிக்குரிலெடுத்தார். அருணாசலத்தார் பெட்டி நிறைய சோறு கொண்டு வந்து மண்டலாய் வைத்திருந்த பெட்டியை நிரப்புகிறார். "தம்பி மண்டலாய், நீ கூடப் போடுறாய். . . அளந்து போடு. சோறு மட்டுமட்டு."

"சரியன்னை சமாளிக்கிறன்."

சற்றுத் தரம் சென்று வந்த அருணாசலத்தார் தீரும்பவும் மண்டலாயின் அருகில் வந்து மெல்லிய குறலில் கூறுகிறார். "தம்பி. . .

பக்கத்திலை என்றை மருமோள் பொட்டுச்சியிருக்கிறாள். பாத்து என்றை பங்கையும் அந்த மூடலுக்கை போட்டுவிடு."

"இமண்ணை. போட்டுவிடுறன்."

"அரோகரா, அரோகரா." - கோபுரத்தில் பட்டு குரல்கள் எதிரொலித்தன. இளைஞர் பந்திப் பக்கமாகச் சென்ற சண்முகம் வெற்றுப் பெட்டியை இரு கைகளாலும் தன் தலைக்கு மேல் உயர்த்தியவாறே கோவிலுக்குள் நல்லைகிறார்.

இளைஞர் பந்தி சீதறுகிறது.

"சனியனுகள், பந்தியளைக் குழப்புதுகள். இஞ்சை எங்கடை பந்திக்கு. . . . ~சில்லனின் அருகில் நின்ற கதிரன் இது.

"அதுகளுக்கிளன்ன? வீட்டிலை வேளா வேணாக்குச் சோறு கிடைக்கும். போதாக் குறைக்கு பூசைச் சோத்தையும் தீண்டுட்டு நின்று குதியன் துத்துதுகள்." -சில்லன் அவுத்துக் கொள்கிறான்.

"அங்கையியன்ன குழப்பம்?" வடக்குப் பந்தியைச் சீதறவிடாது அருணாசலத்தார் மண்டலாயின் பக்கத்தில் நிற்கிறார்.

"அண்ணை இந்த மூடலுக்கை மூண்டுபேருக்கு."

"அந்தா மூண்டு பேர்? அந்தகளைக் காட்டு."

"எனக்கும், இவனுக்கும், தம்பிக்கும். . . ."

"எங்கையடா மற்றவன்?"

"வீட்டை நிக்கிறான்."

"வீட்டையோ? ஏன் கொப்பு, கோத்தைக்குமா சேத்துத் தாறும். கொண்டு போவன். . . ." ஏதோ பகடி விட்ட நினைப்பில் அருணாசலத்தார் நிமிருகிறார். சற்றா நோத்தில் மண்டலாயர் சோற்றுப் பெட்டியைத் தன் தலைக்கு மேல் உயர்த்துகிறார்.

"அரோகரா, அரோகரா."~ வடக்குப் பந்தியும் சிதறுகிறது.

"மண்டலாய், பெட்டியை உள்ளை கொண்டு போ."~ தேக்க மரத்தடியில் மட்டும் இன்னும் தேங்கி நிற்கும் சனக்கூட்டம் பக்கமாக மண்டலாயின் பார்வை திரும்பிய போது அருணாசலத்தாரின் தூரல் ஓலிக்கவே, அவர் பெட்டிப் பாம்பாகி கோவிலுக்குள் நடையைக் கட்டுகிறார்.

தேர் முட்டியடிப் பந்திப் பக்கம் சென்ற வேலோன் நிமிந்த போது அருணாசலத்தார் அருகிலேயே வந்து விட்டார்.

"அரோகரா, பின்னையாருக்கு அரோகரா."

"பொறுண்ணை. மரத்தடிப் பந்திக்கு இன்னும் சோறு வைக்கேல்லை."

"வேலோன், பெட்டியை இஞ்சை கொண்டா."~ அருணாசலத்தார் அவசரங் காட்டினார்.

"தேக்க மரத்தடியிலையும் ஒரு பந்தியில்லை அன்னை இருக்கு?"

"சோறு மட்டுமட்டா தம்பி, பிறகின்ன. . . . மச்சான் வெறுங்கையோட்டையே வீட்டை போறது?"

"அப்ப . . . அதுகள் சோறு வாங்காமலே போறது?"

"அதுகள். . . அதுகள் என்னு எனிய சாதியனுக்காக நீ ஏன் வக்காலத்து வாங்கிறாய்?"

"அத்தான், உங்கை என்ன சச்சரவு?. . . . பெட்டியை உள்ளை கொண்டு போங்கோ. தம்பிமார் உங்களைத் தான் உள்ளை போங்கோடியவை."~தெற்கு வீதியில் 'எதையோ' எதிர்பார்த்துக் கொண்டு நின்ற முருகேசர் விடயமற்று தேர்முட்டியடிக்கு ஓடி வந்து விட்டார்.

"அண்ணை, மரத்தடிப் பந்திக்கு இன்னும் சோறு வைக்கேல்லை."

"தம்பி . . . சோறு மட்டுமட்டடி. அதுதான் . . . அதுகளை விட்டுட்டு பெட்டியைக் கொண்டு உள்ளை வா மோனை."

"அண்ணை, தானவிமண்டால் தானமாயிருக்க வேணும். எல்லா ருக்கும் குருத்திட்டு அதுகளுக்கு."

"தம்பி, நிலவரமறியாமல் பறையிறாய். சோறு மட்டுமட்டு. பந்திக்கு சோறு வைச் சொடியலுக்கும், இனிக் காத்தாலை தொடக்கம் பூசைக் காய்களைரங்க் பாருபட்டவைக்கும் புறிக்கவேய்டா சோறு மட்டுமட்டு."

"தானம் எண்டால் அதுதான். பாருபட்டவைக்கு சோறு போட வேணு மெண்டால், நீங்கிளெல்லாரும் வீட்டை கூடியிருந்து ஒரு பெரிய பாட்டி வைச்சிருக்கலாமே."

"அத்தான், அவன்றை விசிர் ஞாயங்களை விட்டிட்டு பெட்டியை வேண்டிக் கொண்டு நீங்கள் உள்ளே வாங்கோ."

"இதுகளைப் போல ஒரு வேளை சோத்துக்காக அவலப்படுகிற சனங்களுக்கு ஒரு நேரமாவது வயிறாறச் சோறு போருறுதுக்குத்தான் தானம், அண்டை அயலார் கூடி வந்து அவசிச்சுப் போட்டு புறிச்சு வீட்டை கொண்டு போறுதுக்கில்லைத் தானங்கள். வீட்டிலை பண்டங்கள் நிரம்பியிருக்கிறவைக்குப் பெட்டி பெட்டியாச் சோறு அனுப்புறியனோ. . . . பசிக்காகப் போராடு இதுகளுக்கு ஒரு வேளையாவது வயிறாறச் சோறு போருறுதுக்குத் தான் தானங்கள்."

"அத்தான், பெட்டியை வாங்கிக் கொண்டு நீங்கள் உள்ளை வாங்கோ. அவன்றை வியாக்கியானங்களைக் கேட்டுக் கொண்டு நிக்க எங்களுக்கு நேரமில்லை. அலுவவுகள் கணக்கக் கிடக்கு." - குட்டிபோட்ட நாயானார் முருகேசர்.

"தானம் குருக்கினமாம் கண்டறியாத தானம். . ." - பெட்டியை விட்டாலும் வேலோன் பேச்சை விடுவதாக இல்லை.

தெற்கு வீதியால் வந்த முருகேசனின் கார் மடைப்பள்ளி வாசலில் வந்து நின்றது. இப்போதுதான் முருகேசர் உசாரானார். கார் 'துக்கி' திறக்கப்பட்டது.

"ஜயா, பசிக்குது. . . . சோறு." - பொறுமையின் எல்லையைத் தாண்டிச் செல்லனீன் இளையது அழ அறங்பித்து விட்டது.

தேக்க மரத்தின் கீழ் இருந்த ஜிம்பது, அறபது சனங்களும்.. . . . சிதற அறங்பித்தனர். மூடலைத் தட்டிக் கொட்டியவாறே மடைப்பள்ளிப் பக்கம் செல்கிறான் கதிரன்.

"கதிரன் நில் எங்கை போறாய்? உனக்கு வெட்கமாயில்லையே? நடந்ததைப் பாத்த பிறதும் பிச்சை கேட்கப் போறியே? உன்னைப் போலக் குனியிறவங்களும் இருக்கிறதாலை தான் அவங்களும் குட்டிக் கொண்டிருக்கிறாங்கள். என்ன பெரிய பட்டினி? இவ்வளவு நாளும் இருக்காததே? உதை விட சுரத்துணியா ஒண்டை எடுத்து வயித்தை இறுக்கிக் கட்டிப் போட்டுக் கிடந்திடலாம்." - எழுந்து நின்று செல்லன் கூறகிறான்.

"ஜயா சோறு. . . ."

கார் 'துக்கியும்,' 'கரியரும்' சோற்றுப் பெட்டிகளால் நிறம்பின. கார் புறப்பட்டு விட்டது. இப்போது முருகேசர் வெளியேறகிறார். பின்னே தலையில் பெட்டிகளுடன் அருணாசலத்தார் வெளிப்பட்டார்.

ஏதோ நப்பாகையில் மரத்துடியில் இன்னும் சீலர் சிதறியபடியே நிற்கிறார்கள். அணால், கதிரன் அப்போதே சென்றுவிட்டான்.

பொழுதும். . . . மைலாகி விட்டது.

வெளியே வந்த முருகேசர் வாசலில் நின்றவாறே மூன்றுதரம் தோற்புக்கரணம் போடுகிறார்.

"பின்னையாரே." - கைகளைத் தட்டி விட்டு நடையைக் கட்டுகிறார் அவர்.

தேசுக்க மரத்தடியில் சனங்கள் மெல்ல, மீமல்லக் கலைய ஆறும்பிக்கின்றனர்.

நடந்து கொண்டிருக்கும் முருகேசரைச் செல்லன் வெறித்துப் பார்த்தவாலே நிற்கிறான். வர. . . வர. . . முருகேசரின் உருவம் செல்லலீன் கண்களில் குறுகிக் கொண்டே செல்கிறது!

(மல்லிகை)

மீறல்கள்

இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இந்த முடிவுக்கு வந்த பிறகு, என் மீது சில நாட்களாக நான் கொண்டிருந்த வெறுப்பும், என்னில் ஏதோ ஒன்று தொலைந்து விட்டதான் என் உணர்வும் மறைந்தே விட்டது.

வங்கியில் இருந்து வந்த வைப்புப் பத்திரங்களை வகைப்படுத்தி, உரிய கோவைகளுக்குள் சேர்த்துக் கொள்கிறேன். காலை பத்து மணி தொட்டு ஒரு மணி வரை கோட்டையில் உள்ள எல்லா வங்கிக் கிளைகளுக்கும் 'பாண்ட்கேசை'யும் திறந்து காட்டி, ஏறி இரங்கி அலைந்த போது ஏர்சலாகவே இருந்தது. இன்று காலை காரியாலயம் வந்ததும் நேற்றைய காசோலைகளை வைப்பிலிருவதற்கான பத்திரங்களை நிரப்பும் போது உண்மையில் நான் நானாக இருக்கவில்லை. அழிரத்திலெட்டு வெட்டுக் கொத்துகளுடன் ஏதோ கீறுக்கித்தள்ளி எல்லாக் காசோலைகளையும் வைப்பிலிட்டு விட்டு இங்கு வந்திருக்கிறேன்.

கடந்த இராத்தீரி நடைபெற்ற சம்பவங்களின் பின்னால், தூக்கமே இல்லாது நான் கட்டிலில் புரண்டதும், காலையில் ஏழந்து கடன்களை முடித்துவிட்டு அடுண்டிக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாது காரியாலயம் வந்ததும். . . . அந்த நேரம் தொட்டு வங்கிகள் வழியே அலைந்த நேரம் உட்பட இப்போ வரை என் தீர்மானங்களை அட்வணைப்படுத்தி, இப்போ நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

என் "கவுண்டரிஸ்" இருந்தபடியே கந்தோரை ஒரு முறை கண்களால் வலம் வருகிறேன். 'எக்கவுண்டன்' கயல்விழியையும், 'டைப்பிஸ்ட்' பஸ்லவினையையும் தவிர, மற்ற எல்லா இருக்கைகளுமே காலியாக இருந்தன. எல்லோருமே மதிய போசனத்துக்குச் சிச்று விட்டார்கள்.

சுழலும் மின் விசிறிக்கு ஈடு கொடுக்க முடியாது என் மேசையில் இருந்த வங்கிக் கோவை ஓன்று தன் பக்கங்களைப் பின் நோக்கிப் புரள விடுகின்றது.

1983 அடிக் கலவரத்தின் பின்னதாக கொழும்புக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பிய போது தான் எனக்கு பல்லவியின் அறிமுகம் கிடைத்தது. எந்தவித அறயத்தங்களுமே இல்லாத ஒரு சில உடுப்புக்களுடன் மட்டுமே கொழும்பு திரும்பிய நான் சில நாட்கள் 'கம்பரியிலேயே' தங்க வேண்டி நேர்ந்தது.

அந்தச் சமயங்களிலெல்லாம் சாப்பாட்டிற்கும், உடுப்புகளுக்கும் பெறியும் கஷ்டப்பட்டு வந்தபோது, பல்லவி தான் தன் வீட்டிலிருந்து உணவுகளையும், உடுதுணிகளையும் வரவழைத்து எனக்கு பெறியும் உதவினாள்.

சில நாட்களின் பின் சில நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுப்பிடியில் ஒரு வீட்டில் தங்க வசதி ஏற்பட்ட பின்பும் கூட, பல்லவி தன் உதவிகளைத் திதாட்டிற்கு கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பங்களில் தான் அவளின் பெருந்தன்மையையும், உயர்ந்த பண்பையும் நான் இன்ம் கண்டு கொண்டேன். விணைவு நாமிகுவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழக அரூம்பத்தோம்.

1985ம் அடுண்டு பிறந்தது. புத்தாண்டில் பல்லவியின் போக்கில் ஒரு புது மாற்றத்தை நான் உணர அடுரம்பித்தேன். என் நட்பை நாடியவள், அதற்கு மேலாக... என்றுதனேயே வாழுவும் அறைசப்புகிறாள் என்ற சங்கதி அடுரம்பத்தில் எனக்கு உணர்வதற்குச் சர்றுச் சங்கடமாகவே இருந்தது.

விடயத்தை நண்பர்களின் காதில் போட்டு வைத்தேன். கிண்டல்கள், பாராட்டுக்கள், 'அட்வைஸ்கள்'..... இப்படிப் பல ரகங்களில் விமர்சனங்கள் வெளிவந்தன.

இறுதியாக . . . கயல்விழி அக்காவை நாடி இது பற்றி அபிப்பிராயம் கேட்டேன். புற்றளை இந்துக்கல்லுவாரியில் நான் இரண்டாம்தரம் பயின்ற போது கயல்விழி அக்கா 'எஸ்.எஸ்.எஸ்.' படித்த அந்த நாளையிலிருந்தே

அவ்வை எனக்கு நன்றாகவே தெரியும். 'அட்வான்ஸ் லெவலில்' முன்று முறையும் மட்டையிடத்து விட்டு, எண்பதாம் அடங்கு வேலை தேடி கொழும்புக்கு வந்த போது இந்தக் 'கம்பனீயில்' காசாளாக நான் வேலையில் சேர்ந்து கொள்ள சிபார்சு செய்தது மட்டுமின்றி 'யேஸ்', 'நோ' தவிர ஆங்கிலத்தின் வாசனையே அற்ற எனக்கு, பயிற்சி தந்து, இந்தாவிற்கு நான் முன்னேற பக்கத்துணை நின்றவர் தான் இந்த கயல்விழி அக்கா.

பல்கலைக்கழகம் சென்று, பயின்று, பின் என்னதான் 'எக்கவுண்டனாக்' பிறகுகிளஸ்லாம் மதிப்பிற்குரியவராக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, கயல்விழி எனக்கு அதே அக்கா தான்.

எனது இந்த விடயம் பற்றி அக்காவின் அபிப்பிராயம் சுற்று வித்தியாசமாகவே இருந்தது. பல்லவியின் நலிஷுற்ற பொருளாதாரப் பின்னணி பற்றி நன்றாகவே அறிந்த அக்கா, வெற்றிகர எதிர்நீச்சல் மணங்கள் பல வர்ணப் பட்டியலிட்டுக் காட்டி, தன்னம்பிக்கையையும், தளராத மனவறுதியுமே வாழ்க்கையின் முதலீடுகள் என வலியுறுத்திக் கூறினா. இலட்சாதிபதியாவதை விட, இலட்சியவாதியாக இறுதி வரை வாழ்வதே, இனிய வாழ்க்கை என இரத்தினச் சுருக்கமாகத் தன் அபிப்பிராயத்தைத் தந்தா.

இந்த விடயம் புயலாக எனது பெற்றோருக்கும் எட்டியது. என் திருமணத்தைப் பற்றி அதுவரை எதுவுமே சீந்தத்திராத என் பெற்றோர், இதைக் கேள்விப்பட்டதும் விழுந்திடத்து பல சம்பந்தங்களை வலிந்து வரவழைத்தனர். இந்த வரிசையில் இறுதியாக வந்து தான் ஆனந்தியின் இந்த ஏழு இலட்ச சம்பந்தம்.

ஆனந்தியின் சம்பந்தப் பேச்சு வர்த்தகைள் முளைவிட்ட சமயத்திலேயே சித்திரை வருடப் பிறப்பிற்கிண ஊர்றிசு சென்றிருந்த போது பல்லவியின் விடயமாகப் பெற்றோருடன் கதை தொடுத்தேன். என்னை நம்பியவனை ஏற்காது, இங்கள் விருப்பப் படி நடப்பது எப்படி நியாயம் அதும் என்றென். நலிந்த பொருளாதாரப் பின்னணியில் நிறைவான வாழ்வமைக்க முடியாதெனப் பெற்றோர் விவாதித்தார்கள். பெற்றவர்களின் பிடிவாதங்கள், பேரவாக்கள், அஸ்லாகைகள் முன் என் நியாயங்களும், தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் நிராகரிக்கப்பட்டன. பெற்றோரை வெறுக்கவோ, எதிர்க்கவோ

தீராணியற்றவனாகவும், நம்பியவனா மோசன் செய்ய முடியாதவனாகவும் நான் தத்தளித்து, முடிவில் கொழும்பு திரும்பியதும், பல்லவிக்கு என் நிலவரத்தை ஏடுத்து முன்வைத்தேன். அவன் அதீர்ச்சீயடைந்தான். என் அழனுமை பற்றிய நன் அபிப்பிராயமே துட்டங் கண்டு விட்டது என்றான். அழனாவும், என் மீது அத்திரப்படவோ, அதிகம் அலட்டிக் கொள்ளவோ இல்லை. தன் போக்குகளை, பழக்கங்களை மாற்றி என்னை விட்டு விஸகத் தொடங்கினான்.

"பல்லவியிடம் பரை இல்லை என்றதுமே பாவி மாறிவிட்டான். காதலிக்கிறது, காசில்லை என்றதும் கைவீடுகிறது. இவங்கிளைல்லாம் கதையள் சொல்லவும், சமூகத்தைத் திருத்தவுமின்டு விவங்கிக்கிட்டு வராங்கள்." அன்னியோன்னியமாகப் பழகிய நண்பர்களது நாவே என்னை நெருப்பாகச் சுட்டது.

நாட்கள் செல்லச் செல்ல, அன்றையின் சம்மந்தம் சரி வருவதாக நான் உணரவைக்கப்படும் போது. . . கொஞ்சம் கொஞ்சமாக என்னில் ஏதோ தொலைவுதைப் போன்ற உணர்வு. எதிலுமே பிடிப்பில்லாத ஒரு பிரமை. . . வாழ்க்கையே வெறுத்ததைப் போன்ற ஒரு தன்மை . . . முடிவில் ஒரு வெறுமை.

வெறுமையாயிருந்த காரியாலயம் மீண்டும் கணக்ட்டத் தொடங்கியது. மதிய உணவிற்கு சென்றிருந்த ஆழியர்கள் யாவுக்கும் இப்போது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அழனால், இப்போ கயல்விழி அக்காவும், பல்லவியும் தமது கதிரைகளை காலியாக்கியிருந்தார்கள்.

கொம்பனி வீதியில் நண்பர் வீடிடான்றின் 'அனெக்ஸ்' இல் அன்றியுடன் என் வாழ்வின் முதல் அத்தியாயத்தை அறம்பித்தேன்.

இளமைக் காலங்களில் எப்படி எப்படியோ வாழ்க்கையை கற்பண பண்ணிப் பார்த்த எனக்கு, நான் அரூம்பித்த வாழ்க்கை எந்த விதத்திலும் ஒத்துப் போனதாக அமைந்திருக்கவில்லை. அன்றியின் விரக்தியான போக்கும், ஒத்துழைக்காமையும், பாராமுகமும் என்னை மிகவும் வாட்டி வகை மூச்சும் தத்துவம்.

கானி நிலங்களையும், காசு பணங்களையும் என் பெற்றோர் ஏறக் கேட்டதால், இது அவனுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையாகலாம் போகப் போகச் சரியாகவிடலாம் என்றிரல்லாம் என்னி கடந்த நான்கைந்து கீழமைகளாக நான் அனுபவித்த வேதனைக்கு நானே சமாதானம் சொல்லி வந்தேன். வெளியில் இதுபற்றி எவரிடமும் அபிப்பிராயம் கேட்க என் மனம் ஏனோ இடம் தரவில்லை. ஆனால், நான் என்னியவற்றிற்கு மாறாக, இவளின் மரத்த நிலைக்கு உண்மையான காரணத்தை நேற்று நான் உணர்ந்த போது. . . .

'சோட் லீவிள்' நேற்று நான் சற்று முன்னராகவே வீடு திரும்பிய போது தான் அந்த அதிர்ச்சியான உண்மை எனக்குப் புலனாகியது.

முன்பின் எனக்கு அறிமுகமே அற்ற ஆடவன் ஒருவனுடன் அடிநந்தி வீட்டில் மிக அன்னியோன்னியமாக இருந்ததும். . . என் தீவர் வரவால் இருவர் முகமும் விகாரமானதும், என்னுடன் எதுவுமே கதைக்காது உடனேயே அவன் நழுவியதும், அடிநந்தி கூட ஓன்றும் சொல்லாது கட்டிலில் போய் குப்பு விழுந்ததும். . . . சட்டையை பியந்திதறிந்துவிட்டு கொம்பனிவீதி நெஞ்சாலை நடுவே ஓடவேண்டும் போல் இருந்தது எனக்கு.

சிறிது நேரத்தின் பின். . . அடிநந்தியிடம் நானாகவே பேச்சை அரும்பித்தேன். மனதோயாளியைப்போல் கொஞ்சநேரம் என்னையே வெறித்துப் பர்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் பார்வையைத் திருப்பி அறைக் கூறையைப் பார்த்தவாறே, கதை சொல்ல அரும்பித்தாள்!

இந்தக் கல்யாணத்திற்கு என்னைப் போல் அடிநந்தியும் பலாத்காரப்படுத்தப்பட்டிருக்கிறாள்.

அடிநந்திக்கும், வந்து சென்ற அன்றனிற்கும் கடந்த அறுவ வகுடங்களுக்கு மேலாகவே பழக்கம் இருந்திருக்கிறது. அடிநந்தியின் அண்ணன் ராஜங்கள் அன்றன் 'அட்வாண்ஸ் லெவல்' பயின்ற காலங்களில், அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கிறான். அந்தப் பழக்கம் நட்பாகி பின் ஒரு நெருக்கத்தை இவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. விடயத்தை ராஜன் உணர அரும்பித்ததும், அன்றனை வீட்டிருப் பக்கமே வரவிடாது தடுத்திருக்கிறான். தன் நட்பையும் முறித்திருக்கிறான். 'அவன்ற சாதியன்ன, சமயமென்ன?

உனக்கிகண்ண கூட்டு' என ஆனந்தியை ராஜன் கண்டித்திருக்கிறான். சீல நாட்களின் பின்னர் ராஜன் உழைப்பதற்கென கப்பலிற்கு சென்றுவிட்டான்.

படிப்பை முடித்த அன்றன் வெளிநாடு செல்ல ஆயத்தங்கள் மேற்கொண்டு வந்த போது, ஆனந்தி 'வுணிஸ் கம்பனீ' ஓன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். வைருக்கும் தெரியாது, இவர்களின் தொடர்பு வெளியிடங்களிலும் தொடர்ந்திருக்கிறது.

வெளிநாடு சென்ற பின்பும் 'கம்பனீ' விலாசத்திற்கு அன்றன் தவறாது கடிதத் தொடர்பு கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஐந்து வகுடங்கள் கழிந்த பின்னர் கர்பாலில் இருந்து திரும்பிய ராஜங்கு இந்த விடயம் அம்பலமாகியிருக்கிறது. சினங் கொண்ட ராஜன் ஆனந்தியை கட்டிவைத்து அடித்திருக்கிறான். பல நாட்கள் அறையில் பூட்டிவைத்து, பிற இடங்களில் கல்யாணப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறான்.

பல நாட்கள் தொடர்புகள் இல்லாததால், கல்யாண விடயம் எதையும் அன்றன் அறிந்திருக்கவில்லை. பின்னர் கொழும்புக்கு வந்த பின்னர் அன்றவுக்கு விவிவாக சகலதையுமே எழுதியிருக்கிறான். அக்கடிதம் கிடைத்ததுமே . . . அன்றன் கண்டாவில் இருந்து விலாசந் தேடி இங்கு வந்திருக்கிறான்.

ஒரே பூருக்கமாக இருந்தது எனக்கு. மின்விசிரியின் வேகத்தைச் சற்றே கூட்டிவிட்டு நிர்ந்து கயல்விழி அக்கா பக்கம் கண்களைத் திருப்புகிறேன். அப்போ தான் மதிய போசனத்தை முடித்துவிட்டு அவ தன் இருக்கையை நெருங்கிக் கொண்டிருந்தா.

என் 'கவுண்டரை' இழுத்து மூடிவிட்டு, அக்காவின் முன்னால் போடப்பட்டிருந்த கதிரையில் சென்றமர்கிறேன். என்னையே அறியாமல் என் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

"என்ன தம்பி இது? 'லைக் ஏ சைல்ட்'. . . என்ன நடந்தது உனக்கு?" மேசைமீது பரந்திருந்த பத்திரங்களை ஒதுக்கி விட்டு, அறிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்தவாறே அக்கா கேட்டா.

சீரிது நேர மெளனத்தின் பின் ராத்தீரி நான் கேட்டவற்றை அக்காவிற்கு ஒண்டுமே விடாது கூறி முடித்தேன். மேசை மீது வைக்கப்பட்டிருந்த 'கிளாஸ்' நிறை மழுக்கக் குடித்து முடித்துவிட்டு அக்கா கேட்டா. . . "இப்ப என்ன செய்கிறதா உத்தேசம்?" அவனின் முகம் சுற்று இறுகியிருந்தது.

"அக்கா நான் ஆனந்திக்கு அவன் விரும்பின வாழ்க்கையை அமைச்சக் குடுக்கப் போறன். பலாத்காரப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவன் எனக்கு கழுத்தை நீட்டியிருக்கிறான். அனாலும் . . . இன்னாலும் அவன் நினைவுகள் எல்லாம் அன்றைனச் சுற்றினதாகவே இருக்கிறது. சீல மணித்தியாலங்கள் அவனோட இருந்தாலும், சந்தோஷமாக தான் இருப்பதாக சொல்கிறான். சுதா அன்றையே உலகமாக என்னி இருக்கிறவளை, தாலீ கட்டின ஒரு குற்றத்துக்காக மேலும் நான் சிறைப்படுத்த வேணு மென்டு என்ன நியதி?"

"தமிழி, நீ குழந்தைப் பின்னொத்தனமாய் கதைக்கிறாய். இத்தனை நாளாக உன்னோடை வாழுந்தவளை, இனியும் அன்றன் ஏற்கத் தயாராக இருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?"

"இன்னமும் தன்னை அன்றன் அதே ஆழமாக, ஆத்மார்த்தமாகவே நேசிப்பதாக ஆனந்தி சொல்கிறான். எந்த நிலையிலும் தன்னை அவன் ஏற்படை எனக்குணர்த்த, இதைவிட சுருக்கமான வார்த்தை வேறை தேவையில்லை என்டு அவன் நினைத்திருக்கிறான். எனக்கு ஒண்டுமே சொல்லாமலும், அவன் அவனோடு ஒழிப்போயிருக்கலாம். ஏதோ ஒரு மதிப்பு வைத்து எனக்கு இதைச் சொல்லியிருக்கிறான். அக்கா, அவன் நிம்மதியாக வாழ வேண்டுமென்டால், அவனையும், அவனது சொத்துக்களையும் துறப்பதைத் தவிர வேற்றந்த வழியும் நியாயழுரவமானதாக எனக்குத் தெரியவில்லை."

"இந்தக் தொடர்புகள் பற்றி முன்னரே உன்னையை வீட்டுக் காரருக்கு ஒண்டுமே தெரியாதா?"

"எல்லாமே தெரியுமாம். வெறும் காகிதக் காதல் தானே, அதிலை பாதக மில்லை எண்டு சொல்லிப் பணத்தைக் கறப்பதிலையே என்றை பகுதி குறியாக இருந்ததாக இவன் குற்றஞ் சொல்கிறான். இலட்சங்களைக்

கூட்டுறவிலை இருந்த அக்கறை பொம்பிளையின்றை நடத்தை இலட்சணத்தைப் பாக்கிறதில் இருக்கேல்லையாம்."

"உன் பெற்றோரால் உனக்கு வசதியைத் தேடித்தா முடிந்ததே தவிர, நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துத் தர அவர்களால் முடியவில்லை. ஓ.கே. அறங்கியை அன்றனோடு கண்டாவுக்கு அனுப்பிப் போட்டு, நீ பிறகென்ன செய்யப் போகிறாய்?"

"பழைய பிரம்மச்சரிய வாழ்க்கை தான். பணத்தை எதிர் பார்த்து தம் பிர்ணைகளது மணத்தை நிரணயிக்கின்ற பெற்றோருக்கு என்றை வாழ்க்கை ஒரு படிப்பினையாக அமையட்டும். இதை நான் பிரச்சாரமாகச் சொல்லேன்ன. பிரச்சினைக்காலா விருக்கின்ற பிழைகளை அவரவர் இணரவேண்டும் என்றுதுக்காகத் தான் சொல்லுறந்."

"உனக்கு வாழ்க்கைப்பட்டவனுக்கு அவன் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைக்கிறாயே தவிர . . . இன்னும் உனக்கொரு வாழ்க்கையை அமைத்துக்கிளான்ஸவோ, அல்லது உன்னை நம்பியிருந்த பல்லவிக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ விரும்புகிறாய் இல்லையே தம்பி."

"இனியும் பல்லவியை நான் கைபிடிக்க நினைக்கிறதுக்கும், இன்னும் அவளிட்டை அன்பை எதிர்பார்க்கிறதுக்கும் அருகதையற்றவன் அக்கா நான். அவளைப் பிராருத்தமட்டிலை என்றுடைய நிலை காலாவதியான காசோலை தான்."

"வட்டு யூ மீன். . ? நீ என்ன சொல்லுறநாய்?"

"தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு தான் எங்களையே நாங்கள் உணர்த் தலைப்படுறம். பெற்றோரது அபிளாசைகலஞ்சுக்காக என்றை கொள்கை இலட்சியங்களை இரண்டாந்தரமாகக் கணித்ததாலை தான் என்னாலை ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை முன்னரே அமைத்துக் காட்ட முடியாது, இப்ப செல்லாக் காசாகி இருக்கிறன். இன்னும் பழமைகள், பாரம்பரியங்கள், மதங்களை மதித்ததாலை தான், ராஜேன் ஆறங்கியை அன்றனுக்குக் கட்டிக் கொடுக்கேல்லை. ஆக, தனித்தனி மனிதன் தங்கடை சொந்தங்களை, விளாவங்களைத் தியாகம் செய்யத் துணியாததாலை தான் எங்கடை சமுதாயத்துக்கு இன்னும் ஒரு விடவு கிடைக்காமல் இருக்கு.

புதிய சமுதாயம் காணத்துவரியும் இளைஞர்கள், பழைய எல்லைகளை மீறிச் செல்ல வேணும். அப்போதுதான் புதிய யுகம் ஒன்றைப் பிரசுவிக்க முடியும்."

"பல்லவியை நீராகரித்து, நீ ஆனந்தியை 'மீ' பண்ணினை போது முதன்முதலாக இன்மீது எனக்கிகாரு வெறுப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போ இன்னுடைய நிலைமையைப் பார்க்கேக்க இந்த 'கம்யூனிஸ்ற்றியிலை' தான் எனக்கு ஆத்திரமா இருக்கு. தாங்க முடியாத ஒரு வெறுப்பாயிருக்கு."

"நான் எஞ்சுத் தமிழை பற்றி நீங்கள் என்ன சொல்லுவரியன்ன?"

"நீ கொண்டு வாற 'வஷுச்சர்களை' 'அப்புறாவ்' பண்ண வேண்டியது என்னுடைய கடமை. ஏவினண்டால் அதுக்கு எனக்கு அதிகாரமிருக்கு. ஆனால், இது இன்னுடைய சிசாந்த விஷயம். இதை அதிர்க்கலாமே தவிர, அனுமதிக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனாலும், இன்னுடைய நிலவரத்தை நன்றாகப் புரிந்த என்னாலை இந்த முடிவை அமோதிக்க முடிகிறகே தவிர, மாற்று வழி சொல்ல எனக்கெண்டால் எதுவும் தெரியல்லை. ஆனால், இனக்கு நல்ல வழி காட்டுகிற இரிமை எனக்கிருக்கு அதையும் மறந்திடாதை."

மேசை மேல் இருந்த கண்ணாடியை அக்கா மாட்டுக்கிளான்க்ரா.

தன் இருக்கையை விட்டிடழுந்து 'ரைப்' செய்த பத்திரங்களோடு பல்லவி, அக்காவை நோக்கி வருவதையும், வெறுமையாயிருந்த என் 'கவுண்டர்' 'கம்பனி' வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிவதையும் . . . அக்காவின் அந்த மங்கிய நிறக் கண்ணாடியூடாக முன்னால் இருக்கும் என்னால் இப்போது மிகத் தெளிவாகவே பார்க்க முடிகிறது.

இப்போ அக்காவிடமிருந்து விடைபெற்று என் 'கவுண்டரை' நோக்கி நான் வேகமாக முன்னேறுகிறேன்.

(மஸ்லிகா)

புத்துணர்ச்சி

கால மாற்றம் அந்த வீதியை வலுவாகக் கற்பழித்திருந்தது. இவனையுந் தான். நகருக்கு வந்த புதிதில் ஓவ்வொரு மணிபும் புதிதாக ஏதாவது ஒன்றைத் தேடிய இவன் இன்று தன் நோக்கிறந்து, போக்கு மாறி 'வீடியோக் கிளப்பினைத்' தேடி வருமால்ந்து, இளமை, முறக்கு இவனை முற்றாகவே அதிக்கப்படுத்தி விட்டது.

'தியேட்டர்' யுகம் சிறி 'வீடியோ' யுகம் உதயமான கடந்த ஐந்தாயு வருடங்களுள், ஆறும்ப காலம் இவனை அதிகம் பாதிக்கவில்லை. அல்லயம் அமைந்த வழிகளில் சில வீட்களின் முன்னால் சுவரிழுப்பியிருக்கும் சுவரிராட்டிகள், காலப்போக்கில் அவ்வீதியின் ஓவ்வொரு வீட்களிலும் தொற்றிக் கொண்ட வேணாகளில் தான் விசுவாமித்தீர முனிவாக இவனது மனமும் தழுமாறத் தொடங்கியது.

அல்லயத்தைத் தாண்டி வேகமாக நடந்து சந்திக்கு வந்தவன் மேலும் முன்தியதித்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறான். வீதியில் நிறைந்து நின்ற சனக்கூட்டம் அன்றைய விழுமிறைத் தினத்தைப் படம் பிடித்துக் காட்டியது. அந்த மாலைக் காட்சி பாவுமகேந்திராவின் ஈகவன்னாத்தீர்து உயிர்க்கணா கொடுத்தது.

தேநீர்க் கடைப் பக்கமாக அமைந்திருந்த பெட்டிக்கடைக்கு அருகிலிருந்த போஸ்ட்ஸில் பார்வையைச் செலுத்துகிறான். தமிழகத்து இன்றைய 'சுப்பர் ஸ்டார்' ஓருவரின் அன்றைக் காலத்துப் படம். கண்கவர் கவர்ச்சி நடங்கலாமான பிரமாண்டமான தயாரிப்பாக வெளியாகியிருந்தது. இவனது மனம் அதில் ஸயிக்கவில்லை.

தனது நீண்ட கால்களை முன் வைத்துச் செல்கிறான். அரூத்தகுத்து விளாம்புமாகியிருந்தவையாவும் இன்றைய முன்னணி நாயகர்களுடு படங்களாகவே இருந்தன. ஒரு மாற்றத்தற்காக பழைய காலத்து சீவாஜி கணேசனது படங்கள் எதுவும் காட்சி தருகிறதா என ஒரு கணம் நோட்டம் விட்டான். இவனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவைக எதுவும் இருக்கவில்லை.

சென்ற பாதை வழியாக மீண்டும் வஸம் வருகிறான். "சேர் வாங்க டிஸ்கோ சாந்தியின்றை 'டான்ஸ்' இருக்கு நல்ல சண்டைப் படம் சேர் வாங்க." வழியில், நடுத்திரங்கில் நின்றவாலே ஒரு பையன் இவனைப் பார்த்து அடிக்குரலில் கூறுகிறான். யாவற்றையும் விஷத்தி மீண்டும் சந்திக்கு வந்தான்.

சந்தியில் ஓர் கணம் நின்றவன், ஏதோ ஒரு இந்தலால் வஸது பக்கமாகப் பாதை மாறிச் செல்கிறான். ஒரு பக்கம் இடைந்த ஒட்டுக் குவியல்கள், மறுபக்கம் குப்பை கூழங்கள் அடங்கிய கறுப்பு நிற 'போலிதீன்' யூடைகள். குப்பைக் குவியிலில் இருந்து வந்த சிறநீர் நாற்றம் இவனது மூக்கைக் குடையவே தன் வழிமையான நடையை ரீரி அவ்வழியே மிக வேகமாக முன்னேறிச் செல்கிறான்.

எத்தனையோ படங்கள் கண்களில் திவரயிட்டிருந்தும், எதிவுமே மனது வயிக்காது, இவனை வழிநடாத்திச் செல்லும் இவனது அடிமனத்து ஆறை? இவனை மனதில் அழுக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த விருப்பி? 'இன்று ஒரு புதுப்பிளிம் பார்த்தால் என்ன?'

'புதுப்பிளிம் போஸ்டர்கள்' எப்படியாகக் காட்சிக்குத் தொங்கும் என்று நண்பர்கள் வயிலாக நன்றாகவே இவன் கேள்வியிட்டிருக்கிறான். அதனால் அந்த இடங்களை இனங் காண்பதில் இவனுக்கு சிரத்தை ஏதும் இருக்கவில்லை. வேகமாக வந்தவனது கண்களில் அர்யாடியான ஒரு 'போஸ்டர்' தென்படவே, வீதியின் முன்னும், பின்னும் ஓர் தட்டவை பார்த்துக் கொண்டான். முற்புறமாகத் தெரிந்த முகங்கள் ஏதும் தென்படவில்லை. சற்று முன் சென்று திரும்பி வந்தான். மறுபக்கமும் இவனை அடையாளம் காணும் முகங்கள் இல்லாத போகவே, திடீரன் அந்தப் 'போஸ்டர்' தொக்கிய வீட்டுவை நுழைந்து கொண்டான்.

வாசலில் நின்ற பையன் வழி மறித்துக் கையை நீட்ட 'பொக்கெட்டிற்குள்' தயாராக இருந்த ஜிந்து ரூபாக் குற்றியை எடுத்துக் கொடுக்கிறான். "சேர் இது செக்ஸ் படம். பத்து ரூபா" என்று சிறுவன் கூறவே, அதுபாசப் படங்களுக்கு இரு மடங்கு காசு என நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வரவே, இருந்த இன்னொரு நாணயத்தையும் நீட்டிவிட்டு உள்ளே செல்கிறான்.

வெளிநாரு பையன் மாப்பிள்ளை போல் இவனை அழைத்து மாடிக்குக் கூட்டிச் செல்கிறான். பலகைப் படிகளால் பக்குவமாக ஏறி, உள்ளே நுழைகிறான். ஒரே புகைமண்டலமாக அந்த அறை காட்சி கொடுத்தது. சுற்று நின்றவன் கண்மணிகளுக்கு இருளில் பார்க்கும் சக்தி வந்ததும், ஒரு வாங்கினில் சென்று அமர்ந்து கொள்கிறான்.

'வீடியோ'வில் ஓர் ஆங்கிலப் படம் போய்க்கிகாண்டிருக்கிறது. அருகிலிருந்தவரை மெல்லிய குரலில் வினாவுகிறான், 'குமிங்' காட்டுகிறார்களாம், அந்தப் படம் இன்னும் அரூரம்பாகவில்லையாம். கையை உயர்த்தி அந்த வீடியோ வெளிச்சத்தில் நேரத்தைப் பார்க்கிறான். மனி ஆறு ஜம்பது.

அந்த அறையை நோட்டம் விடுகிறான். 'வீடியோ'வுக்கு மேலே கவரில் புத்தர், ஜேசு, பின்னையார் படங்கள் தொங்கிக்கிகாண்டிருந்தன. ஒரு சிறிய மின் குழிழ் படங்களுக்கு முன்பாக விட்டு விட்டு ஒன்றிந்து கொண்டிருந்தது. பக்கச் சுவர்களில் இன்றைய முன்னணி நடிகைகளின் கவர்ச்சி அபிந்யங்கள், படு அபாசமான கோணங்களில் ஒட்டப்பட்டிருந்தன. படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களை முன்னிருந்து பின்வரை நோட்டம் விடுகிறான். ஏறத்தாழ சகலருமே வயதில் குறைந்தவர்கள். சரியாக மீசைகூட இன்னும் அரும்பாதவர்கள். நறரத்த தலைக்காரர் சீலரும் இவனது கண்களில் அகப்படாமல் இல்லை. குறைந்தது ஒன்றை விட்டு ஒருவரது வாய்களிலும் சீரட்டுகள், பீடிகள் என்று ஏதோ ஒன்றிந்து கொண்டிருந்தன. மூலையில் ஒரு சீலர் கசிப்பு அடித்தவரைப் போன்ற மயக்கத்தில் ஏதேதோ பினாத்திக் கொண்டிருந்தார்கள். இவனுக்கு வந்த இடம் இசைவானதாக இருக்கவில்லை. தனது அலைமைக்கே இது இழுக்கு என்ற நினைப்பு வேறு வந்து தொலைத்தது.

வீடியோவில் போய்க்கொண்டிருக்கும் படத்தில் சற்று மனதை வயிக்க முற்படுகிறான். அது ஒரு வீராங்கணையின் வரலாறு கூறும் படம், தனியாக களத்தில் நின்று பெரிய பெரிய ஆணமுக் எல்லோரையுமே அவன் பந்தாடுக் கொண்டிருந்தாள். இடையிடையே அவன் பட்ட கஷ்டங்களையும், ஒரு கொள்ளைக் கூட்டம் அவனது குழுமபத்தைக் கொண்று குதித்த நிகழ்ச்சிகளையும் 'விளாஷ் பாக்'கில் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாத் துறையைப் போலவும் வீரத்திலும் பெண்கள் முன்னுக்கு வந்திருப்பதை அப் படம் சீத்தர்க்க முனைந்திருக்கிறது.

"ஓய், படத்தைப் போடுங்க. மனி ஏழேகால் அடச்ச." - பல குரல்கள் ஒருமித்து ஓலித்தன. விசில் சுத்தம் காதைப் பினாந்தது.

கீழிருந்து கையில் ஒரு 'கசற்'ரடன் ஒரு பையன் ஓடிவருகிறான். மின் குழிழ்கள் ஓன்றி விடப்படுகின்றன. எல்லாது முகமும் வெளிச்சுத்துக்கு வருகிறது. ஒரே வியர்வையில் முழுகீய முகங்கள். நல்ல வேலை இவ்வை இனங்காணு ம் கண்கள் எதுவுமே இல்லாதது இவனுக்கு நிம்மதியைத் தந்தது.

ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல முற்பட்டு கலைநயத்துடன், நல்ல அம்சங்களுக்கு உட்பட்டு நிற்கும் இப்பேர்ப்பட்ட படைப்புகளை எங்கே இவர்களால் ரசிக்க முடிகிறது? மீண்டும் இருள் அறையை அடக்கிறமிக்க அந்தப் படம் ஆரம்பமாகிறது.

நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடைபெறும் அந்தரங்கமான இறவு அநாகரிகமாக, படு ஆபாசமாக அரங்கேறிக் கொண்டிருந்தது. இவனுக்கு இந்த 25 வயதிலும் இவைகள் எல்லாம் புதுமையாகவே இருந்தன. அந்த அம்மண இருவங்கள், இச்சுக்கட்ட சிலிப்புகள், காட்சிகள் யாவும் கண்களை இரசிக் கொண்டிருந்தன. உடலில் வெப்ப அலை பரவிக்கொண்டிருந்தது.

பலகைப் படிகளில் 'தடார் தடார்' என்ற ஒசைகள். பலர் ஓரு வருவதைப் போன்ற ஒரு பிரமை. ஆபாசப் படங்கள் பார்த்த பலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் பெயர்கள் எல்லாம் பத்திரிகையில்

பிரசுரமாகியிருந்த செய்தி ஒன்று ஞாபகத்திற்கு வரவே, இவனது இதயம் மிகவும் வேகமாக அடிக்க அறும்பித்தது. கதவு தட்டப்படும் சத்தம் வேறு பயறுமடியது. சகலருமே கலவரம் நிறைந்து காணப்படுவார்களைப் போல இவனுக்குத் தென்பட்டார்கள். படம் போட்ட ஸயன் சென்று கதவைத் திறக்கிறான். யாரோ சிலர் படம் பார்க்கத்தான் வந்து கொண்டிருந்தார்கள். 'அப்பாடா!' இவன் அமைதியடைந்தான். மீண்டும் 'வீடியோ'வைச் சகல கண்களும் மொய்க்கின்றன.

அனால், இப்போ இவனது மனம் படத்தில் லயிக்கவில்லை. ஏனோ ரசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கிறது. 'நான் செய்வது தவறா?' -தன்னை ஓர் தடவை கேட்டுக் கொண்டான்.

சட்ட வீராதமாகக் கருதப்படும் எந்தச் செயலை மீறுவார்களும் தவறிக்கூறப்பவர்கள் தான். அப்படியானால், அப்பாசுப் படம் பார்ப்பது? 'புநுபிலிம்' பார்ப்பது தவறானது அல்ல. ஏதோ ஒரு நாட்டில் ஓரிரு வருடங்களுக்கு முன்னதாக யாரோ ஒரு நீதவான் தீர்ப்பளித்திருந்ததையும் இவன் அறியாதவனல்ல. மேனாட்டைப் பொறுத்தவரை, அவர்களது பண்பாடு, பாரம்பரியங்களைப் பொறுத்தமட்டில், அவ்விடத்து கலை கலாச்சாரங்களைன் அடிப்படையில் இது தவறற்றாக இருக்கலாம். அனால், புராணங்களையும் இதிகாசங்களையும் இன்னும் உசாத்துணை காட்டும் 'இந்த மண்ணின்' பாரம்பரியங்களைப் பொறுத்தவரை, இது தவறான வழி நடத்தல் தான்.

படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அனால், இவனது மனம் அதில் நாட்டங் கொள்ளவில்லை. பக்கத்துக் கோவிலின் மணியோடை கூரையைப் பியத்துக் கொண்டு இவன் காதுகளில் வந்து ஒலிக்கிறது. கோவிலில் மாட்டப்படும் சிவபூராணம் இவனுக்கும் கேட்கிறது. மனீத அவதாரத்தின் முன்னதாக புழுவாகவும் அவன் வடிவெழுத்திருக்கிறான் என்கிறது புராணம். அனால், இங்கோ மனீதனாகப் பிறந்தவனே, அநாகரிகமாக, அசிங்கமாக உருவெழுத்துப் புழுவாக நெந்திருந்து, மோகத்தில் முழுகி, தனது பெயரைத் தொலைய விட்டு நிற்கும் இந்தச் சீதறிவிட்ட பண்பாடு எமது சமுதாயத்தையுந் தொற்றிக்கொண்டால்?

குடிப்பழக்கம், புகைப் பழக்கம், போதைவள்து பாவனை போல இந்தப்பண்பு கெட்ட பழக்கமும் நம்மவரைப் பாதித்து விளைவாக மேகநோய், 'எமிட்ஸ்' போன்ற கொல்லும் வியாதிகள் எமது நாட்டையும் பற்றிக் கொண்டால்? இந்தப் பழக்கமும், அதன் விளைவுகளும் எமது இளைய சந்ததிகளையும், எதிர்களைப் பிரஜைகளையும் அடிமையாக்கிக் கொண்டால் முடிவு எந்தளவு பாரதாரமாக அமையும்? இவனுக்கு இலக்கே, வாழும் வாழ்க்கையே அந்தியமாகி விட்டதைப் போன்ற ஒரு பிரிமை.

இதனை ஒழிக்க சுட்டமும் எவ்வளவோ திட்டங்கள் போடுகிறது. ஆனாலும் இது ஓய்ந்தபாடில்லை. ஒழிந்தபாடில்லை. பக்கத்து 'வீடியோக்கிளப்'பில் ஒலிக்கும் அந்தப் பட்டுக்கோட்டையாரின் பாடல் இவன் செவிரபறையை அதிர வைக்கிறது. 'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! திருடாதே. . . பாப்பா திருடாதே!'

மனதில் பயமும் ஒரு பக்தியும் இல்லாத போதும் போது தான் ஒரு மனிதன் கெட்டுப்போக அறும்பமாகிறான். கெட்டுப் போன தனிமனிதன் ஒவ்வொருதலும் தானே உணர்ந்து திருந்தும் போது தான் சமூகத்தில் ஒரு புதுக் கணை ஏற்படுகிறது.

கையை உயர்த்தி நேரத்தைப் பார்க்கிறான். மணி எட்டை அண்மிக்கிறது. மேலும் இவனால் இருப்புக்கிளொள்ள முடியவில்லை. பொறுப்பாக நிற்கும் பையனை அழைத்து கதவைத் திறந்துவிடும் யடி கேட்கிறான். "நல்ல படம் சேர். இனித்தான் நல்ல 'சீன்' இருக்கு." நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே பையன் கூறுகிறான். கெஞ்சும் பாவனையில் இவன் வெளியேற விரும்புவதாகச் சொன்ன போது அடுச்சியித்துடன் இவனது அறநட உயரத்தையும் மேலிருந்து கீழ் அளந்தவாறே பையன் கதவைத் திறந்து விழுகிறான். அப்போதும் சீலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைகின்றார்கள்.

படிகளால் இறங்கித் தெருவுக்கு வருகிறான். குப்பைக் குவியலடியில் ஒரு பெரிய பொலிஸ் வாகனம் இவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வேகமாக இவன் முன்னேறிச் செல்கிறான். வாகனம் இவனை விட்டு விஸ்தத்திச் செல்கிறது. வீறுநடை போட்டு இவன் முன்னேறுகிறான்.

சந்தியால் திரும்பும் போது இவனது கண்கள் வந்த பாதையை நோக்குகின்றன. சிசன்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறம் சீக்பாக ஓளிர்ந்தது.

கோவில் மணியோசை தெளிவாகவே இப்போ இவற்குக் கேட்கிறது. முன்னே தோரண வீதி நீண்டு தெரிகிறது.

(மஸ்லிகை)

பாரதி

நூற்றும் சங்காலி கேட்டுக் கொண்டிருந்த போது, பாதிப் பேருக்கு மேல் வாசல் 'கேற்றைத் தாண்டி பஸ் தரிப்பிடத்தினை நோக்கி சாலை வழியே சென்று கொண்டிருந்தனர். இந்த வேகம் காலையில் வேலைக்கு வரும் போதே இவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவையோ, ஐப்பானையோ இன்னமும் நாம் உதாரணம் காட்டிக் கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தவனாக, வாசலில் இருக்கும் காவலாளியத்தில் தனது இலாகாச் சாவியை ஓப்படைத்து விட்டு, இவன் வீதிக்கு வருகிறான்.

கீழ்க்கு மேற்கொக் நீண்டு செல்லும் சாலையின் இரு பக்கமாகவும் தொழிலாளர் விழரந்து கொண்டிருந்தனர். வழைமையாக மேற்குத் தீசை நோக்கும் இவன், மாறாக இன்று கீழ்க்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். ஐந்து மனிக்கிள்லாம் சங்காலியுடன் போட்டியிட்டு ஒரு பாட்டம் இறைக்கும் அந்தி மழை இன்று விஞ்சுமுறை பெற்றுக் கொண்டது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அட்டோக்கன், கார்கன், பஸ்கன், லாறிகள் என இரைச்சல் சத்தத்தினால் தம்மை இனங்காட்டி வந்த வாகனங்கள் இவனை முந்தியும் நோக்கியும் சென்று கொண்டிருந்தன.

இரவின்து அறைக்குச் சென்று, அன்றாட அவுவல்களை யெல்லாம் முடிந்த பின்பாக அசோகமித்திரணையோ, வண்ண நிலவனையோ புரட்டுவது போக, இன்றைய முக்கிய வேலையாகச் செய்ய வேண்டியதாக, பல நாட்களாகவே திட்டமிட்டிருந்த பாரதி வீட்டு விழுயத்தினையே இப்போ இவன் நடைமுறைப்படித்திக் கொண்டிருக்கிறான். இவன் தங்கும் அறையிலிருந்து பாரதி வீடு கணிசனவு தூரத்தே இருப்பதனால், சனி, ஞாயிறுகளில் அதனை வைத்துக் கொள்வதில் மேலதிகமாக ஜந்தோ, பத்தோ பஸ்ஸிற்கு

வினாயமாகுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே, தொழிற்சாலையிலிருந்து நடைதாரம் இருக்கும் இந்த வஜயத்தினை இன்று நிறைவேற்றுவதாகத் தீர்மானித்திருந்தான்.

பாரதி இப்போ வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பாள்? காரியாலயத்திலிருந்து திரும்பி வந்த கையோடு மாறவுக்கும் தேநீரைக் கொடுத்து விட்டுத் தானும் தேநீர் அருந்தியவாறு இன்றைய நிகழ்வுகள் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பக்கமாக 'ரேப் ரெக்கோட்டரிஸ்' ஏதாவது ஒரு இசைக் கச்சேரி போய்க் கொண்டிருக்க, மறுபக்கமாக அண்மையில் வெளியான ஒரு சிறுகதைத் தொகுப்பிலோ, நாவலிலோ முழுகிப்போய் இருக்கலாம். எந்த அலுவல்களையும் திட்டமிட்டுச் செய்வதும், தினமும் கொஞ்ச நேரமாவது வாசிப்பில் சடிப்பட்டு உண்மையான தேடலினை மேற்கொள்வதும் பாரதியின் பழக்கங்களில் போற்றுத்தக்கது. அதுவே இவனுக்கும் அவள்பால் ஒரு சடிப்பட்டினை ஏற்படுத்தியது!

1985 க்கு மாதத்தில் ஒரு தீங்கட்கிழமை. தொழிற்சாலையின் கணக்குப் பகுதியில் கணக்காளராக நியமனம் பெற்று பாரதி வந்த முதல் நாள் அது. தொழிலாளரு சம்பளத் திட்டம், தொழிலாளர் திறன் சம்பந்தமாக சில தறவுகளைப் பெறுவதற்காக தொழிற்சாலையின் தலைமை மேற்பார்வையாளன் என்ற முறையில் பாரதி இவனை அழைத்திருந்தான். பரஸ்பர அறிமுகங்களின் பின் விடயங்களைப் பற்றி பேச்கவர்த்ததை நடந்து கொண்டிருந்த போது ஒவ்விவான்றையும் அவள் அணு கிய விதம் இவனை மிகவும் கவர்ந்திருந்தது. ஒரு அதிகாரி போலன்றி, விடயதானங்களை விரிவாக அறிந்து கொள்ளும் அடிவத்துடன், தக்க மரியாதையையும் இவனுக்குத் தந்து, அவள் தரவுகளைச் சேகரித்துக் கொண்ட முறை, அறம்பத்திலேயே இவனுக்குப் பாரதி மீது ஒரு நல்ல அரிசிராயத்தை ஏற்படுத்தியது.

வேலை விடயங்களுக்காக மட்டுமன்றி தனிப்பட்ட நட்புரிதியிலும் சுந்திப்புகள் தொடர்ந்தன. சில சமயங்களில் 'இன்றர் கொம்' வழியாகவும் இறையாடல்கள் நிகழ்ந்தன. இருவருக்கும் ஏதோ ஒரு விடயத்தில் அதிகளைப் பார்க்க சுதானமாக செய்துவரும் போது அவர்களில் ஒரு அந்தியோன்ஸியம் இருவாகுவது தவிர்க்க முடியாதது தான். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இலக்கியம் ஒரு சாதனமாக அமைந்திருந்தது. சுதா நாட்டு

நிகழ்வுகளையும், அரசியல் பிரச்சினைகளையும் அலகும் தொழிலாளர், இவணையும், பாரதியையும் அசாதாரணமானவர்களாக கணித்துக் கொள்ளுமாவிற்கு இலக்கியமே பேச்சாக இருவரும் ஓய்வு நேரங்களைக் கழித்தனர்.

பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, மீனாணி, அம்பை என நிறையவே படித்திருந்தாள் பாரதி, தவிரவும் டானியல், ஜிவா, நந்தி, இளங்கிரன், சி.வி, எஸ்.பொ, செ. கணேசலிங்கன், தெளிவத்தை ஜோசப், தெனியான், செங்கை அறுமியான் என்று எல்லாமே அவனுக்கு அத்துப்படி. இதனால் அவனது இலக்கிய ரசனை இவணையும் விட விரிவிடைந்திருந்தது. ஒரு தரமான விமர்சகராக நின்று பாரதி இவனது படைப்புகளையும் நூராய்ச்சி செய்தாள். அப்பிராயங்கள் சொன்னாள்.

மார்கழி மாதத்து ஒரு நூறிறு விடுமுறை நாளின் மாலைப் பொழுது, இவன் தனது அறையிலிருந்த போது அண்மைக் கால நூல்கள் சிலவற்றினைப் பெற்றுக் கொள்வதற்காக இவனது 'அட்ரஸ்' தேடியே பாரதி வந்து சேர்ந்திருந்தாள்.

பாரதியின் எதிர்பாராத வரவினால், உண்மையில் குழம்பிப் போய்விட்டது, இவனது 'ராம் மேர்' ரஞ்சித் தான். வந்தவளை அமரவைத்து சீறிது நேரம் உறையாடவிட்டு, சண்முகன், சட்டநாதன், புலோலியூர் சுதாசிவம், சாந்தன், மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன் என இவன் வைத்திருந்த எல்லாவற்றையுமே கொடுத்து, அழைத்துச் சொன்று பள்ள ஏற்றிவிட்டு வந்த போது, இவனைப் பார்த்து ரஞ்சித் சொன்னான். "மச்சான், உன்றை ஜூர் 'அட்ரஸ்' ஒருக்கா எனக்குத் தேவை."

"எதுக்கு?" 'சேட்டை' கழற்றி சுவரில் கொழுவியவாரே, இவன் கேட்டான்.

"இல்லை உன்றை விட்டுக்காரருக்கு ஒரு கடிதம் போடவேண்டியிருக்கு . . . அதுதான்."

"விடமாட்டியளே . . . ! ஒரு பெண் பிரசுக்கோவாடை கடத்துக்கப், பழக விடமாட்டியளே."

"தாராளமாகக் கடைக்கலாம், பழகலாம் மச்சான். எதுக்கும் 'லிரிற்' எண்டு ஒண்டு இருக்குத்தானே? இப்பிடி வீடு தேடி வந்து வழியிற அளவுக்கு நீ வைச்சீருக்கக் கூடாது."

"அவ இப்ப வந்தது எதுக்கு எண்டு உனக்குத் தெரியுந் தானே? அதுவுமல்லாமல் அவ என்னையும் விட முண்டோ, நாலு வயதுக்கு முத்தவ."

"தங்களை 'மெயின்ரெயின்' பண்ணிக் கொள்ளுறவுக்காக சீல பெட்டையள் வயது குறைஞ்சு பொடியங்களிலை தான் 'இன்றாஸ்ராக' இருப்பாகளவையாம்."

"உனக்கு அக்கா, தங்கைச்சீ இல்லை என்டது எனக்குத் தெரியும் மச்சான். அதை அடிக்கடி ஏன் எனக்கு உணர்த்திக்காட்டுறாய்?"

இந்த ரகுமாக இருவரது கடைகளும் உச்சத்திற்குப் போய், காது என்று ஓண்றிருந்தால், அகராதி கூடக் கிடந்து முழிக்கும் பாலைகளின் துணையுடன், இறுதியில் அன்றைய பட்டிமன்றம் வெற்றி, தோல்வியின்றி நிறைவு பெற்றது.

அநேகமாக இப்போ இவன் பாதி வழி கடந்திருப்பான். சந்திக்கு வந்துவிட்டதற்குச் சான்றாக ஒரு மூலையில் பொதுசன மலசலகூடம் கிடந்து நாறியது. வேகமாக அவ்விடத்தைக் கடந்து, முன்னே வழியை இடைமறித்திருந்த படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தான்.

1986 ஆறீ மாதத்தில் ஒரு வியாழன் மத்தியானப் பொழுது. சாப்பாட்டுக்குப் பின்னதாக இவன் தொழிற்சாலை சாப்பாட்டறைக் கதிரையில் மூட்டைப் பூச்சிக்கு இரத்ததானம் செய்து கொண்டிருந்த போது, அவசர அவசரமாக வந்த பாரதி, இவனாகே அமர்ந்து ஏதோ சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தான்.

"இது என்னுடைய பேசனல் மற்றும்" என்று ஆறும்பித்து இறுதியில் "இதுக்கு உங்களின்றை அப்பிராயம் என்ன?" எனக் கேட்டாள்.

"எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும் பாரதி" எனக் கூறிய இவன், தனது இலாகா சென்று ஆறு, அமர இருந்து யோசித்துப் பார்த்தான்.

பாரதியோ 'குவாலிப்பட' எக்கவுண்டன்.' ஆனால், அவனைக் காதலிக்கிற, கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிற மாறனோ ஒரு சாதாரண ஸ்ரோர் கீப்பர்.' இந்த ஏற்றத்தாழ்வு கல்யாணமான புதிதில், ஆறும்ப காலங்களில் ஒரு பொருட்டாகத் தெரியாவிட்டாலும், காலப்போக்கில் உளக் குழந்தை ஏற்படுத்தாதா? இப்படியான ஒரு வேறுபட்ட அமைப்பில் கூட வெற்றிகரமாக வாழும் பலரது பெயர்கள் பட்டியலாக இவன் முன் நீண்டு வந்தது. அந்த ரீதியில் இங்கும் ஒரு நல்ல வாழ்வினை அமைத்துக் கொள்ள பாரதியின் ஆளுமையால் முடியும் என்ற நம்பிக்கையே முடிவில் இவனுள் மேலிட்டது.

மேலும் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது, வழிந்து கொண்டிருந்த தேநீர் குவளையினை 'பியூன்' கொண்டு வந்து வைத்துவிட்டுப் போன கொஞ்ச நேரத்தில் 'இன்றர்கொம் ரிசீவரை' இவன் எடுத்தான்.

"ஹலோ."

"யேஸ் பாரதி ஹரியர், என்ன முடிவுக்கு வந்திருக்கிறீங்க வேலோன்?"

"நீங்களே முடிவாச் சொன்ன பிறகு இதிலை நான் சொல்ல என்ன இருக்குப் பாரதி? 'பட் வண் திங்' வரதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுறுதுக்கு எவ்வளவோ 'சாண்ஸ்' இருந்தும் நீங்கள் இப்படியான ஒரு விஷப் பரீட்சையிலை இறங்கிக் கொள்ளுறுது தான் எனக்கு வியப்பாக இருக்கு."

"அதைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தான் நான் உங்களைக் கேட்டிருந்தன். எனக்குத் தேவையானதெல்லாம் சுதந்திரமான வாழ்வு. என்னுடைய இலட்சியங்களிலையோ, இலக்குகளிலையோ தலையிடாத ஒரு கணவன். எத்தனையோ பேர் கல்யாணத்துக்கு முன்னாலை பின் சுதந்திரம்,

சம இரண்ம, பெண்விடுதலை எண்டில்லாம் வாய்க்கிறியப் பேசிப்போட்டு, கழுத்திலை தாலியேறினவுடனை பெண்ணுக்கென்ற ஒரு அளவிலை ஒரு வட்டத்துக்குத்தன்னளையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதைத் தான் நான் வெறுக்கிறேன். என்னுடைய ரசனையிலை, கொள்ளகூடியிலை எந்த விதத்திலையும் தலையிடாது, பாரதியைர் பாரதியாகவே வாழ வகுக்கிற ஒரு கணவனைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வகையிலே மாறன் என்னோடை கடைசீ வரை 'கோப்பலேற்' பண்ணுவார் எண்டே நான் நினைக்கிறேன்."

"அதாவது, மகாகவி பாரதியாரின்றை கணவை நன்வாக்கப் போற்கூக் பாரதி."

"ஓவ்கோஸ், மற்றது இன்னொரு விசயம். அடுண்டாண்டு காலமா பெண்கள் தான் விட்டுக் கொடுத்து வாழ வேணுவிமண்டு நியதியீ ல்லை. அப்படி வாழ அடுண்களும் பழகிக் கொள்ள வேணும். ஓவ்வொரு குஞ்சும்பத்திலையுமே இது ஒரு நடைமுறையாக மாறவேணும். இது தான் என்னுடைய பொலிசீ."

"பாரதிப் பெண் போல் பலரும் பாரினில் புகழ் கொண்டாலும், 'றியலீ' பாரதிப் பெண்ணுக்கு ஒரு வரவில்க்கணமாக வாழ்ந்து கூட்டப்போரது நீங்கள் தான் பாரதி. 'அட்வான்ஸ்' அந்தகேவே எனது பாராட்டுக்கள்" என்றவாறே 'லயினான்க்' 'கட்ட' பண்ணி விட்டான் இவன்.

அன்றிரவு அறைக்குச் சென்றதும் ரஞ்சித்திடம் இது யற்றி இவனாகவே கைதை எடுத்தான். சகலதையும் சுவரில் தொங்கிய சுகாசினியில் படத்தைப் பார்த்தவாறே கேட்டுக் கொண்டிருந்து விட்டு முடிவில் ரஞ்சித் தான். அதே நாள் குரலில் சொன்னான். "பஸ் மிஸ்ஸிங்."

"மச்சான், 'அட்வான்ஸ் லெவல் பாஸ்' பண்ணிப்போட்டு 'வாசிற்றி' கிடைக்கும் எண்ட நம்பிக்கையிலை நான் இருந்தே நின்ட போது, கொஞ்ச நாள் கராட்டி. பழகிறதுக்கு பருத்தித்துறை குட்டி மாஸ்ரிட்டைப் போட்டு வந்தனான். . . . தெரியுமோ?" என்று இவன் கேட்டுத் திரும்பிய போது, ரஞ்சித்தின் கட்டிலில் மூன்று நாள்கு நாளம்புகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. அதே சமயம் 'பாத்ருமிற்குள்' இருந்து ஏதோ சத்தும் கேட்டுகிகொண்டிருந்தது.

இப்போதும் ஏதோ ஆறாவாரச் சத்தம் கேட்டு இவன் நினைவு திரும்புகிறது. அருகே உள்ள வினாயாட்டு மைதானத்தில் ஸிறுவர் சீலர் கிர்கிகட் வினாயாடிக் கொண்டிருந்தார்கள். துடுப்பிப்புத்தாடிக் கொண்டிருந்த ஒரு நோன்சான் பையன் 'சிக்ஸ்' 'வோர்' என வினாசி மைதானத்தையே ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தான்.

1987 தை மாதத்தில் ஒரு விழுமுறை நாள். பாரதி-மாறன் திருமணம், திருமணப்பதிவு காரியாலயத்தில் மிக ணரிதாக நடைபெற்றது. தொழிற்சாலையிலிருந்து இவன் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தான். வேறும் ஒரு சீல வெளியிடத்து நண்பர்களும் வந்திருந்தார்கள்.

திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களில் பாரதி தொழிற்சாலையை விட்டு விஸகி வேறிராகு நிறுவனத்தில் சேர்ந்து கொண்டான். தம்பதிகளாக ஒரே இடத்தில் தொழில் புரிவதைத் தவிர்த்துக்கொள்ளவே இந்த நடவடிக்கையாம். தொழிற்சாலையை விட்டுச் சென்றாலும், ஆற்பாக நாட்களில் தொலைபேசி மூலமாக இவனுடன் தொடர்பு கொள்ள பாரதி தவறுவதில்லை. கதைகள் பற்றிய விமர்சனங்களுடன் ஒரு சீல கடிதங்களும் வந்ததாக இவனுக்கு ஞாயகம்.

சீல நாட்களின் பின் மாறனுக்கும் வேலிறங்கோ தொழில் வாய்ப்புக் கிணக்கலே, அவனும் தொழிற்சாலையிலிருந்து விஸகி கொண்டான். அன்று ஒரு முப்பதாம் திகதி. தொழிற்சாலையில் தனது இறுதி நாள் என்று இவனையும், கூடப் பணிபுறந்த தனது நண்பர்களான இஸ்மைல், லயனல், லியனகே மூவரையும் அழைத்துக் தனது வீட்டில் ஒரு விருந்து வைத்தான் மாறன். இபசாரங்களில் முழுகிப் போயிருந்த பாரதியுடன் அன்று இவனால் அவ்வளவுக்குக் கதைக்க முடியாது போய்விடது.

கடந்த சீல நாட்களாக தனது காரியாலய தொலைபேசி 'அவுட் ஓவ் ஓடர்' ஆக இருப்பதாகச் சொல்லி, இதனால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனப் பாரதி இவனுக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார். அந்தக் கடிதம் கூட வந்து இன்று முன்னோ நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும்.

அண்ணமுக் காலங்களாகத் தொடராகப் பத்திரிகையில் வெளிவர்ந்து பெற்றும் 'பரபரப்பை' ஏற்படுத்திய இவனது குறுநாவல் பற்றிய எந்தவித அபிப்பிராயமும் பாரதியிடமிருந்து இன்று வரை வராதது பெரும் ஏழாற்றத்தை இவனுக்கு ஏற்படுத்தி விடவே, எப்படியாவது அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அவா இவனுள் ஏற்பட்டது. அதன் பிரகாரமே இன்று பாரதி வீட்டுக்குச் செல்வதாக இவன் தீர்மானித்திருந்தான்.

பாரதியின் வீட்டுக்குப் போவதான தனது முடிவை இன்று காலை இவன் ரஞ்சித்திற்கு சொன்னபோது பதிலுக்கு அவன் சொன்னது, இப்போ இவனுள் ஒலித்துக் கொண்டது. பாரதியின்றை 'ரெலிபோன்' மட்டுமல்ல, ஆனாலே இப்பு 'அவுட் ஓவ் ஓடர்' தான் என்னுடைய நான் நினைக்கிறேன். "இதுக்குள்ளை நீ அங்கை இப்பு போய் வர வேணு மெண்டு அங்கலாய்க்கிறது எனக்கெண்டால் அவ்வளவு நல்லதாகப் படேலை. கடவுளேனியண்டு உன்றை முகரையிலை ஸ்ட்சன்மா, இருப்படியா இருக்கிறது முக்கு ஒண்டு மட்டும் தான் வேலோன், வீணா அதையும் அங்கை போய் உடைச்சுக் கொண்டு வராதை. நீ ஒரு எழுத்தாளன். இனக்கிள்ளாம் 'அடவைஸ்' பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஏதோ நீ இனி யோசிச்சுச் செய்."

மைதானத்தைக் கடந்து குசிசாழுங்கைக்கு வந்தவனை முகப்பில் ஒரு பெட்டிக் கடை வரவேற்குமாப் போல் அமைந்திருந்தது. அதனையும் கடந்து வீட்டு இலக்கங்களை என்னியவாறே முன்னேறிக் கொண்டிருந்தான். முன்னர் ஒரு தடவை வந்திருந்ததாலும், வீட்டு இலக்கம் கூபகத்தில் இருந்ததாலும், இடத்தைக் கண்டு பிடிப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. வீதியால் இறங்கி, வீட்டுக் கதவோரம் சென்று ஓரிரு தடவைகள் தட்டினான்.

"செண்பகமே . . . செண்பகமே" என தனக்கும் தமிழில் பாடத் தெரியும் என்பதைப் பாரதி வீட்டு வரனொலியில் ஆஷா நிருபத்துக் கொண்டிருந்தான். இந்தப் பரிசோதனை முயற்சிகளால் பாழாய்ப் போவது என்னவோ தமிழ்த் திரையுலகம் தான் என இவன் நினைத்தவாறே, மீண்டும் கதவைத் தட்டினான்.

பாடல் சுத்தம் தேய, இப்போ யன்னலருகே "யேஸ்" என்ற துரலோடு ஒரு பகுவக்குமரி பளிச்சிட்டாள். தான் தட்டிய கதவு சுதானா என

இவன் மீண்டும் ஒரு தடவை பார்த்தான். தலைக்கூராகத்தான் என்றாவும் இலக்கம் சரியாகத்தான் இருந்தது. "ஐ வோன் ரு சீ மிலிஸ் மாறன்" என்றான், குழம்பிர் போயிருந்த தன் தலைமயினரைக்கொல் கோதி விட்டவாலே.

அந்தப் பெண் கதவைத் திறந்து இவனை 'ஹூலிஸ்குள்' வரவழைத்து, "ரேக் யுவர் சீற் ஹியர், சீ லிஸ் கம்" என்று சொல்லியவாலே, "பாரதி ஏ விசிற்றர் வேரர் யூ" எனச் சுற்று உரக்கக் கூறிவிட்டு, முன்னறைக்குள் மறைந்து கொண்டார்.

இந்தச் சிட்டு 'யீர் ஸங்கா' அல்லது வேறிறங்காவது ஒரு நல்ல 'வேயில்' வரவேற்பாளராக வேலை செய்பவளாக இருக்கலாம் என்று எண்ணியவாலே, ஒரு வசதிக்காக முன்னறையை நோக்கியவாலே மூலையில் கிடந்த ஒரு கதிரையில் இவன் அமர்ந்து கொண்டான். வாளொலியில் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது "செண்பகமே... செண்பகமே." இவனது காற்சட்டைப் பொக்கெட்டிற்குள் இருந்த சீப்பு ஒரு தடவை வந்து தலையில் அமர்ந்துவிட்டு மீண்டும் மறைந்து கொண்டது.

"எட வேலோனே? 'விசிற்றர்' எண்டதும் இவரோடை 'பிறண்டஸ்' ஆரோ அத்குமெண்டு நான் நினைச்சன். என்ன கனகாலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம்?" என்ற குரல் கேட்டு இவன் நிம்ரந்தான்.

பாரதி முன்னால் நின்றான். இவனால் அவனை மட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்தக் குறுகிய காலத்துள் என்னவாக மாறிவிட்டான்? சுற்றுத் தடித்து, முகமெல்லாம் பூரித்து கொஞ்சம் நிறம் மாறி

"என்ன நான் கேக்கிறேன், நீங்கள் பேசாமல் இருக்கிறியன்" என்றவாலே எதிரில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தார் பாரதி.

"இல்லைத் தெரியாதே . . . நாட்டு நிலவரங்கள் அதுகள், இதுகளாலை 'விசிற்றந்' எண்டு நான் இப்ப அவ்வாவா ஒரு இடமும் வெளிக்கிடுகிறதில்லை. அது சரி எங்கை மாறன் அண்ணாவைக் காணேலை?"

"அவிரண்ணும் வரேலை. இன்னும் கொஞ்ச நேரத்திலை வந்திடுவார். முந்தி, ஓண்டாத்தான் வாறனாங்கள். இப்ப எனக்கு 'ஓவ்வீசிலை' யேய்கின் பிரவைட் பண்ணு றதாலை நான் கொஞ்சம் நேரத்தோடை வந்திடுவன்."

பாடல்கள் முடிந்து வானினாலியில் செய்தி அறிக்கை அறுரம்பமாகிக் கொண்டிருந்தது.

"இங்கடை 'ஓவின் சிரலிபோன்' இன்னமும் 'அவுட் ஓவ் ஓடர்' தானோ?"

"ம்! என்னுடைய 'டிலிரக்ட் லைன்' இன்னும் 'அவுட் ஓவ் ஓடரா'கத் தான் இருக்கு."

"இல்லை, என்றை குறுநாவல் ஓன்று தொடரா வந்திருந்தது. அதைப் பற்றிய விமர்சனம் ஓண்டும் நீங்கள் எனக்குச் சொல்லேல்லை. அது தான் கேட்டனான்."

இவன் சொல்லியும் பாரதி எதுவுமே பேசாதிருந்ததால், தான் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லையோ என்று நினைத்தவனாக, மறுபடியும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.

"இப்ப கொஞ்ச நாளை இவர் 'ஜூஸன்ட் பேப்பர்' தான் எடுத்துக் கொண்டு வாறார். அதனாலை தமிழ்ப் பத்திரிகைகள் எதுவுமே எனக்கு வாரிக்கக் கிடைக்கிறதில்லை. சீ, நான் 'மிஸ்' பண்ணிட்டனே? எப்படி நல்லாச் செய்திருந்தியனோ?" தலைகுளிந்து இருந்தவாறே பாரதி கேட்டான்.

"கதை தண்ணுடைய மனதைத் தொட்டதாக தெணியான் விமர்சனம் எழுதியிருந்தார். கவனிப்பைப் பிறவேண்டிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர் எண்ட மாதிரி தெளிவத்தை ஜோசப் சொல்லியிருந்தார்."

"முன்னோடி எழுத்தாளர்கள் குறிப்பிட்டுச் சொல்லுற அளவுக்குக் கதை இருந்திருக்கு எண்டால் அப்ப அது ஒரு வெற்றிப் படைப்பாகத்தான் இருந்திருக்கும். 'கட்டிங்ஸ்' இருந்தால் தாருங்கோவன். நானும் ஒருக்கால் வாசிச்சுப் பாப்பம்."

"ராமிலை இருக்கு. வேணு மீண்டால் கொண்டுவந்து தாரன்."

"முந்தின மாதீரி இல்லை. உண்மையிலை இப்ப... இப்ப நான் வாசிக்கிறே வவு குறைவு. 'வேக்காலை' வந்து, பிறகு வீட்டு வேலைகள் எண்டு எங்கை நேரம் கிடைக்குது? 'வீக் எண்ட்ஸ்' வந்தால் 'விசிற்றிங்' அது, இது எண்டு இவர் எங்கையாவது இழுத்துக் கொண்டு போயிடுவார். தனிய வெளிக்கிட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்டு ஒண்டுமே வாங்க முடியிற்றில்லை. அவ்வளவு பிளி. இன் வைக்ற். பழைய பாரதியாக இப்ப நான் இல்லை."

"கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மீண்டும் ஒரு தடவை அறியத் தருகிறேன்!" என வானோலியில் மரண அறிவித்தல் போய்க் கொண்டிருந்தது.

கடைசியில் தான் சொன்னது இவனுக்குக் கேட்டிருக்குமோ என்னவோ என்ற ஒரு சுந்தேகத்தில் பாரதி மறுபடியும் சொன்னான் "இன் வைக்ற் பழைய பாரதியாக இப்ப நான் இல்லை. ஒரே பிளி."

அப்போ கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே பாரதி தான் மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்து விட்டான். மாறன் வந்து நின்றான். "இங்கை பாருங்களன் ஆர் எண்டு." இவனைக் காட்டியவாறே பாரதி கணவனைப் பர்த்தான்.

மாறன் இவனை நோக்கினான். பின் "ஹலோ மிஸ்டர் வேலோன், ஹெல்லவ் ஆர் யூ" என்றவாறே சிறித்தான். சிரிப்பில் ஒரு வரட்சி தெரிந்தது.

இவனும் பதிலுக்கு "எர்டி" என்று கேட்டுக் கொண்டே வகுப்பில் வாத்தியார் நு நழையும் போது மாணவர் எழுந்து பின் அமரும் பாணியில் ஒரு முறை செய்து கொண்டான். எதிரே மாறனும், அவனருகில் பாரதியுமாக அமர்ந்து கொண்டனர்.

"இங்கை, வர்ற 'சண்டே' ஒருக்கா இவருடைய 'றாமுக்குப் போவமே?" பிடியினர் விரலால் வருடியவாறே பாரதி ஒரு பக்கமாக மாறனைப் பார்த்தான்.

"ஏன் ஏதேனும் விசேசமோ?" 'சேட்' மேல் பொத்தானைக் கழற்றி விட்டு, கதிரையில் சாய்ந்தவாறே, மாறன் பார்வையை பாரதி பக்கமாகத் திருப்பினான்.

"இல்லையப்பா. இவருடைய 'ஸ்ரோந்' ஓண்டு இருக்காம். அதை ஒருக்கா வாங்கி வர வேணும்."

"எட அதுக்கே? நான் நினைச்சன் ஆற்றுக்கு 'வெடிங்கோ,' ஏதோ வாக்குமின்டு. ம் 'சண்டே' தானே, பாப்பம்." தான் கொண்டு வந்த தொல்ப்பையினை பாரதியிடம் கொடுத்தவாறே, மாறன் இவனைப் பார்த்தான்.

"ரண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ. நான் ஒருக்கா உள்ளை போயிட்டு வாறன்" என்றவாறே கணவன் கொடுத்த பையினைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு பாரதி உள்ளே சென்றான்.

இஸ்னமல், லயனல், லியனகே போன்ற தொழிற்சாலையின் ஸ்ரோக் கீப்பஸ் நிலவரங்கள் பற்றிக் கேட்டறிந்து கொள்வதில் மாறன் ஆர்வங் காட்டிக் கொண்டிருந்தான்.

லியனகேக்கு பேரி கிணட்டத்து, இஸ்னமலின் சம்சாரம் மூத்தாகிப் போனது, 'எக்கவுண்டனோடு' கொழுவுப்பட்டதாலை 'மனேஜ்மன்ற' லயனலை வேலையிலிருந்து 'சஸ்பிளாண்ட்' பண்ணியது இட்டப்பட, சுகல செய்திகளையும் இவன் சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் "யஸ்ட் எ மினிட்" என்றவாறே மாறனும் உள்நோக்கச் சென்றான்.

இப்போ இவனது பார்வை முன்னறைப் பக்கமாகத் திரும்பியது. கதவில் திரைச்சேலை ஓர் நிலையில் நில்லாது, முன் பின்னாக ஆடிக் கொல்லிடிருந்தது. "சொல்பகுமே. . . சொல்பகுமே" பாடல் மீண்டும் ஒருமுறை இவனுள் ஓலிப்பறதப் போல் உணர்வு! அப்போ கதவு தட்டப்படும் சுத்தம்

கேட்கவே, தீரச்சேலையை விலக்கியவாறே ஓடிவந்த அந்தப் பெண் கதவைத் தீர்ந்து விட்டாள். வந்தவன் ஒரு புஞ்சிரிப்புடன் அந்தப் பெண்ணிடம் தான் காவி வந்த பையினைக் கொடுத்துவிட்டு, வாசல் கதவை மீண்டும் தானிட்டுக் கொண்டான். இருவருமாக மன்னைறக்குள் நு மழுந்து கொண்டனர். அறையினுள் நு மழுந்ததும் அவன் கதவை அடித்துச் சாத்தினான். கதவு இடைவெளிக்குள் தீரச்சேலை அகப்பட்டு கசங்கியபடி தொங்கிக் கொண்டிருந்தது.

"வெற்றிவேல் முருகவுக்கு அரோக்ரா" என்று உள்ளிருந்த வானினாலியில் பெங்களூர் ரமணியம்மாளின் பக்திப் பாடல் ஓன்று மிக சத்தமாக ஓலித்துக் கொண்டிருந்தது. இப்போ இவனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும் போல ஒரு உணர்வு அதே சமயம் தட்டில் தேநீருடன் பாரதி உள்ளைறாயிலிருந்து வந்துகொண்டிருந்தான். தொடர்ந்து மாறனும் வந்து அமர்ந்து கொண்டான்.

வழுமையாக மாறனின் முகத்தில் தெரியும் வெளிச்சம் இன்று இல்லாததைப் போல இவனுக்குத் தென்பட்டது 'ஆண்டாண்டு காலமாக நான் பாவிப்பது பன்டோல்' என்ற வினாம்பரப் 'போஸ்ற்லில்' உள்ளவனைப் போல் காணப்பட்டான்.

இப்போ பாரதி தனது காரியாலய நடப்புகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். தனக்குக் கீழ் வேலை செய்யும் உதவியாளர்கள் யாழிப்பாணம் போனால் வேலை காலையுடன் திரும்பி வராது விழுவதனால் வேலைகள் எல்லாம் 'அறியேஸ்' அதீக விழுவதாக அவன் குறைபட்டுக் கொண்டிருந்தான்.

வானினாலியில் நிலைய வித்வான்கள் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

மாறன் இன்னமும் வெளியில் எங்கோ வெறித்துப் பார்த்த படியே இருந்தான். உரையாடலில் பங்குபற்றுவதற்கான அறிகுறிகள் அவனில் தென்பட்டுவதாக இல்லை. ஏழை மணியை அறிவிக்க வானினாலி விட்டு விட்டு கூவிக்கொண்டிருந்தது.

"அப்ப நான் வரப் போறன்." எழுந்தவாறே இவன் கூறுகிறான்.

"பை த பை . . . வாறு சண்டே இவருக்கு வேறை ஏதோ 'புரிராகிறாம்' இருக்காம். அதனாலை நாங்கள் உங்களட்டை வர வசதிப்பிடாது என்கு நினைக்கிறம். அஞ்சதஞ்சத கீழமைகளிலை ஒரு நாளைக்கு வர 'இறை' பண்ணுறம்" கூறியவாலே பாரதி எழுந்து நின்றாள்.

"தற்ஸ் ஓகே." வழிந்து கொண்டிருந்த வியர்வையை கைக்குட்டையால் இவன் துடைத்துக் கொண்டான்.

"ஓருக்கால் வேலோனை சந்தியிலை கொண்டுபோய் விட்டுட்டு வாங்களான்." புருஷனைப் பார்த்து பாரதி சொல்கிறாள்.

"பரவாயில்லை, வந்து வந்து இப்ப எனக்கு இடம் நல்லாப் பிடிபட்டுட்டுத்தானே. . . . ஜி கான் மனேஜ்" என்றவாலே இவன் வீதிக்கு வருகிறான். "குட் பாய்." மூன்று குரல்கள் ஓலித்தன. மூன்றாவது குரல் சுற்று உரமானதாக வெளிவந்தது.

குச்சிசாமுங்கையால் மிதந்து வேகமாகவே மைதான முன்றவுக்கு வந்து விட்டான். சன சந்தியின்றி விளையாட்டு மைதானம் வெறிச்சோடிப் போய்க் கீட்டந்தது. விழவாக்க் கால்களை வைத்து முன்னேறிக் கொண்டிருந்தான். வழியை இடைமறிக்குமாப் போல் முன்னே பத்துப் பதினைந்து படிக்கட்டுக்கள் மேலே உயர்ந்து சென்று கொண்டிருந்தன.

படிகளில் ஏறும்போது இவன் எண்ணிக் கொண்டான். 'இனி என் முக்கைப்பற்றிக் கவலைப்பாடும் அவசியம் ஏதும் ரஞ்சித்திற்கு இருக்காது'. இறுதிப்படி கால்களில் தட்டுப்பட்டது. ஒருமுறை வந்த வழியைத் திரும்பிப் பார்த்தான். அந்த மைதானம், குச்சிசாமுங்கை எதையுமே இனங்காண முடியாதவாறு சகலதுமே இருளில் மூழ்கிப்போய்க்கிடந்தது.

(மல்லிகை)

புதிய பயணம்

"செல்லத்தம்பி, நேரம் பதினாண்டறையாச்சு. 'நேரறி' வீருகிற நேரம் வந்திட்டுது. ஒருக்கால்ப் போய் திரையனைக் கூட்டிக் கொண்டு வாரியே?" -அதற்குத் தித்திரையிலிருந்து அப்போது தான் பாயை விட்டெழுந்த என்னிடம் அக்கா வந்து கேட்டா.

"ம் . . . எனக்கு முதலிலை ஓல்லுப்போலை தேத்தண்ணி போட்டுத் தா." என் பதில் கேட்டு அருப்படிக்குள் செல்கிறா அக்கா.

கொழும்பிலிருந்து நேற்றுக் கருக்கலோடு புறப்பட்டு கொடிகாம் வந்தடையப் பொழுது மைலாகி விட்டது. வரணியில் கூட்டாளி ஒருவரது வீட்டில் தங்கிவிட்டு தட்டி வான் எடுத்துப் பின் ஊர் வந்து சேர காலை எட்டு மணிலையத் தாண்டிவிட்டது. நெடு நாட்களாக என் ஒரே சொந்தமாக விளங்கும் இடன் பிறந்தவளைக் காணாமலிருந்த சோட்டை, அதிக நேரம் உரையாடிவிட்டு பிரயாண அசதியில் சுற்று அயர்ந்து விட்டேன்.

"இனருக்கு வந்து ஒரு வகுடமாச்சு. அக்கா, உங்களை யெல்லாம் காண அதையாக இருக்கு. தீபாவளிக்கு வரட்டோ?" என்று சீல மாதங்களுக்கு முன்பு அக்காவைக் கேட்டெழுதியிருந்தேன்.

'என்ற ராசா. . . இப்போதைக்கு உந்த எண்ணம் ஒண்டும் வேண்டாம். நிலவரங்கள் சரியில்லை. பிரயாணங்கள் செய்யிற நேரங்களிலை தான் வலு அவதானமா நடக்கவேணும். தை பிறக்கட்டும் பார்ப்பம்' என்று அக்கா மறுவிமாழி போட்டிருந்தா.

கொழும்பு வாழ்க்கையை நினைக்கும் போது எனக்கு விசராக இருக்கிறது. விஷந்ததும் காரியாலயம். பின் இருண்டதும் அந்த அறையில்

போயிருந்த தனிமையான சுஞ்சாரம். மன ஆறுதலுக்கோ, அன்றி மனம் விட்டு உரிமையுடன் குதைக்கவோ எவருமே இல்லாத அலுத்துப் போன பிரமச்சாரிய வாழ்க்கை. காசைக் கொடுத்து உடம்பைக் கெருத்துக் கொள்ளும் கடைச் சாப்பாடு. தாகம் வந்தால் குடிக்கத் தண்ணீரே போதியளவற்ற தலைநகர வாழ்க்கை. இருபுது வயதிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக இதே குவையற்ற சூழல் சம்பவங்கள். கொழும்பில் குடும்பமாக இருக்கும் என்னையியாத்த வாலிப்பகளைப் பார்க்கும் போது எனக்குப் பொல்லாத ஏரிச்சலாகவும், ஏக்கமாகவும் இருக்கும். நான் அப்படியாக ஒன்றும் அனாதையல்ல. பெற்றவராக நின்று என்னை வளர்த்து அநூக்கிய அக்காவும், குடும்பமும் இருக்கும் போது, அவர்களுடன் ஒன்றாகக் கூடி வாழ முடியாதபடி எங்களது தொழில் நிலவரங்கள், வரும்படிகள். அடிக்கடி ஊர் வந்து சென்றால் எந்தவித ஏக்கழும் இருக்காது தான். அநனால், இது பாதுகாப்பாகப் பிரயாணம் கூடச் செய்ய முடியாதபடி நாட்டு நிலவரங்கள், போக்குவரத்து வசதிகள். கீழமைகள் தவறாது அக்காவின் கடிதங்கள் வரும். என் சுகம் விசாரித்து, எனக்காகப் பிரார்த்தித்து, அநனாவும்?

"செல்லத்தம்பி, வெள்ளனச் சொல்ல அயத்துப் போனன். 'பொன்டிசொந்' முன்னை மாதிரி நெசவுசாலைக் கட்டடத்திலை இல்லை. இப்ப சாமியாற்றை மடத்திலை.' தேநீர்க் கோப்பையை நீட்டியவாறே அக்கா சொல்கிறா.

"ஏன் நெசவுசாலைக்கு என்ன நடந்தது?"

"கடற்கரை கல்லுயாரிகளிலை இப்ப 'ஆமிக் காம்ப்' இருக்கு. அதனாலை இப்ப ஊர்ப்பள்ளிக்கூடத்தோடை தான் கல்லுயாரியையும் சேர்த்திருக்கினம். கொட்டில்கள், கட்டிடங்கள் போதாதினண்டு நெசவுசாலை, சுருட்டுத் தொழிற்சாலை, பனங்கட்டித் தொழிற்சாலை எல்லாம் இப்ப வகுப்புகள் நடத்துகினம். பத்தாததுக்கு கோயில் தீர்த்த மடத்திலையும், மகிழுமரங்களுக்குக் கீழையும் கூட பொடியள் இருந்து படிக்குதுகள்."

இது எப்போதோ பத்திரிகையில் பராத்த செய்தியும் கூட. இப்போதான் எனக்கு ஞாபகத்திற்கும் வந்தது.

"பிரயாண அலுப்பு. நீயும் பஞ்சிப்படுகிறாய் போலைக் கீடக்கு. கொத்தானும் இண்டைக்குச் சுணங்கித் தான் வருவன் என்டுட்டுப் போனவர். எனக்கும் ஏலாமல் கீடக்கு . . . அல்லாட்டி நானே பையப் பையப் போய் . . ." மிகவும் சங்கடப்பட்டு அக்கா விறாந்தையில் இருக்கின்றா.

அக்காவை உற்றுப் பார்க்கிறேன். "நாம் இருவர் நமக்கிருவர்" என வியாக்கியானம் சொல்லி வந்த அக்கா, இப்போ மீண்டும் தாய்மை யுற்றிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது.

"எனக்கு இரண்டு பிர்ளைகளும் போதும் எண்டு சொல்லி முழுமூரா குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிச்சு வந்தாய். . . இப்ப என்ன நடந்தது?" எனது மனதில் எழுந்த கேள்வியைக் கேட்கு முன்னதாகவே அக்கா சொல்கிறா...."இப்ப நாட்டிலை நடக்கிற முசுப்பாத்திகளைப் பார்க்கைக்குள்ளை குஞ்சுமற்றக்கு இரண்டு பொடியங்களே போதாது போலைக் கீடக்கு. அதனாலை இனிமேல் குடும்பக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அதுறிக்க வேண்டியதிலை நியாயம் இல்லை. எவ்வளவுக்கிளவுவளவு இனிக் குடும்பம் சட்டம்பரமாக இருக்குதோ அவ்வளவுக்கவ்வளவு அது எங்கடை சந்ததிகளுக்கு நல்லது." அக்காவின் கருத்து எனக்குப் புதிதாக இருந்தது. அது பிரச்சாரத்திற்குரியது போலவும் இருந்தது.

சுவர்க் கடிகாரம் பன்னிரண்டு அடி த்து, ஓய்ந்தது.

"சுறுக்காப் போடா தம்பி இன்னும் கொஞ்ச நேரத்திலை 'நேசர்' விட்டுடும். பொடியைக் கவனமாகக் கூட்டிக்கொண்டுவா. சரியான வெய்யிலாகவும் கீடக்கு. இணலான இடங்களாகப் பார்த்து வாருங்கோ." அக்காவின் அவசரமற்றது இருக்கையை விட்டெழுந்து செல்கிறேன்.

பதினெண்நால் மாதங்களுக்குள் இர் மாறித்தான் போய் விட்டது. பாழடைந்து போயிருந்த பழைய வீடிடான்று புதுப்பியாலிவு பெற்று விளங்கியது. அந்த வீட்டினைச் சூழ மன்னைப் பிபாட்டி மிகளாக்கி மதில் போட்டிருந்தார்கள். இள்ளே சில புது முகங்கள். அந்த இளவட்டங்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள், 'யார் இது பிறத்தியான் போலைக் கீடக்கு?' என்பதைப் போல.

அவ்வப்போது ஆர் வந்து செல்லும் நண்பர்கள் மூலம் இவை பற்றி நான் கேள்விப்பட்டாலும், இப்போதான் நேரில் பார்க்கின்றேன்.

குச்சிசாழுங்கைகளுக்கால் மிதந்து இப்போ நான் பின்னையார் கோவில் வீதிக்கு வந்து விட்டேன். முச்சந்தி மதகிலிருந்த ஓர் கீழவி முகத்தை முடியிருந்த முடலை எடுத்து விட்டு என்னைப் பார்த்தான்.

"என்னை பெத்தாத்தை. அப்பிடிப் பார்க்கிறியன்?" நான் தான் குரல் கொடுத்தேன்.

"ஆரது... கண் வவுவா மங்கிப் போனதிலை ஆனை மட்டுக் கட்டேலாமல் கீடக்கு."

"நான் தானைனை."

என்னை உற்றுப் பார்த்த கீழவி, இனங்கண்ட பூரிபில் "எட எங்கடை கொத்திவாளில் இமையாத்தையின்றை முத்தவனின்றை பொடியனே? தாயைத்தின்றி. அண்டைக்கு கொக்கை ராசேசு கநி வேண்ட வந்த இடத்திலே சொன்னவன் தம்பி வாற கீழமையாவிலே வாறானென்று. எய்வடா மோனை வந்தனே?"

"காத்தாலைதானைனை."

"என்னடா மோனை வவுவாக் கொட்டுப்பட்டுப் போனாய்? ஆலும் கருத்து, கருவாடு போல. என்ன சங்கதி? சரியான கேவலமா இருக்கிறாய்?"

"தெரியாதேயனை கண்காணாத இடத்திலையிருக்கிறது, கடைச் சாப்பாடு திங்கிறது."

"காலாகாலத் திலை ஒண்டைப் பார்த்து கொழுவிப் போட்டாயியண்டால்... கொக்கை ராசேசுக்கும் அண்டைக்கு இதைப்பற்றி விளாம்பரமாகச் சொன்னாரான். ம.... என்றை பேரவும் இருந்திருந்தானென்டால்... இவ்வளவுக்கு."

"ஓமணை பெத்தாத்தை நானும் கேள்விப்பட்டு வவுவாக் கவலைப்பட்டனான்."

"ஓ! அவனும் உன்னோட்டப் பொடியன்தானே? நாலு பெட்டையளுக்குப் பிறகு அருமை பெருமையாய்ப் பிறந்து, முட்டுப்பட்டு வளர்ந்து, கடைசியிலை இப்படியா வாழ்மானம் வந்திட்டுது."

"என்னணை செய்யிறது. எங்கடை பொடியள் சீலருக்கு இது ஒரு நியதியாப் போச்சு."

"பணையாலை விழுவாங்கள். பதறுவாங்கள். ஒரு ஈனி இரக்கம் பார்க்கிறாங்களே? கடைசியிலை பொடியன்றை பிரேதத்தைக் கூட. . . . கிழவியின் குரல் அடைத்து விட்டது.

"நெடுகவும் இப்பிடி அழிவு வருவிமண்டில்லை. எதுக்கும் காலம் ஒரு நல்ல மறுமிமாழி சொல்லுமணை." தூரத்தே பல பாலகர்கள் மிக வேகமாக வருவது கண்டு என் மருமகனீன் ஞாபகம் வந்தவனாக, கிழவியிடமிருந்து விடைபெற்று சாமியார் மடத்தை நோக்கிச் செல்கிறேன்.

கோவிலைத்தாண்டி மடத்தை அடைந்த போது அங்கு 'ரீச்சரும்' சில பாலகர்களும் மட்டுமே எஞ்சீயிருந்தனர். என்னைக் கண்டதும் எனது மருமகன் "ரீச்சர் போட்டுவாறன்" என்று 'ரீச்சருக்கு' கையைக் காட்டிவிட்டு ஓடி வந்து என் கையைப் பற்றுகிறான்.

"மாமா எப்ப வந்தனீ?"

"காலமை தான் தீரையன்"

"தம்பிக்கு என்ன கொண்ந்தனீ?"

"அப்பணுக்கு அப்பிள், ஜாம், கேக், மன்ளாக் கொட்டை சவீர், எல்லாங் கொண்டு வந்தனான்."

"வேறை . . . ?"

"வேறை. . . . வேறை. . . தம்பி எழுதப் பேப்பர், பெஞ்சீல், பேனை எல்லாங் கொண்ந்தனான்."

"அதை விட . . ."

"அவ்வளவுதான் திரையனுக்கு. இனி அடுத்த முறை நீ கேக்கிறவெல்லாம் வாங்கி வருவன்"

"நீ அடுத்த முறை வர நான் பெருத்திடுவன், என்ன மாமா?" எனக்குச் சீரிப்பாகி விட்டது. நான் அருமையாக ஆர் வருவது இந்தப் பிஞ்சு உள்ளத்துள்ள கூட எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

"ஓம்ப்பன். நான் அடுத்த முறைக்கு வர தம்பி பள்ளிக் குடத்திலை படிப்பான்" என்கிறேன் பதிலுக்கு நான்.

"அப்ப அது கொண்டு வருவியோ?"

"எது?"

"ஏ கே போட்டி செவன்"

"எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒருவாறு சமாளித்தவனாக, "என்னத்துக்கு ராசா இனக்கு அது?" என்றேன்.

"அது எதுக்கென்டு இனக்குத் தெரியாதே?"

"தெரியும் . . . தெரியும் . . ."

எப்படி, எதைச் சொல்லி இக்கதையை மாற்றலாம் என்று எண்ணியவனாக, "அது சரி திரையனுக்கு இன்டைக்கு நேசறியிலே என்ன படிப்பிச்சவ ரிச்சர்?" என்று கேட்டேன்.

"குண்டு போடுகிற போது, 'இஷல்' அடிக்கிற போது எப்பிடி நடக்க வேணு மெண்டு ரிச்சர் சொல்லித் தந்தவ"

"அதைவிட வேறை என்ன படிச்சளிங்கள்?" மருமகனின் கையிலிருந்த புத்தகப் பரையையும், தண்ணீப் போத்தலையும் வாங்கி என் தோளில் போட்டவாறே நான் கேட்டுக் கொண்டு நடந்தேன்.

"அதுகளைப் பற்றித் தான் இண்டைக்கு, வேறொயும் நாலைஞ்சு பொடியங்கள் வந்து செய்து காட்டினவங்கள்."

கோவில் தேர்முட்டியை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே அந்தியேட்டி மடத்தில் சில முதியவர்கள் ஏதோ விளையாட்டில் முழ்கிப் போயிருந்தார்கள்.

"மாமா அவை என்ன விளையாடியினம் தெரியுமோ?" என்கைகளை உலுப்பியவாறே மருமகன் கேட்டான்.

சற்றே உற்றுப் பார்த்து விட்டு, நான் சொல்கிறேன் . . . "நாயும் புலியும்."

மருமகனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. கைகளால் தன் வாயைப் பொத்தியவாறே அடக்கமுடியாத சிரிப்புடன் அவன் சொல்கிறான். "மாமா இனக்குச் சரியா முனை கலங்கிப்போச்ச. அது 'அழுயும், புலியும்' விளையாட்டு மாமா."

எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. யாரும் வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்கிறேன். நல்லவேளை எவருமே இல்லை. முருகனிடம் கைகட்டி பாடம் கேட்கும் சிவனின் சிற்பம் கோவில் ராஜுகோபுரத்திலிருந்து கம்பிரமாக . . . என் கண்களில் தீவிரமிட்டது.

தூரத்தே. . . தீர்த்த மடத்திலும், கோவிலைச் சுற்றிய மகிழ் மரங்களுக்குக் கீழும் வசூப்புகள் நடந்து கொண்டிருந்தன. அடசன வசதிகள் இன்றி சிறுவர்கள் புற்றரையில் இருந்தவாறே பாடங்கள் பயின்று கொண்டிருந்தார்கள். இப்போ நாம் கோவிலைத் தாண்டி வீதிக்கு வந்துவிட்டோம்.

மருமகனைத் தமாஷ்படுத்த என்னியவனாக, "இனக்குத் தம்பியோ தங்கச்சீயோ பிறக்க வேணு ம்?" என்று கேட்கிறேன்.

"எனக்குத் தம்பி தான் மாமா வேணும்."

"என்னடா முந்தீத் தங்கச்சி பெத்துத் தா எண்டு அம்மாவை உபத்திரப்படுத்துவாய். இப்ப தம்பி தான் வேணு மெண்டு நான்டு கொண்டு நிக்கிறாய். ஏன் என்ன சங்கதி?"

"தம்பி எண்டால் தான் மாமா சண்டை போடுவான்."

இனி இவனுடன் பேச்சுப் பறைச்சல் வைத்துக் கொள்வதில்லை எனத் தீர்மானித்துக் கொண்டேன். அப்படி ஏதாவது கதைத்துக் கொண்டால் என் அறியாமையால் நான் தான் நாற வேண்டி நேரிடும் என்ற பயப்பிராந்தியே தவிர, எனது மௌனத்திற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை.

அமைதியாக இருந்த வானத்தில் தீவிரன ஒரு விமானம். "தம்பி, அங்கை பாரடா ஒரு பிளேன்." பூரிப்புடன் வாயியல்லாம் பற்களாக நான் மருமகனுக்கு ஆற்காயத்தைக் காட்டுகிறேன்.

"மொக்கு. அது பிளேன் இல்லை. 'பொம்பர்,' குண்டு எறிஞ்சு எங்களைப் பச்சடி போடப் போறாங்கள் மாமா. வா கெதியா வீட்டை ஓடுவும்." மருமகன் முன் சென்று என்னை இழுத்துச் செல்கிறான்.

பாடசாலைகள், கடைகள், வாசிக்சாலை யாவும் அமைதியாகின்றன. நாமிருவரும் இப்போ கோவில் வீதியைக் கடந்து கந்தமுருகேசனார் சிலையையும் தாண்டி முச்சந்தி இடாகக் குசிசாமுங்கைக்குள் இறங்கி விட்டோம்.

ஒன்று இரண்டாகி இப்போ மூன்று 'பொம்பர்'கள் மிக அண்மையாக, நாலு படை இயரத்தில் வானில் வட்டமிடுகின்றன. எனக்கு நடுக்கம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. "தம்பி, இப்ப எண்டா செய்யிறுத?" நான் மருமகனை வினாவுகிறேன்.

"மாமா, குண்டு போடத் தொடங்கப் போறாங்கள். இஞ்சை வா. . . ஓடிவா எனக்குப் பிண்ணாலை." அவன் முன்னே ஓடுகிறான். பிண்ணால் நான் செல்கிறேன்.

அப்போது எம்மை விஷத்திப் பல இளாநுர்கள் கணத்த ஆயுதங்களுடன் கோவில் வீதிப் பக்கமாக ஒடுகிறார்கள். வரும்போது அந்தப் பழைய வீட்டில் நான் பார்த்த அதே புதுமுகங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவர்களுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது.

குசிசாழுங்கையில் இள்ள விடோன்றின் பின்வளவால் மருமகன் என்னை அழைத்துச் சிலக்கிறான். வளாவின் கோழிப்புறமாக ஒரு அகன்ற ஆழமான அகழி. அங்கே பெண்களும், பின்னைகளும், குழந்தைகளுமாகப் பலர். மருமகன் காட்டிய குழிக்குள் இறங்கி நாழும் பதுங்கிக் கொள்கிறோம். சூழ இருந்த சில பெண் பின்னைகள் என்னைப் பார்த்து ஏதோ முனை முனை கீழிறார்கள். இடுத்திருந்த வெள்ளை வேட்டி அறையால் வழுகியதைப் போல இருந்தது எனக்கு. முகம் சுத்தமாகச் சீவந்து விட்டதை இணர்ந்து கொண்டேன்.

'கும்... கும்... வானைப் பினக்கும் சத்தங்கள். "மாமா... சுடத் தொடங்கி விட்டாங்கள், இனிப் பயப்பிடாதை, 'பொம்பர்' போய்விழும்." மருமகன் என் காதருகில் குச குசத்தான்.

இப்போது தான் எனக்குத் தெம்பு வந்தது. என்பத்தி முன்றின் ஆடிக் கலவரத்துக்குப் பின்பு இன்று தான் முதற்தடவையாக இப்படி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறேன். ஆடிக் கலவரம் அந்திய மண்ணில், அஹால்... இது எமது சொந்த மண்ணில், நாம் பிறந்த மண்ணில். இதற்கெல்லாம் ஒரு முடவு கட்ட... . . .

"எழும்பு மாமா. 'பொம்பர்' போட்டு, நாங்கள் இனிப் போவும். அம்மா பாவும் பயப்பிடப்போறா." மருமகன் ஏறி முன்னால் போக, நான் பின்னால் சிலக்கிறேன்.

இடுத்திருந்த அதே வீட்டிலே சேலையுடன் அக்கா எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறார்; அவளின் இடுப்பிலிருந்தவாறே இளையவன் பெருங்குரல் எழுப்புகிறான்.

"நான் பதறிப்போனன். என்ற ரண்டு பிள்ளையளுக்கும் என்ன நடந்ததோ என்டு. நான் சரியாப் பயந்து போனன்." இளைக்கக் கிளையனின் முகத்தை தடவியவாறே அக்கா சிசால்கிறா. சேலைத் தலைப்பால் எனது வியர்வையையும் துடைத்து விடுகிறா.

"மாமா வந்தது நல்லதாப் போச்சு, என்ன திரையன்?" திரையனை அணைத்தவாறே அக்கா கேட்டா.

"அக்கா, உண்மையிலை திரையன் தான் என்னைப் பவுத் திரமாக் கூட்டிக் கொண்டு வந்து உண்ணட்டைச் சேர்த்திருக்கிறான். நான் வெறும் ஒருப்படிக்குப் போனனே தவிர, எனக்கு எல்லாம் சிசால்லித் தந்தது, வழி காட்டினது உண்ற மகன் தான், அக்கா. உண்மையிலை தம்பியட்டையிருந்து தான் நான் அறிய வேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கு. இவ்வளவு காலமும் பயணம் வந்து போயிருக்கிறேன். அறனால், இந்தப் பயணம் தான் எனக்கு ஒரு புதிய படிப்பினையைத் தந்திருக்கு அக்கா."

அக்காவின் கண்களில் நீர் பனித்தது.

இப்போ நான் முன்னால் சிசன்று கொண்டிருக்கிறேன்.

(மல்லிகை)

பிறந்த நாள்

இன்று இவனது பிறந்த நாள்.

"நீர் கிறிஸ்மஸ் பேபியா? யூ ஆர் றியலி லக்கி போய்" என்று எல்லோருமே இவணைப் பார்த்துச் சொல்வார்கள். இவனுக்குச் சுற்று பெருமையாகத் தான் இருக்கும்.

வெள்ளை 'பாண்ட்,' வெறுத்த 'சேட்,' சவுமிடப்பட்ட சுத்த முகம். இந்த 25 வயதிலேயும் ஒரு கல்லூரி மாணவனைப் போலவே கம்பீரத்துடன் இவன் காட்சியளித்தான்.

இன்று நத்தார் தினம். ஆனாலும், இன்றும் காரியாலயம் சில்ல் வேண்டியதாக இவனது உத்தியோக அமைப்பு. 'சீ...இண்டைக்கு மெட்னி ஷோ போனினெண்டால் ஒரு கலக்குக் கலக்கலாந்தான்.' அதற்கு இவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. சுவர்க் கண்ணாடியில் சிகையலங்காரத்தை இறுதிக் தடவையாகச் சரி செய்தவாறே 'ஹம் மேற்றிடம் விடை பெற்றவாறே, படியிறங்கித் தெருவுக்கு வருகிறான்.

"நம்பர் செவண்காரர் 'செக்ஸி'லை கொஞ்சம் பலவீன மாணவர்களாக இருப்பார்களாம்"-இவனது நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன்னதாக இவனுக்குச் சொன்னான். "அதைப் பற்றி எல்லாம் மக்கள் எனக்கிணங்குந் தெரியாது. ஆனால், அடியேன் அதிலை கொஞ்சம் 'வீக்'கானவன் அவ்வளவுதான்." என்று இவன் பதில் சொன்னான்.

'செக்ஸி' என்பது மிகவும் புனிதமானது. அது வாழ்க்கையின் ஓர் அங்கும். அதை உரிய வயதிலேயே அறிவுப்பூர்வமாக அறைபவிக்க

வேண்டும். கல்யாணத்தை செய்ய வேண்டிய வயதிலேயே முடிக்க வேண்டும். காலங்தாழ்த்தினால், அதிலே குவை இருக்காது. இப்படியாக ஒரு தழுவுக்கை அண்மையில் ஏதோ ஒரு சஞ்சீகையில் படித்த போது, இவறுக்குச் சிரிப்பாக இருந்தது.

இளமைக்கு வடிகால்களாக எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது, இந்த 25 வயதுகளில் கல்யாணத்தை முடித்து மாரடிக்க இவன் தயாராக இல்லை.

முச்சந்தியைத் தாண்டி இப்போ இவன் காலி வீதிக்கு வந்து விட்டான். வழுமைக்கு மறாக வீதியில் சன நடபாட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது. எந்தப் பிபண்களையுமே காணவில்லை. 'என் அதிர்ஷ்டம் இன்று அவ்வளவு தான். சந்தி வரையாவது நடந்து பார்ப்போமே. . . ஏதாவது சந்திக்குதா எண்டு.' அங்கலாய்ப்பில் வெள்ளாவத்தை சந்திப் பக்கமாக நடையைக் கட்ட அறாம்பித்தான்.

நடந்து செல்லும் போதே இவனைத் தாண்டி சில மினிபஸ்கள் அறுவதலாக சென்று கொண்டிருந்தன. சகல பஸ்களுமே அட்கள் இல்லாது! அறும்ப காலங்களில் ஜிதான பஸ்களில் ஏறி கோண்ற சீற்றில் அமர்ந்து ஊருலகம் பார்த்துப் போகும் பழக்கம் இவனிடம் இருந்திருந்தாலும் . . . இப்போதில்லாம் நெருக்கடியாக வரும் பஸ்களையே இவன் விரும்புகிறான்.

"மச்சான், நெருக்கமாக, சன நெரிசலோடை வாற பஸ்களிலை ஏறினால்தான் இதம் பேசும். இரசல் சுகங்களும், பஸ் 'ரீரேக்' போடும் இடங்களில் கிடைக்கும் உராய்வுகளும் அப்பப்பா. . . உண்மையில் குறைந்த செலவிலேயே சிசார்க்கத்தை காணலாம்" என அண்மையில் நண்பன் ஒருவன் அளித்த 'அட்வைஸ்' களின் விளைவே. . . ஜிதாக வரும் பஸ்களையியல்லாம் கோட்டை விருத்து, நெரிசலாக வருகிற பஸ்களுக்காக மணிக்கணக்காக என்றாலும் பரவாயில்லை, இவன் காவல் நிற்க அறாம்பித்தான்.

பெண்களில் ஒரு மரம், ஒரு கவர்ச்சி, ஒரு இனிமை இருப்பதாக, எங்கேயோ இவன் படித்திருக்கிறான். மரம் இருக்கிறதோ

என்னவோ, இவனைப் பொறுத்தவரை பெண்களில் கவர்ச்சி, இனிமை இவைகளே அதிகம் இருப்பதாக உணர்ந்தான்.

அஹாவும் கூடப் பணிபுரியும் பெண்களில் இவன் ஒரு மதிப்பு வைத்தே பழகி வந்தான். சமயங்களில் அவர்களீட்டும் தனது ரசனையை காட்ட தவறுவதில்லை. இப்படித்தான்... அண்ணமையில் சக 'ஸ்டாப்பாக' பணிபுரியும் ஒருத்தியிடம் "மிஸ் இங்களை இந்த 'ஸ்கேட், பிளவுசோடை,' பர்க்கைக்குள்ளை நக்மா மாதிரி இருக்கு" என்று கூறி முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அதன் பிரது எந்தப் பெண்களீட்டுமே சற்று நிதானமாகவே பேசப் பழகக் கற்றுக்கொண்டான்.

நெல்சன் பிளேஸையுந் தாண்டி வெள்ளவத்தை பஸ் நிலையத்தடிக்கு வந்தவன், காலை அத்காரத்தை அருகில் இருந்த கடையில் முடித்துக் கொண்டு அன்றைய பத்திரிகை ஒன்றையும் வாங்கியவாறே மீண்டும் பஸ் நிலையத்தை வந்தடைந்தான்.

கடந்து செல்லும் சகல பஸ்களுமே ஐதாகவே சென்று கொண்டிருந்தன. பள்ளிக் கூட 'கிறவுட்' வேறில்லாதது, இவனுக்கு மேலும் ஏர்ச்சலையூட்டியது.

நெருக்கமான பஸ்களில் மட்டுமல்லாது ஐதாக, சனங்களில்லாது வரும் பஸ்களிலும் சொர்க்கம் காணலாம் என இவனது 'துரோணாச்சாரியார்' சொல்லிக் கொடுத்த வழிமுறைகளும் இப்போது இவனது நினைவுக்கு வந்து மீண்டன. இன்று அதை அரங்கேற்றிப் பர்ப்போம் என்று அவாவுற்றவனாக, வந்த பஸ்சில் ஏறி நான்கு சூபா ரிக்கட் எடுத்தவாறே பஸ்ஸை ஒருமுறை கண்களால் வலம் வந்தான்.

இரண்டாவது 'சீர்'னில் ஓர் இளம் பெண் தனியாக இருந்தான். வேகமாக முன்னேறி அருகில் சென்று அமர்ந்து கொண்டான். இவன் இருந்தது தான் தாமதம், அப் பெண் எழுந்து 'பெல்' அடித்து பஸ் நின்றதும் இறங்கிச் சிசன்றாள்.

'சீ. . . இண்டைக்கு அற்றை முகத்திலை முழிச்சனோ?' பொல்லாத வயிற்றெரிச்சலாக இருந்தது இவனுக்கு. வெளியே பர்வையைப் படர விட்டான். வெள்ளவத்தைப் பாலத்தால் பஸ் சென்று கொண்டிருந்தது,

அருத்த பஸ் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் கையில் தடையுடனும், வாயில் சுருட்டுடனுமாக இவனுக்கு அருகில் காலியாக இருந்த 'சீற்றில்' வந்தமர்ந்து கொண்டார். கீழவனின் வஸது கையில் நான்கு ரூபா ரிக்கட் ஓன்று நீண்டு கிடந்தது.

இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. 'இனி ஆமர் வீதி மட்டும் இதே கதிதானா?' பின்னால் தீரும்பிப் பார்த்தான். நான்கைந்து 'சீற்' தன்னி ஒரு 'சீற்' காலியாக இருந்தது. சுருட்டுப் புகைக்கு சகிக்காதவனைப் போலவு பாசாங்கு செய்தவாரே . . . அந்த 'சீற்' றைவிட்டது பின் 'சீற்' றை வந்தடைந்தான். பின்னளையார் கோவனிலைத் தாண்டி பஸ் வேகமாக முன்னேறுகிறது.

'இண்டைக்குப் பிறந்த நாலும் அதுவுமா அம்சமா ஒண்டையும் காணேல்லையே?' புலம்பியவனாக பத்திரிகை பார்ப்பதற்கும் முடியாதவனாக மூன்று நான்கு பஸ் நிலையங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தான்.

பம்பலப்ரிட்டிச் சந்தியில் பஸ் வந்து நின்றது. சீலர் இறங்கினார்கள். பலர் ஏறினார்கள். இவன் எதிலும் லிகிக்காதவனைப் போல 'மார்க்கட்' பக்கமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தீட்டிரன இவனது மடியில் ஒரு சேலைத் தலைப்பு வந்து விழுந்தது. திட்டுக்குற்றவனாக திரும்பிப் பார்க்கிறான். ஒரு நடுத்தர வயதுப்பெண் இவன் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.

ஓர்க்கண்ணால் ஒரு கணம் பார்த்துக் கொண்டான். இவனை விட ஒரு எட்டுப் பத்து வயதாவது முதியவளாக இருக்கலாம். 'ஆபத்துக்குப் பாவமில்லை.' புதிய குவுக்கவுடன் பஸ் பெளத்தலோக மாவத்தை வழியாகத் திரும்பி முன்னேறுகிறது.

தனது மடியில் வைத்திருந்த பத்திரிகையை எடுத்து விரித்தான். பத்திரிகையை விரிக்கும் போது பக்கத்துப் பெண்ணில் ஏற்பட்ட உரசலை தற்கிசயலானது என்பதைப் போலக் காட்டிக் கொண்டான். ஒரு பக்கத்திலேயே நீல்லாது பத்திரிகையின் பக்கம் பக்கமாக. . . பதினாறு பக்கங்களாயும் புரட்டிப் பார்த்தான். பஸ் பல்கலைக்கழகப் பக்கமாக சென்று கொண்டிருந்தது.

பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தது போதும் என்ற திருப்தியோல மடித்து மீண்டும் மடியில் வைத்துக் கொண்டான். 'கிளாஸ் ஹவுஸ்' நிலையத்தில் இவனது முன் 'சீர்'னில் வெற்றிடம் ஏற்பட்டது. விரும்பி இருந்தால் இவனது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் அதில் சென்று இருந்திருக்கலாம். ஆனால், அவள் பக்கத்திலேயே இன்னமும் உட்கார்ந்திருந்தான்.

பஸ் திரும்பும் போது இவனும் மிகையாகவே திரும்பிக் கொண்டான். இதமாகத் தான் இருந்தது. இந்த வழிமுறைகளை சொல்லித் தந்த 'குநாதரை' மனதுள் பல முறையும் வாழ்த்திக் கொண்டான்.

பஸ்ஸில் பிரயாணங்கு செய்யும் ஆண்கள் தங்களைச் சடப்பியாருளாக நினைத்துக் கொண்டு பழகுதிருார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னதாக ஒரு பெண் எழுத்தாளர் போர்க்கொடி தாக்கியதை இப்போ இவன் என்னிக் கொள்கிறான். 'எல்லாப் பெண்களுக்குமே அது பொருத்தமானதாக இல்லை. இதற்கு உடந்தையானவர்களும் இருக்குத்தான் செய்கிறார்கள்.'

வெயில் சூரு பிடிக்க ஆரம்பித்தது. பஸ் சீரிக்கொண்டு செல்கிறது. ஏதாவது நாய், புனை ரோட்டுக்குக் குபுக்கே ஓடாதா என இவன் அங்கலாய்த்துக் கொண்டான். இவன் பிரார்த்தனை பலித்ததைப் போல கெம்பிக் கொண்டு ஓடி வந்த குதிரை ஓன்றினால் விகாரமாக தேவி புங்கா முடக்கில் மிகையான குவுக்கவுடன் பஸ் 'பிரேக்' போட்டு நின்றது. இவன் சரிந்ததில் அந்தப் பெண்ணின் முந்தானை இவனது மடியில் வந்து விழுந்தது.

பஸ் சாரதியைத் திட்டுஞ் தோரணையில் நிர்ந்து இருந்தவாறே இவன் வெளியே பார்வையை திருப்பினான். நகரசபை மண்டபம் கர்ப்பரமாக நிர்ந்து நின்றது.

மீண்டும் பஸ் பயணத்தைத் தொடர்கிறது. ஓருக்கண்ணால் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்துக் கொள்கிறான்.

மஞ்சள் பூசை மலர்ந்த முகம், உச்சிவகிலட்டுத்து பின்னிவிட்ட கூந்தல், நெற்றியிலே துங்குமப் பொட்டு, கழுத்திலே தங்கச் சங்கிலி. நிச்சயம் இவள் ஒரு தமிழ்ப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்.

'பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்ன? என்னையும் ஒரு தமிழனாக இவன் இனங்கண்டிருப்பாள். கையில் இருந்த பத்திரிகை வேறு நான் ஒரு தமிழ்ப் பிரியன் என்பதைப் பறைசாற்றியிருக்கும் என்று எண்ணியவனாக கற்றும் முற்றும் ஓர் தடவை பார்த்துக் கொண்டான்.

சலாக்கா, யூனியன் பிளேஸ் யாவையுந் தாண்டி பஸ் இப்போ டார்ஸி ஹோட்டை வந்தடைந்து விட்டது. இனி அதீக 'திருப்பங்கள்' ஏதும் இருக்காது. கூதைக்க நினைத்தவனாக திரும்பிய போது, அந்தப் பெண் நடத்துநரை அழைத்து தனது மீதிப் பண்த்தை வாங்கிக் கொண்டாள். அவன் சரளமாக சிங்களத்தில் உரையாடியது இவனுக்குச் சங்கடமாக இருந்தது.

மக்கலம் வீதி சந்தியால் திரும்பி பஸ் மருதானையை நோக்கிக் கொண்டிருந்தது. நியூ ஓலிம்பியாவுக்கு முன்னால் பஸ் இஞ்சல் போல் அடிடச் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸாக்கு ஏற்றபடி இவனும் அடிடக் கொண்டிருந்தான்.

சந்தியை அண்மித்து பஸ் பஞ்சிகாவத்தைப் பக்கமாக திரும்ப எத்தனீத்த போது, அந்தப் பெண் சேலையைச் சரி செய்தவாறே எழும்ப அழயத்தமானாள். "தம்பி" என்று ஒரு இனிய குரல். இவன் அடிடப்போய் விட்டான். யார் அழைத்தது? அருகில் இருந்து வந்த அதே பெண் தான். இவன் திரும்பிப் பார்க்கிறான்.

"தம்பி . . . நானும் பம்பலப்பிடியிலையிருந்து உம்மடை விளாயாட்டுக்களை பார்த்துக் கொண்டு தான் வாறன். உமக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணு மெண்டுதான் இவ்வளவும் பக்கத்திலேயே இருந்து கொண்டு வந்தனான். நினைச்சிருந்தால் . . . ரவுண்ணோலடியிலேயே உமக்கு என்றை சிசுப்பாலை தந்திருப்பன். அனால் . . . உம்மடை வயதிலை எனக்கும் ஒரு மகன் இருக்கிறதாலை பேசாமல் வந்தனான். . ." இவனுக்கு மேற்கொண்டு எதுவுமே கேட்காத்தைப் போன்ற பிரிமை.

அந்தப் பெண் இறங்க, பஸ் மீண்டும் புறப்பட்டு . . . டவர்ஹோலை தாண்டிச் சென்று கொண்டிருந்த போது தான் இவனுக்கு நினைவு மீண்டது.

பஸ் சென்று கொண்டிருக்கிறது. அதனால், இப்போ குவக்கல்கள் இல்லை. திடீர் 'பிரேக்'குள் இல்லை. திருப்பங்களும் இல்லை. நேரான பாதையில் வவு நிதானமாகவே அடும் வீதியை நோக்கி பஸ் சென்று கொண்டிருக்கிறது.

(வீரகேசரி வாரவிவரியீடு)

அறிமுக விழா

"அறிமுகமான அடுக்கள். அறவு தருகின்றன மாம். இனி வீட்டு வளவு தோட்டத்தறையள் போகப் பெறுச்சீக்கு நகைநட்டு. என்ன மோனை சொல்லுறுப்பு?"

"அறவு இலட்சமும் இந்த நாளையிலை ஒரு காசே? என்னோடை வேலை செய்யிற வேந்தனுக்கு பத்தும் தாழம் எண்டு ஒரு சம்மந்தம் வந்ததாம். அவன் அதுக்கே ஓம்படேல்லை. நீ உதையும் ஒரு கதையியண்டு என்னைக் கேட்கிறீயே?"

"காசையும் ஏறக் கேட்டு என்ன மோனை செய்யிறது? பெடிச்சீயும் படிச்சதாம். அங்கும் வவு இலட்சணமான தெண்டு கேள்வி. இதுகளையியல்லாம் பாக்கக்குள்ளை காசு....."

"விசர்க்கதை கதையாதையணை அம்மா. கடைசி பத்தோடை அந்தும் வந்து கேட்டால் சொல்லு. யோசிச்சு சொல்லுறங். அதுக்குக் குறைய அந்தும் வந்து கேட்டதெண்டு இண்டு மேற்பட்டுச் சொன்னியோ."

அவன் படித்தவள். அழகானவள். யாவற்றிற்கும் மேலாக வசதிபடைத்தவள். இருந்த போதும் தனக்கு வரப்போகும் கணவன் எந்தவித சீதனத்தையும் விரும்பாதவனாகத் தன்னையே விரும்பி வசூபவனாக வரவேண்டும் என்று எந்தபார்க்கிறாள். தனத்தைத் தேடுபவர்கள் அவன் மனதைக் கவரவில்லை. தன் மனதைத் கவர்ந்தவனையே அவன் தேடுகிறாள்.

அருமையான கதை! இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள முதலாவது சிறுகதை. இந்தக் கதையில் கதாசிரியரின் கற்பனாவாதத்தைவிட அவரது முற்போக்காலை சீந்தனைகளே கதையின் வெற்றிக்கு வழி கோவுகின்றன.

சுற்றிவளாக்காது நேரடியாகச் சிசால்ல வந்ததைச் சிசால்லிவிஞ்சுந் தன்மை, கதாசிரியரு நுண்மையான காட்சித் திறமை, வாழ்க்கையைப் புரிந்துகொண்ட விதம், நடுநிலைமையாய் நின்று பொருளுணரும் பாங்கு யாவும் இக்கதை முழுக்க விரிவிடுள்ளன. நல்ல கதைகளை எவரும் எழுதிவிடலாம். ஆனால், அவை சமுதாயத்திற்கு ஏந்த வழியில் இதவுகின்றன? எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன? என்பதைப்பற்றியே நாம் சற்றுச் சிந்திக்கவேண்டும். இந்த வகையில் இந்தக்கதை அரீரியருக்கு மகத்தான வெற்றியையே தேடித்தந்தான்தான்.

வெறுமனே முற்போக்கான பாத்திரங்களை வலிந்து வரவழைத்து கதை மாந்தர்களாக உலவவிடாது, சமூகவியல் ரீதியில் சிந்தித்து சியலாற்றிய இந்த இளம் கலைஞர் அளையரான் அவர்கட்டு ஒரு சபாஞ்ச் போடத்தான் வேண்டும்.

"ஏற்று மைமலுக்கை அரசடியூருக்கையிருந்து ஒரு சம்மந்தம் வந்தது மோனை. அரசடியூர் அப்புக்காத்து அருணாசலத்தாற்றை ஓயிர மகளாம். பொம்பிளைப் பிள்ளையனின்றை பள்ளிக்கூடத்திலை பெடிச்சி சங்கிதம் படிப்பிக்கிறதாம். பத்துப்பரப்பு வளாவுக்கை மாடி வீடு, கறைச்சி வயல் நிலத்திலை இருபது ஏக்கர் போக எட்டுத் தருகின்மாம். வாய்ச்ச சம்மந்தம் எல்லே மோனை? இதுக்கு என்ன சொல்லுறாய்?"

"அப்புக்காத்து அருணாசலத்தார் எண்டால் அந்த நாளையிலே என்னோடை படிச்ச பொடியன்களே காறித்துப்புவாங்கள். அவன் மனுசன் என்ன சாதியென்று உனக்குத் தெரியுமே? வசதியாய்ச் சீதனங்கள் வாய்ச்சாப்போலை நல்ல சம்மந்தமே? விஶ்ரக் கதையை விட்டுட்டு வேறை இடத்தைப் பார்."

"அது அப்புக்காத்தற்றை பெண்சாதி பகுதி எங்களைவிட ஓல்லுப்போலை சாதி குறைவுதான். அதுக்காண்டி? இந்த நாளையினை உதுகளையில்லாம் பாக்க ஏவுமே மோனை?"

"அம்மா, எங்கடை அப்பு ஆத்தை அவையளின்றை குலங்கோத்திரிமன்ன? இப்ப நீ கேட்கிற இடத்து நிலவரிமன்ன? நாவுகாச சேந்தாப்போலை. . . நாலெழுத்துப் படிச்சாப்போலை. . . . பிறந்த குலங்கோத்திர மில்லாம். . . மறைஞ்சு போகுமோ? சீதனம் ஒரு சதமும் இல்லாமல் கட்டினாலும் கட்டுவுனே ஒழிய ஒருக்காலும் இப்பேர்ப்பட்ட சம்மந்தத்திற்கு ஒத்துவர மாட்டன்! ஓ! சொல்லிப் போட்டன்!"

இப்பேர்ப்பட்ட கலப்பு மணங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. இவைகளால் தான் சாக்கடையாகிவிட்ட இந்த சமூகத்திற்குப் புத்திதான் பிறக்கும்! என மேடையில் முழங்குகிறான் அவளது அண்ணன். ஆனால். . அவனோ தாழ்ந்த சாதிக்காரணுடன் காதல் என்பதை அறிந்தபோது கொதித்திதழுகிறான்! "நாடகிமன்கிறது வேறை. நடைமுறை என்கிறது வேறை" என்கிறான். அந்த வேடதாரியை இனங்கண்ட அவள், அண்ணனது வரட்டுக் கெளரவங்களை விரட்டி, அவனது முகமுடியைக் கிழித்துத் தான் காதலித்தவனையே கைப்பிடிக்கிறான். பக்குவமான பாத்திர வார்ப்புகள். அருமையான களம். கதையை இலாவண்யமாக நகர்த்துவது கதையின் மொழி நடை. யாவற்றிற்கும் மேலாக கதையின் கருவே கதையின் வெற்றிக்கு வழிசெமக்கிறது.

முற்போக்கான சீந்தனை நம்மண்ணை ஸ் உரமாகி நின்ற வேளைகளில் அம்மன்னிலிருந்து வெடித்திதழுந்த ஏழுத்தாளர்களுள் நண்பர் அளையுரான் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நிற்பவர்.

வடமராட்சி பகைப்புஸ்த்தினை வடு கச்சிதமாகத் தன் கலைகளில் படம்பிடித்திருக்கிறார் இவர். இத் தொகுதியில் இடம்பெற்ற அடுத்த சிறுகதையில் கதாசிரியரது பரந்த மனப்பாங்கையும் 'யாதும் ஊரே யாவரும் கேள்ள' என்கின்ற தீராவிட மனப் பாங்கையும் நன்கு இனங்காண முடிகிறது!

"பொன் ஒத்துரை மாமா தன் ரை பொடிச் சீக் கு ஆள்விட்டிருக்கிறார் மோனை. பொடிச்சீயும் வாசிற்றியிலை படிச்சலதுலே? அதுபோக கொம்மானின்றை சொத்துபத்துக்களைப் பற்றி உனக்குத் தெரியாதே? வட்டிக் கடை நாகலிங்கத்தாற்றை ஒரே மோனைக் கட்டினவர்தானே கொம்மான். எப்பிடிப் பாத்தாலும் உன்னை படிப்புக்கும் தகுதிக்கும் வேறை ஒரு

இடமும் இப்பிடிப் பொருந்தி வராது. இதுக்கு என்ன மோனை சொல்லுறாய்?"

"உனக்கிகண்ணம்மா பைத்தியமே பிடிச்சீருக்கு? போயும் போயும் பொன்னுத்தரையற்றை பெட்டையைக் கட்டச் சொல்லுறியே? படிக்கைக்குள்ளை அந்தப் பெட்டை அங்கையியாரு பெடியனோடை ஸீரைக்கிழம் வைச்சிருந்திதல்லே? அந்தப் பெடியன் எனக்குப் பழக்கமானவன். அவன் இவளைக் கூட்டிக்கிளாண்டு திரிஞ்சுதைப் பற்றிக் கதைக்கதையாச் சொல்லுவான். அவன் 'மோட்டர் பைக் அக்ரீடென்றிலை' செத்தாப் போலை. . . அந்தக் கதையன் எல்லாம் மறைஞ்சு போமே? உதையும் ஒரு கதை எண்டு என்னைக் கேட்டனரேயே? பொடியன்கள் அறிஞ்சாலும் நையாண்டி பண்ணப் போறாங்கள்."

"அதென்ன மோனை கட்டுப்பட்ட தோ? அல்லது கட்டிலிட்ட தோ? உங்கை சீல பொடியங்கள் வாழ்விழுந்ததுகளுக்குக்கூட வாழ்வளிக்கிறாங்கள்! நீயும் ஒரு கதை!"

"அப்புக்காத்தர் வளவுக்கை செம்பிப்புத்தாலும் எடுப்பனே தவர், செத்தாலும், ஒருத்தனோடை 'இல்லாசமா' வாழ்ந்த அவளை மட்டும் கட்டுறதுக்கு ஓம் பட மாட்டன். முடிவாச் சொல்லிப்போட்டன்."

அவனோ பட்ட மரம். இந்தச் சமூகத்தைப் பொறுத்தமட்டில். அவன் வெள்ளைச் சேலை பேர்த்தி ஒதுக்கப்பட்டவன். நடைப்பினமான தருணத்தில்தான் அதில் படர ஒரு பச்சோந்தி அவாவுற்றது. வேலி என்பது அவளைப் பொறுத்த மட்டில் வேண்டப்படாத ஒன்று. ஆனால், இந்தச் சமூகத்தைப் பொறுத்தமட்டில். . . ? இதை உணர்ந்தவனுக்கு வாழ்வளிக்கத் தலைப்பட்டான் ஒருவன். போலிக் கட்டுக்களாலும் முரட்டுப் பிடிவாதங்களாலும் பட்டுப் போன இச் சமூகத்தில் புரட்சிக் காற்றுக்களாலும், புக்கிதானிகளாலும் ஏற்படும் 'தளிர் ப்பு' இத் தொகுதியின் மூன்றாவது கதையில் உணரவைக்கப்படுகிறது. குறியீடுகளும், கதையை நகர்த்தக் கையாண்ட யுக்தியும் கதையினை மெருகேற்றி நின்றாலும், சாதாரணமாக உலவ விடப்பட்ட முற்போக்கான பாத்திரங்களே மனதை நிறைக்கின்றன!

எழுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்து என்பதுகளின் ஆரம்பப் படிகளிலேயே அளையுரான் பிரபலமாகி விட்டார் என்றால் அவர்

எழுதிய இப்பேர்ப்பட்ட கதைகள் தான் அதற்குக் காரணமோ...? குறுகிய காலத்தில் வெறுமனே எண்ணிக்கைக்காகக் கதை பண்ணாது மன நிறைவெத் தரும் படைப்புக்களை அளித்து வந்தவர் அவர். அணையூரான் அவர்களுக்கு இத்தொகுதியில் இடமிருப்பதற்கு இச் சிறுகதையே மிக வெற்றியளித்துள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். பரந்த நோக்கில் சிந்தித்துச் செயலாற்றும் நன்பர் அணையூரான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர். மிகைக்காக நான் கூறவில்லை. அவரது இந்தச் சிறுகதை நற்சீந்தனையாக இச்சமூகத்திற்குப் போதிக்கப் பட வேண்டியது.

"வீத்துவான்றை பெட்டைக்கெண்டு நேற்று வீரகத்தியர் வந்தார் மோனை. பெடிச்சீயை உனக்கும் தெரியுந்தானே? அதுதான் அந்த நாளையிலிருந்து உன்னோடை கூடி பேப்பர்களிலை கதையள் எழுதித் தீரிஞ்சுதே அதுக்குத்தான். சொத்துப்பத்துகள் அவ்வளவு இல்லாட்டிலும் உன்னைப்போல உலகம் அறிஞ்சு பெடிச்சி. நாலுந் தெரிஞ்சு பெடிச்சி, என்ன மோனை சொல்லுவாய்ப்?"

"என்ன நீ என்னோடை பகிடியே விடுநாய்? இனி உப்பிடியான சம்மந்தங்கள் பேசீக் கொண்டு வந்தாயியண்டால் பின்னையார் கோயில் பூங்கிகால்லைக் கிணத்துக்கை தான் குதிப்பன். ஓ! சொல்லிப் போட்டன். அண்டைக்கும் அணையூப் பள்ளிக்கூடத்திலை நடந்த மாதர் சங்க வீராவிலை பெட்டை மேடையிலை பேசிச்கதாம், எவன் ஒருவன் சீதனம் இல்லாமல் எனக்குத் தாலி கட்டுவானோ அவனுக்குத்தான் குழுத்தை நீட்டுவன் எண்டு எல்லாக் குமர்களும் வைராக்கியத்தோடை இருந்தால் தான் இந்த உலகம் தீருந்துவிழென்டு. அம்மாடி! உப்பிடி வீராப்புப் பேசுதுகளைக் கட்டிப் போட்டு என்னாலை மாரடிக்கொலாது. அரளை விடு."

"நீ என்ன மோனை? நானுந்தான் கேட்க நினைச்சனான். நீயும் உதுகளைத்தானே சொல்லி இர் திருந்த வேணு மெண்டு இரவு பகலாக் கதையள் எழுதிறாய். கூட்டங்களிலை பேசிறாய். உப்பிடியெல்லாஞ் செய்து போட்டு நீயே வாற ஓவ்விவாரு சம்மந்தத்திலும் அதில்லை, இது குறைவு எண்டு குழப்பியடிக்கிறாய். உன்னைப் பெத்த என்னாலையே உன்னைப் பற்றி புரிஞ்சு கொள்ளோலாமல் கிடக்கு."

"என்ன அம்மா கதையள், நாடகங்கள், எல்லாம் பேர் புகழுக்காக எழுதிறது. அதுகளாலை ஒரு சல்லிக் காச கூடச் சம்பாதிக்கேலாது. அதில்லாம் வெறும் பேர் புகழோட்ட சுரி. அதையே வாழ்க்கையிலை கடைப்பிடிச்சால் வாழ்க்கையும் நாங்கள் எழுதிற சோகக் கதையளாத்தான் அம்மா முடியும்."

சுபாஷ! அருமையான கதை இது! மிகவும் அற்புதம்! சொல்வது ஓன்று செய்வது இன்னொன்று! இப்பேர்ஸ்பட்ட 'மாறுதல்களை'ச் செய்வார்களை இந்தச் சமூகத்தால் மன்றிக்கவே முடியாது. இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இந்தச் சமூகத்திலிருந்து விளக்கப்பட வேண்டியவர்கள். இந்த முகழுடி மனிதர்களை, விஷங்க் கிருமிகளை, நச்சுப் பாம்புகளை விரட்டியடிக்க சமுதாயத்தின் ஓவியாரு அங்கத்தவர்களும் தீட சங்கற்பம் பூண வேண்டும். தொகுதியின் இருதிக் கதையில் முடிவாக அணையுரான் வேண்டிக்கொள்வது வாசிர்போர் மனதையே தட்டி எழுப்பி விடுகிறது. இந்தக் கதையிலேயே, நாலிலேயே . . . நெஞ்சத்தைத் தொடும் உச்சக்கட்டம் இது.

"ஆப்ப, உன்றை முடிவுதான் என்ன? அறையாவது மனதிலை வைச்சிருக்கிறியோ? அந்த இழவையாவது சொல்லித் தொலையன். இந்த வயது போன காலத்திலை இந்தக் காரியத்துக்காக நானும் எவ்வளவு பங்கப்படுறன்? நான் கவுண்டு போக முன்னம் கடைசியாக உன்னைக் கலியாணக் கோலத்திலையாவது கண்டிட்டுப் போவம் என்டு பாத்தால். . . நீ என்னடா வெண்டால்?"

"நான் எழுதின கதையளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப் போறன். அந்த வெளியிட்டு விழாவைப் பெறிய அறிமுக விழாவா அணையுர்ப் பார்ஸிக்கூடத்திலை வைக்கப்போறன். அந்த அறிமுகவிழா என்றை புத்தகத்துக்கு இல்லை. என்றை பேருக்கு. என்றை புகழுக்கு. இப்ப "ஏழைட்டு" கேக்கிறவை அதுக்குப் பிறகு "பத்து", "இருபது" என்டு கேப்பினம். இப்ப ரிச்சர்ஜரையும், கிளரிக்கல் பொம்பிளையளையும் தாறவை அறிமுக விழாவுக்குப் பிறகு டாக்குத்தர், எஞ்சீனியர், எக்கவுண்டன் பொம்பிளையளையே தர வெளிக்கிழுவினம். வேணு மெண்டால் நீ இருந்து பாரன்."

"இருந்ததான் பாக்கிறனோ அல்லது அதுக்கிடையிலை கவுண்டுதான் போறனோ அளையூர் விநாயகவுக்குத்தான் தெரியும். என்ன கூத்திடன்டாலும் செய்யிற்றதை கெதியாச் செய்து முடிச்சு நான் கண்ணை மூடுறதுக்கு முன்னாலையாவது கட்டிப்போடு."

"சம்பாத்தியத்தைப் பாத்துச் சீதனத்தை ஏத்திற இந்தச் சமுதாயம், பேராலை. . . புதூலை. . . நான் சம்பாத்திச்சதுக்கும் கூட்டுதலான ஒரு தொகையை ஒதுக்கிறதுக்குத்தான் ஊரளாவிய முறையிலை இந்த அறிமுகவிழாவை நான் நடத்திறன்."

உப்பேர்ப்பட்ட முற்போக்குவாதியை, சீந்தனைச் சீற்பியை, இலக்கியச் சுடறைப் பெற்றதற்கு இந்த அளையூர் மட்டுமல்ல, வடமராட்சி மட்டுமல்ல, ஈழத்திருநாடே பெருமைப் பட வேண்டும்.

இந்த ஒரு படைப்பை மட்டுமல்ல-அளையரான் மென்மேலும் நால்களை எழுதவேண்டும். அவையும் இதனைப்போல ஊரிற்கு. . . இந்தச் சமூகத்திற்குப் பயன்படும் உயர் பொக்கிஷங்களாக அமைய வேண்டுமென்று இளம் கலைஞர் நண்பர் அளையரானை இந்த மேடையில் நான் பகிரங்கமாகவே கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அறிமுகவிழா சாதாரண ஒரு நால் அறிமுக விழா மட்டுமல்ல. இரண்டு தசாப்தங்களாக இலைமறை காயாக இலக்கிய உலகில் இருந்த ஒரு தரமான இலக்கியவாதியை, சீந்தனைச் சீற்பியை, ஒரு முற்போக்குவாதியை, மேலான ஒரு இலக்கியக் காவலனை அகில ஈழத்திற்குமே இனங்காட்டும் ஒரு மாபெரும் அறிமுக விழா எனக் கூறிக்கொண்டு, இதுவரை நேரமும் மிகவும் அமைதியாக இருந்து என் கருத்துக்களைக் கேட்ட உங்கள் அணைவருக்கும் நன்றிகூறி, இத்துடன் எனது சீற்றுறையை முடிக்கிறேன். வணக்கம்.

(வீரகேசரி வாரவிவெனியீடு)
(மறு பிரசுரம்-பெண்ணின் குரல்)

தப்புக் கணக்கு

இன்று எப்படியும் நான் அவளிற்கு கூற நினைத்ததைக் கூறி விடவே வேண்டும்.

மேசை லாச்சிகளைத் தீர்ந்து காசுப்புத்தகம் பேரேடு மற்றும் 'பெல்'களை எடுத்து மேசையில் அடுக்குகிறேன். 'பென்சில்,' 'பேனா,' 'கல்குலேட்டர்,' 'கோலிங் பெல்' என ஓவ்விவான்றாகப் பரப்புகிறேன். நேரம் ஒன்பது என்பதற்கு அறிகுறியாக அடுத்த தெரு 'பிளாஸ்டிக் கம்பன்' சங்கு ஓலித்தோய்கிறது. வழுமையில் இந்நேரமில்லாம் வந்து 'குட்மோனிஸ்' சொல்லிவிட்டு 'பாதுகும்' பக்கம் சென்று விடும் அவளை இன்று மட்டும் இன்னமும் காணோமே?

நான் பணிபுரியும் இந்த ஸ்தாபனம் அப்படி ஒன்றும் பெரிதானதல்ல. எங்கள் 'பிளாஸ்', சுகலதுக்கும் பொறுப்பாக நான், எனக்கு உதவியாளராக 'புக்கிப்பரான்' அவள், இன்னும் ஒரு 'டைப்பிள்ட் கிளாக்' (அவளது பெயர் கெளிக்காவோ அல்லது கெளிகாவோ என்பதில் எனக்குப் பலத்த சந்தேகம் இருப்பதால் பொதுவாக 'மின்' என்றே அழைத்து வருகிறேன்) மற்றும் இள், வெளி வேலைகளைக் கவனிக்க செந்தில், இபாலி என இரு அடின் பையன்கள். மொத்தம் ஐவருக்கும் மாதச் சம்பளமாக மூப்பத்தோராம் திகதியோ, அல்லது மூப்பதாம் திகதியோ 'பிளாஸ்' பதினையாயிரம் ரூபா காசோலையில் கைவியமுத்திட்டு என்னிடம் தருமளவிற்கு, இவ்வளவுக்குள் தான் எங்கள் வட்டம்.

இந்த 'ரேடின் கம்பனீ'யின் காரியாலயத்திற்கு நான் பணிபுரிய வந்தது ஒரு இருபத்தைந்தாம் திகதி என்பது மட்டும் எனக்கு நல்ல நூபகும். அணால், அது மாசியிலா, பங்குனியிலா என்பது அவளைக் கேட்டுத்தான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இப்பேர்ப்பட்ட விவகாரங்கள்

இட்டிட சுலவ விடயங்களைவும் சீறந்த ஞாபகசக்தி அவளிற்கே உண்டு. நான் பதவிக்கு வந்த முதல் நாள் நிகழ்ச்சி மட்டும் எனக்கு நல்ல ஞாபகமாக இருக்கிறது. என்னை தன் முன்னாலிருத்தி விட்டு 'பொஸ்' தனதறைக்கு இந்த நால்வரையும் அழைத்து ஓவ்விலாருத்தராக எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். எத்தாபன நடைமுறைகளையும், தானில்லாத வேளைகளில் பொறுப்புகள் என் கைவசமே எனவும் கூறியவர் என்னை மணமகன் போல என் இருக்கை வரை அழைத்து வந்ததும், அவளை மட்டும் மீண்டும் அழைத்து "சில நாட்களுக்கு இவருக்கு இஹல்ப் பண்ண வேண்டும்" எனக் கூறியதும் "ஓகே சேர்" என் அவள் பவ்வியமாக இரைத்ததும் என் கண்களில் மறக்கப்பட முடியாத திரைப்பட விருந்துகள்.

வாரத்தில் எமக்கு ஜிந்தரை நாட்கள் வேலை. ஆற்னாலும் எனக்கு ஏறத்தாழ எல்லா நாட்களுமே வேலையிருக்கும். வேலையினைப் பொறுப்பேற்ற முதல் நான்கைந்து கிழமைகளும் அவளும் தனது லீவிஸ் அறைநாளை எனக்காகத் தீயாகம் பண்ணிவிந்ததும், சீராமல் சினக்காமல் சுகல நடைமுறைகளையும் எனக்கு ஏருத்தீயம்பிய அவளது பண்டும், பாங்கும், எனக்கு அவள்மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. மற்றைய முவரையும் விட அவளுடனேயே நான் அதிகம் கடைக்க வேண்டிய நிரப்பந்தும் இருந்ததும் அவள்மீது நான் அந்நியோன்னியமாகவிட இன்னொரு காரணமாக அமைந்தது.

வேலைக்கு வந்த முன்றாம் மாத முடிவிலாக இருக்க வேண்டும். "ஓரு மணியாச்சி சாப்பிடிக் கூட போகாமல் அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு?" , "என்ன மூட் அவுட் அதை இருக்கிறீங்க கூமில்லையா? பன்டோல் தரட்டுமா?" என்பிறல்லாம் கேட்குமளவிற்கு அவள் என்னுடன் பழக அறங்பித்து விட்டாள்.

"இங்களுக்கிண்ண வீட்டிலை 'பேறன்ஸ்,' 'சிஸ்ரேஸ்,' 'பிரதேர்ஸ்' என குடும்பமே கொழும்போடையிருக்கு. எனக்கு அப்பிடியா?" என்பேன். "ஓ! கூட்டிக்கு அம்மா ஞாபகம் வந்திருச்சா?" என்பாள். "ஏன் இங்க அம்மாவையும், தங்கச்சியையும் கொழும்புக்கு 'கோல்' பண்ணு ந்களன்?" என்றாள் இன்னொரு நாள். "துழும்பத்தைக் கூப்பிட்டுட்டு கொழும்பிலை எங்கை கோட்டை நிறைவே ஸ்ரேஷனிலையா இருப்பது?" என்றேன்.

அன்றீராகு வெள்ளீக்கிழமை. "இங்களுக்கு லஞ்சு இண்டைக்கு என்றை பொறுப்பு" என்றாள். "ஏன் இண்டைக்கு இங்க பிறந்த நாளா" என்றேன். "அப்பிடி எதுவுமில்லை... நீண்ட நாளா கடையிலை சாப்பிடுந்களே. . . ஒரு 'சேஞ்கக்கு' இண்டைக்கு எங்கட வீட்டு சாப்பாட்டையும் ஒருக்கா 'ரேஸ்ட்' பண்ணிப் பாருங்களேன். . ." என்று கூறினாள்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. "நீங்கள் என்ன நம்பர்" என்று கேட்டேன் நான் ஒருநாள். "என்ன நீங்கள் என்னு எனக்கு பெரிய மறியாதை தரவேண்டியிருக்கு?" என்றாள் பதிலாக! "அப்ப என்னடி என்று அழைக்கலாமா?" என்று கேட்டேன். "அது உங்க இஷ்டம்" என்றாள்.

"என்ன கழுத்திலை சமூக்கா?" என்றாள் இன்னினாரு நாள். "பெப்படி தெரியுது பார்க்க?" என்று கேட்டேன். "கண்றாவியா இருக்கு" என்றவள் ஆபீஸ் பையன்களில் இபாலி என்பவனை அழைத்து ஏதோ ஒரு 'பிளாஸ்டர்' வாங்கி வரும்படி தனது 'ஹாண்ட் பாக்கிஸ்டிருந்து ஒரு பத்து ரூபா தானை எடுத்து நீட்டினாள். "என்னுடலுக்கு ஒத்தடம் நீ தரலாம். என் உள்ளத்திற்கு ஒத்தடம் யார் தருவார்?" என்றேன். "பெரிய கண்ணதாசன் என்ற நினைப்பு" என்ற வசனம் பதிலாக வந்தது.

மற்றுவிமாரு நாள் அவள் இப்படிக் கேட்டாள். "மாசா மாசம் ஜியாயிரமோ அறாயிரமோ சம்பளம் எடுக்கிறீங்க. . . இப்படிப் பாரமல்ல பட யாணி 'றவுசரும்', 'பாட்டா சிலிப்பருமா' போடுவாங்க? செந்தில், இபாலியைக் கூடப் பாருங்க! எப்பிடி 'இறஸ்' பண்ணு றாங்க எண்டு." அதற்கு நாள் "ஆக்களின்றை பதவியும் அந்தஸ்தும் போடுகிற இடுப்பிலையா இருக்கு? இது என்னோடை பாணி இதை மாற்ற எவ்ராவும் முடியாது?" என்றேன். "என்னால் கூடவா?" என்றாள் முகத்தை கோண்ணாக்கியவாறே.

அவனுடன் பழக ஆரம்பித்து ஆறு மாதங்களின் பின். . . அண்மையில் ஒருநாள் "எனக்கு இலங்கையை விட்டுச் செல்ல ஒரு சான்ஸ் கிடைக்கிறுக்கு" என்றேன். "என்ன சொல்லுமியுன்" என்றாள். "வினாவிலை எனக்கு நீ பிரியாவினை தர வேண்டியிருக்கும்!" என்றேன் வேறிராகு வழியாக. அவள் கண்களில் ஒரு நீர்ப்படலம் மிதந்து வந்தது. "என்ன நடந்தது இனக்கு?" என்றேன். "ஏனோ தெரியல்ல..... காலையிலை இருந்தே கண்கள் கலங்குது.....

தடிமன் துணோ தெரியல்லை".. என்றவன், "ஏன் அப்பிடி எந்த நாட்டிற்குப் போகப்போற்கீங்க?" என்றாள். நான் விளங்கமானேன். "அப்பிடி எதவுமே செய்திடாதீங்க. அதுக்கப்பறும் எனக்கு விசிரே வந்திரும்" என்றவன் தேநீர்க் குவளையுடன் 'பாத்ரும்' பக்கம் சென்றுவிட்டான்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த இரண்டிடாகு நாட்களின் பின்.... நாமிருவர் மட்டுமே தனியாக இருந்த ஒரு காலைப் பொழுதில், "எங்கள் இரண்டு பேரிற்கு மிடையிலை எவ்வளவு ஓற்றுமை பார்த்தீர்களா?" என்றாள். "அப்படி என்ன பெரிய ஓற்றுமையைக் கண்டுவிட்டாய்?" என்றேன். "ஏன் பெயர் காவேரி, முன்விறமுத்து. உங்க பெயரும் முன்விறமுத்து. அன்பு, பாசம், குருணை, நேசம் இவைகளும் முன்விறமுத்து... இதைக் கவனித்தீர்களா?" என்று கேட்டாள், கையால் மேசைமீது கீட்டந்த காகிதத்தில் கோலமிட்டவாரே. "ஏன், பிரிவு, சோகம், அழிவு, நாசம் இவைகளுக்குக் கூடத்தான் முன்விறமுத்து" என்றேன். "போடா விசரா" என்பது பதிலாக வந்தது.

இந்த சம்பவங்களின் பின்பு தான் இலியும் காலந் தாழ்த்தாது நானாவது முதலில் 'அதை' அவளிற்குக் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, இன்று எப்படியும் கூறியே விடவேண்டும் என்ற தீர்மானத்திற்கும் வந்திருக்கிறேன்.

நூரம் ஒன்பதறையைத் தாண்டி விட்டது. 'டைப்பிஸ்ட் கிளர்க்'கைப் பார்த்தேன். கேள்விக்குறியீரான்றுடன் அவையும் என்னை நோக்கினா. "என்ன இன்டைக்கு உங்கடை காயைக் காணேலை?" என்று கேட்குமாப் போலிருந்தது அந்தப் பார்வை. பின்னால் உபாலி எதையோ 'பைல்' பண்ணிக் கொண்டிருந்தான். முன்னால் செந்தில் 'பொங்'சின் 'ராஜை' துப்புரவாக்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தேன். பத்துமணிக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. "ஏன் மில் இன்டைக்கு காவேரி வரமாட்டாவா?" என்றேன் 'டைப்பிஸ்ட்டை'ப் பார்த்தவாரே. "ஏன் உங்களுக்குத் தானே தெரிய வேணு ம்" என்பது பதிலாக வந்தது. கேட்காமலே விட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். வந்த ஏசிச்சலை எவர் மீதாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போலிருந்தது. தூசி துடைத்து முடித்து விட்டு வளமாக செந்தில் வந்து கொண்டிருந்தான். "என்னப்பா செந்தில் இன்னும் 'ரி பிரிப்பயர்' பண்ணேலையா?" என்றேன். "ரீக்கு லக்ஸ் பிரே தீந்து போச்ச சேர்!" என்றான்.

'பெற்றிக்காவில்' இருந்து ஏடுத்து ஒரு நாறு சூபாத் தானை நீட்டியவாறே, "என் இதை முன்னமே சொல்லித் தொலைக்கூக்கூடாதா?" என்றேன். "சேருக்கு இண்டைக்கு 'மூட் அவுட்' போலை" என்று கதவுக்கு அப்பால் சென்று, அவன் 'முனை முனை' த்துக் கொண்டது 'டைப்பிஸ்டிர்கும்' கேட்டிருக்கலாம்.

வாளினால் காலைத் தமிழ் வர்த்தக நிகழ்ச்சிகள் நிறைவுற்றதற் கான சாத்தியக் கூறுகள் அருத்ததாயுள்ள 'கொமினீக்கேஷனிலிருந்து' ஓலித்தது. எவ்ரோ கதவுடியில் வரும் ஒசை கேட்டது. நிர்ணது பார்க்கிறேன். அவன்தான். திருமணப் பெண்ணாக மீலஸ். . . மீலஸ். . . அடியெடுத்து காவேரியேதான் வந்து கொண்டிருந்தாள். என்னையறியாமலே என்னுள் ஒரு உற்சாகம் ஆற்றிறுத்தது. "குட்மோணிஸ்" என்றவாறே என்னைக் கடந்து பின் சென்றான். "குட் ஆவ்ரநான்" என்றேன் என் கடிகாரத்தைப் பார்த்தவாறே. "கோயிலுக்குப் போட்டு வந்தன். அதுதான் கொஞ்சம் 'லேட்'டார் போச்சி" என்று கூறிக் கொள்வதும், என் காதில் வந்து விழுந்தது.

"இனி ரி தேவையில்லைத் தானே?" என்றான் பில்லையும் மீதிப்பண்ணதையும் நீட்டியவாறே செந்தில். "என்ன நீ சொல்லுவாய்?" என்றேன். "இல்லை சேர் 'லஞ்சு அவர்' ஆகுது அதுதான்" என்றவன், மேவும் என் கண்களில் படாது பின்பக்கமாகச் சென்றுவிட்டான்.

திரும்பி, "இங்கை ஒருக்கா வாங்கோ. இந்த 'காஷ்புளோ இஸ்ரோட்டியெண்டை' ஒருக்கா 'பிற்புயர் பண்ணித் தாங்கோ" என்றேன். பேண்ணயும் 'பைவுமாக' வந்து என் முன் அமர்ந்து கொண்டாள். "அதுக்கு முன்னாடி ஒரு விசியம் சொல்லவேணும்" என்றேன். "நான் கூட ஒரு 'நியூஸ்' உங்களுக்குச் சொல்ல வேணும்" என்றாள். முதலில் சொல்வது யார்? ஒரு வேணா இவன் 'அதையே' சொல்ல வருகிறாளா? ஆண்டவா! அதற்குள் நான் முந்திக் கொள்ள வேண்டுமே?

"வயதுக்கு முத்தவன் நான். அதனாலை முதல்லை நான் சொல்லுறன். அப்புறம் நீ சொல்லு!" என்றேன். "நோ. . . நோ. . . முதல்லை நான் தான் சொல்ல வேணும். முதன் முதலா உங்களுக்குத்தான் சொல்லவும் வேணும்" என்று சீனு நகினாள். "சரி ரொல்லடி" என்றேன். என் நெஞ்சுச் 'படக்...படக்' கென்று அடிப்பது சத்தமாக அவளுக்கும் கேட்டுவிடும் போலிருந்தது.

"எனக்கு வர்று 'சண்டே என்கேஜ்மெண்ட்!' அதுதான் இண்டைக்கு வர வேட்" என்றாள் குனிந்தவாரே. "என்ன நீ சொல்லுறாய்?" என்றேன். சத்தமான என் குரல்கேட்டு 'டைப்பிஸ்ட்' ஒரு தடவை தன் வேலையை நிறுத்திப் பின் தொடர்ந்தா. "எனக்கும் என்னோடை போய் பிரண்டிற்கும் வர்ற சண்டே சிம்பிளா 'என்கேஜ்மெண்ட்' நடக்க இருக்க என்டு சிசான்னன்" என்றாள். "இதை ஏன் இவ்வளவு நாளும் எனக்குச் சொல்லேல்லை?" என்று கேட்டேன். "எதையும் முடிவானதுக்கு அப்புறம் தானே சொல்லவேண்டும்? அதுதான் இண்டைக்கு முதன் முதலா உங்களுக்கு சொல்லுறான்" என்றாள் என்னைப் பார்த்தவாரே.

அப்ப நான் சொல்ல நினைத்தது... . ? நான் சொல்லத் துடித்தது. .. ? அதற்கு இனி அவசியமே இல்லை!

"ஓகே. . . நீங்க என்ன சொல்ல வந்தீங்க," அவளது குரல் என்னை நினைவுக்குக் கொண்டு வந்தது. 'அது. . . அது. . . எனக்கும் என்னை கசின் சாந்திக்கும் மே மாசம் இருபத்தைந்தாம் திகதி 'றிஜிஸ்ரேஷன்' நடக்க இருக்கு. அதைத்தான் 'அடவான்ஸ்' அதகவே உணக்குச் சொல்ல நினைச்சன்.' என்ற உண்மையை நான் சொல்ல நினைத்தாலும் எதையுமே கூறாது, கூற வேண்டிய அவசியங்கள் ஏதும் இல்லாத புரட்டிக் கொண்டிருந்த புதிய 'பைலை' எடுத்து அவள் முன்னால் போட்டேன்.

இரண்டு கப் ரீவை செந்தில் கொண்டு வந்து என் மேசைமீது வைத்துச் சென்றான். "என்ன சொல்லுங்களேன்!" என்றாள், கால்களை நிலத்தில் அடித்தவாரே.

"அறேழு மாதங்களுக்கு முந்தி நாங்கள் கொள்முதல் செய்த பொருளினான்றை நீ 'விக்ஸ்ட் அசிட்டஸ்' அகப் பற்றுவைச்சாயோ என்று நான் போட்ட கணக்குத் தான் தப்பாயிட்டுது. நீ அதை 'கறண்ட் அசிட்டஸ்' அகச் சரியாத்தான் பற்றுவைச்சிருக்கிறாய் என்டு இப்ப இந்த 'பைலைப்' புரட்டின போது தான் எனக்குப் புரியது. . . ஒரு நிம்மதியாவும் இருக்கு." என்றேன் நான். புருவத்தை உயர்த்தியவாரே, "என்ன நீங்கள் சொல்லுறந்க?" என்று கேட்டாள்.

"ஒரு முறைதான் சொல்லமுடியும். நீ ஒரு 'துவாலிவைட் புக்கீஸ்பர்' எண்ட முறையிலை புரிந்சாப் புரிந்க கொள்" என்றவாரே தேநீர்க் குவணாயைக் காலியாக்குகிறேன்.

"அட் ஸீஸ்ட் நீங்க சொன்ன 'என்றி'யை 'விலட்'ஜாஸ்லையாவது, காட்டுங்களன்" என்றாள். "ஐ ஆம் வெறி சொறி மைடியர். இது வெட்ஜ்ஜருக்கு வராத டபின் என்றி" என்று நான் சொன்ன போது, முன்னால் வெளிச்சும் தெரிந்தது. தனது அறை 'ரியுப் ஸெல்ட்டைப்' போட்டுவிட்டு 'பொஸ்'தான் தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்.

"ரியைக் குடச்சீட்டு நீ ஸ்ரேட்மண்டைப் பிரிப்பியர் பன்னு நான் பொஸ்ஸை ஒருக்கா பார்த்திட்டு வாறன்" என்ற போது, "இந்த 'ஸ்ரேட்மண்டிற்கு' இப்ப என்ன அவசரம்? வழுமையாக இருபது இருபத்தைந்தாந் தேதிகளிலைதானே 'பிரிப்பயர்' பண்ணிக் குடுப்பன். . . ஏன் இந்த மாசம் இப்பவே கேக்கிறிங்க?" என்றாள் வியர்க்கும் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவாறே.

"எதையும் முன்னரே செய்து வைச்சீட்டா அல்லது சொல்லி வைச்சீட்டால் . . . தப்பான கணக்குகள் இருவாக ஏது இருக்காது இல்லையா?" என்றேன்.

"புரியாத ஆறு தான். போங்க நீங்க" என்றவள் புதிய 'பைஸலத்' திறந்து, அமைதியாகத் தன் வேலையை ஆரம்பித்தாள்.

'நான் மட்டுமா?' என்று சொல்ல நினைத்தாலும் எதையுமே கூறாது, கையொப்பமிடப்பட வேண்டிய காசோலை 'வஷுச்சர்க்களை' எடுத்தவாறே, நான் 'பொஸ்'சின் அறைக்குச் செல்லத் தயாராகுகிறேன்.

(வீரகேசரி வாரவிவரியீடு)

தேன் சிந்துமோ வானம்?

அலைய தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவிலின் வெளிவாசல் பக்கமாக செருப்புகள் வைத்த இடத்திற்கு வந்தபோது தான் என் பியரை அழைத்த வாரே தூரத்தே எவ்ரோ ஓடி வருவதை என்னால் அவதானிக்க முடிந்தது.

"எட சீலன்! கனகாலத்துக்குப் பிறகு." அண்மித்தவனைப் பார்த்துக் கூறியவாரே செருப்புக்களைத் தேடிப் பிடித்து காலில் மாட்டிக் கொள்கிறேன்.

"ஒன் வீதியிலையே இன்னை நான் கண்டுட்டன். நீ கும்பிட்டு முடியக் கதைப்பம் எண்டிருந்தன், அதுக்கிடையிலை வெளிவீதிக்கு வந்திட்டாய்." ஸுச்சிரைக்க சீலன் கூறுகிறான்.

"இவ்வளவு காலமா நீ எங்கை இருந்தனீ?" அவனது தோளில் கையைப் போட்டவாரே நான் கேட்கிறேன்.

"எயிற்றித் தீநி கலவரத்தோடை சவுதிக்குப் போய் போனமாதம் தான் திரும்பி வந்தனான்."

"ஓ! அப்ப நீ அதிஷ்டசாலி தான். இப்ப சீல வருஷங்களா நாங்கள் பட்ட துன்ப துயரங்கள் எல்லாம் இனக்கு கதைகளாகத்தான் அங்கை வந்திருக்கும். இலங்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாத்தையும் நீ 'ரெலிவிஷனிலை' தான் பார்த்திருப்பாய்."

"இன்னும் உன்றை சீல குணங்கள் மாறிவை வேலோன்."

"கொண்டு பிறந்த கொள்கையும் குணங்களும் கட்டையிலை போகு மட்டும் மாறாது சீலன்."

"நீ என்ன என்னை 'ஸ்ரோட்' பூக்கு கூட்டிக் கொண்டு போறாய் போலை?" வாசலை அண்மித்துக் கொண்டிருந்த போது சீலன் கேட்டான்.

"பிறகுவிமன்ன கோயிலுக்குள்ளேயே தஞ்சம்? அந்த நிலை இப்ப எங்கடை சொந்த ஆர்களிலே தான்."

"நிகழ்காலங்களை பற்றி நீ சொல்லுகிறாய். என்றை நிலையைப் பற்றி நான் சொல்லுறங். கோயிலுக்குள்ளை அம்மாவும், 'சீஸ்ரேசம்' நிற்கினம். கொஞ்சம் பொறு. அவையைதும் வரட்டும்."

"அப்ப குடும்பமே கொழும்பிலை தானோ?"

"இரண்டு 'சீஸ்ரேஸ்' இங்கை 'வேக்' பண்ணு கினம். அதனாலை அம்மாவும் வந்து துணையாக நிக்கிறா. கொட்டகேணாவிலை 'அனைக்ஸ்' எடுத்து இருக்கிறம்."

நடந்து சென்ற நான் வாசலோடு அமைந்த இருக்கையில் அமர்கிறேன். அருகில் சீலன் வந்து இருந்தான். கல்லுாரியில் பின்னர் கணக்கியல் நிறுவகத்தில் இவன் என்றாருகே இருந்த அந்த நாட்கள் மின்னலாக ஒரு கணம் மனதில் ஓளிர்ந்தது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியில் 'அட்வான்ஸ் லெவல்' படித்தபோதே சீலனை நான் சுந்தித்தேன். படிப்பு முடிந்து பின்னர் 'எக்கவுண்டன்சி' செய்வதற்காக கொழும்பிற்கு வந்து பின்பும் 'ஸியூஷன் சென்றர்' களிலும் சீல நாட்கள் இவனுடன் யழகியிருக்கிறேன். படிப்பை ஆரம்பித்த சீல மாதங்களுக்குள்ளேயே கலவரம் வெடித்தது. பின்பு தொடர்புகளே இன்றி உறவுகள் விழுப்பட்டுப் போனது. ஐந்து வருடங்கள் கடந்து பொன்னம்பொனேஸ்வரர் கோவிலில் இன்று.

"என்ன நீ செய்யிறாய்? 'எச்சாம்' ஏதாவது 'பாஸ்' பண்ணிச்சீயோ?"

"சாட்டெட்டிலை பிறிலிமிலை பாஸ் பண்ணி இப்ப

'வலசன்சியேட்' படுக்கிறன். அத்தோடை வெள்ளியும் பர்க்கிறார். அது சரி சவுதியிலை இன்னை முயற்சி என்ன மாத்ரி?"

"இஹாட்டேல் ஓண்டிலை 'நாம் ஓடிற்றா' இநுங்களாவ் மச்சான். ஜந்து வருஷத்திலை உழைச்சத்திலை ஒரு மாதீரி நல்லுரிமை தீர்மான் 'சிஸ்ரேசக்கும்' வீருக்டி, சீன்னைவுருக்கும் அத்தொரம் போட்டுட்டன். அத்தோடை அரூங்கு இரண்டு ஸட்சம் 'பாங்க்ளையும்' போட்டுக்கிறன். இன்றே திரும்பப் போய்த்தான் எச்ச சொச்சங்கள். அது சரி உண்ணார் 'வலவு' எப்பிடி, வேலோன்?"

என்பத்திலூன்று அரூவனியில் விகாழும்புத் துறை முகத்தல் நாந்து கப்பல் ஏறிப்போய் காங்கேசன்துறை மன்னில் காலடி வைத்தது விடட்டு என்பத்தியேழு 'மே' யில் நடந்த வடமராட்சித் தாக்குதல் வரை என் வாழ்வில் நிகழ்ந்த மாறுதல்களை ஒன்றுமே விடாது இவனுக்கு ஓப்புவித்தேன்.

கவதகளைக் கேட்டதும் நன்பன் எனக்கு வாழ்த்துக் கூடும் தோரணையில் கைகிகார்த்தான். "என்னடாப்பா? இன்னமும் உயிரோடை இருக்கிறதுக்கா கைகிகார்க்கிறாய்?" என்று நான் கேட்ட பேரது, அமைதியாகச் சிரித்தவாறே தனது சரிநூதயையும் சொல்ல அரூம்பித்தான்.

கலவரத்தில் இவனது தந்தை தவறிப்போனது. அதனால் படிப்பைத்தொடர முடியாத நிலையில் தந்தையின் பொறுப்பை தன் எற்று அதை நிறைவு செய்யும் நோக்கற்காக சவுத் சிசன்றது. இப்போ சுகோதகிள்ளா சங்கதிகளைப் பார்க்க வீலில் வந்திருப்பது.

"இவதான் அம்மா. இது வான்மத. இவன் பாமினி. அம்மா நான் முந்தி அடிக்கடி சொல்லுவன் புலோலிர் பிராடியன் ஓண்டு என்ன 'பிருண்ட்' எண்டு. அவன்தான் இவன்." பராஸ்பரம் நிகழ்ந்த அறிமுகங்களின் பின்னார் அம்ந்திருந்த இருவரும் எழுந்து நின்றோம்.

அலைய வளவை விட்டு விவரியேறி விகாச்சிக்கணடச் சந்தியாஸ் திரும்பி சீலனின் வீட்டை நோக்கி நடக்க அரூம்பித்தோம்.

எனது விதாழில் நிலவரங்கள் பற்றி சிரத்தையுடன் சீலனின் அம்மா கேட்டு அறிந்து விகான்டா. என் வயனாத ஓந்த எங்களும் வாய்வங்கள்

சீலரது பெயர்களைச் சொல்லி அவர்களது இனத்தவரா நான் என்றும் வினவினா. ஓரளவிற்கு அவவிற்குத் தெரிந்த ஒரு பொடியனின் பெயரை அடிப்படையில் வைத்து என் குழும்பத்தை இனங்காட்டினேன்.

"இம்மடை 'பிரண்ட்' சீலனாலை தான் நாங்கள் இப்ப தலை நிர்மாந்து நடக்கிறம் தம்மி. பாருமன் இந்த முறை வந்து நிக்கிறதுக் கிடையில்லையே தன்றை செகோதுரிகளின்றை அவுவவுகளையும் முடிச்சாப்போட வேணு மொண்டு வவு பிரியப்பட்டுகிறார். கடவுளே என்டு இதுகளை இந்த முறை கரைசேர்த்துப் போட்டாயிரண்டால் இனி 'ஜவ்னாக் கம்பஸ்ஸிலை' படிக்கிற இளைய பொடிச்சியின்றை அவுவல் ஓண்டுந் தானே? அதை அறுநலாகவும் முடிக்கலாந் தானே?"

இப்போ வாகன இரைச்சல்கள் சுற்றுமே இல்லாத குச்சிசாழுங்கை வழியாக நாம் திரும் பிக் கொண்டிருந்தோம். பொழுது சற்று இருட்டிவிட்டிருப்பதைக் கூட இந்த ஒழுங்கைக்குள் வந்த பின்புதான் நான் உணர்ந்து கொண்டேன். குச்சிசாழுங்கை சிறிது தூரம் சென்றதும் ஓடையாக ஒருமாறியது. இரண்டு பக்கங்களிலும் கவர்கள் நிர்மாந்து நிற்க நிலத்தில் வலது பக்கமாக சாக்கடை ஓன்று நீண்டு சென்றது. மலசல வாகனை மிக்க தாராளமாகவே சாக்கடையிலிருந்து மிதந்து கொண்டிருந்தது. சிவப்புத் தகரக் 'கேற்றுக்கொள்ள வெள்ளை இலக்ககங்கள் தம்மை வெவ்வேறு வீர்களாக வேலி போட்டுக்கிளாண்டு வந்தன. ஏழாம் இலக்கம் 'ஜீ' பிரிவு என வந்ததும் எங்கள் குழுவின் வேகம் குறைந்தது. நீண்ட நேர மொனத்தை சீலனின் அம்மாதான் முதலில் கலைத்தா. "தம்மி, நாங்கள் கதவைத் தீர்ந்து கொண்டு உள்ளை போறாம். நீ போய் சந்திக்கடையிலே ஒரு 'பக்கிகட்' பால் வாங்கி வா. நீங்கள் இரண்டு பேரும் போனால் இப்போதைக்கு வரமாட்டியன். இவர் நிக்கட்டும். நீ மட்டும் போட்டு ஒடிவா."

'கேற்றைத் தீர்ந்து உள்ளே நு மழுகிறோம். வாசல் கதவையும் தீர்ந்த போது தான் அந்த 'அனெக்ஸ்' தன் அழகை அள்ளிக் கொட்டியது. ஒரு பெரிய 'ஹோல்' பின்பக்கமாக அறைக்கு வழி விட்டிருந்தது. அறையின் வாசலில் அழகான தீரைச்சேலை ஓன்று தொங்கிக் கொண்டிருக்க, 'ஹோலின்' வலது பக்கமாக வாளினாலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இடது புறத்தே 'சோக்கேஸ்,' துளிர்சாதனப் பெட்டி, மேசை, எதிரும் புதிருமாகக்

கதிரைகள். முன்பக்கத்தில் வட்டமாக நான்கு பெரிய நாற்காலிகள். நவீன ஓவியங்கள் சுவரை நிரப்ப, சுவர் ஓரங்களை "ஒக்ஸிடஸ்" செதிகள் அலங்கரித்தன.

முன்புறமாக இருந்த ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து கொண்டேன். பெண்கள் அணைவரும் உள் சென்றனர். சீறிது நேரத்தின் பின் சீலனின் அம்மா வந்தா. தொடர்ந்து வந்த பாமினி மூலையில் இருந்த ரெலிவிசனை 'ஓன்' பண்ணி, சுத்தத்தைச் சீர் செய்துவிட்டு, மீண்டும் உள் நுழைகிறாள். 'ரிவி' யில் விளாம்பரங்கள் போய்க் கொண்டிருந்தன.

"இவ மகள் வான்மதி. 'வெற்னரி சேஜன்ரா' மொரட்டுவுவகீஸ் வேலை பார்க்கிறா. இனிச் சம்பளமும் அதிருக்கு மேலை எடுக்கிறா. நாங்கள் 'பெடாக்டர்,' 'என்சீனியர்' என்ட லெவல்'களிலை எல்லாம் ஏதிர்பாக்கேலை. உமக்குத் தெரிஞ்ச இடமேதாவது இருந்தால்...."

எனது முனைக்குள் 'சட்ட'பெடன எந்த இடமும் தட்டுப்படவே இல்லை. எனது வயதை ஒத்தவர்கள் இவைக்கு தோதுவராது. இனி என்னை விட சற்று வயதில் கூடிய பலரும் குடியும், குடித்தனமுமாக இருப்பவர்கள். எஞ்சியிருப்பவர்கள் சிலருக்கும் அதைய முடியாத குழுமப்ப பொறுப்பு. இந்த லட்சணத்தில் நான் யாரை என சீபார்சு செய்வது?

எதையுமே சொல்ல முடியாதவனாக நான் இருந்த போது, திரைச்சேலையை விலக்கியவாறே தட்டில் பிள்கட்ட, பழங்கள் சிகித்தம் பாமினி வந்தாள். என் அருகிலிருந்த மேசையில் அவற்றை வைத்த போது ரிவி:யில் அடுத்த விளாம்பரம் ஓனிருந்தது.

"இவ சீலவுக்கு நாவு வயது இளையவ. 'கொம்பனியில்' 'எக்கவுண்ண் கிளார்க்கா' வேலை பார்க்கிறா. அத்தோடை இப்பத்தான் 'ஏ.ஏ.ரி' எண்டு 'எக்கவுண்டன்சீ கோஸ்' செய்ய அதரம்பீச்சீருக்கிறா. 'அட்வான்ஸ் லெவலிலை கொமேஸ்' செய்ததாலை முதலாவது சோதனை எடுக்கத் தேவையில்லையாம். இப்ப இரண்டாவது சோதனைக்கு 'அப்பிளை' பண்ணியிருக்கிறா. 'எக்கவுண்ணிலை' கொஞ்சம் கஷ்டப்படுகிறாள் தம்மி. நீர் 'சாட்டிடட்' தானே செய்யிற்ற! முடிஞ்சால் இடையிடை வந்து கொஞ்சம் வெறுப்ப பண்ணு வீரோ?"

"ஓ! யேஸ் எனக்குப் 'புறபுளம்' இல்லை. அனால், 'எக்சாம்' வநக்ர நோங்களைதான் கொந்தும் சீரமாக இருக்கும். மற்றபடி வந்து விசால்லிக் தந்திரன்." நான் சொன்னதை உள்வாங்கிய பாமினி ஒரு புன் சீர்ப்புடன் உள்ளிசைறு விருக்கிறான். வஸது பக்க முணையிலிருந்த மின் விசிரி திட்டிரா சுழல ஆரம்பிக்கிறது. அப்போ சீலன் உள் நுழைந்தான். சீகிரிட் வாசனை அவன்றீ 'துப்' சென்ற வீசியது. "அம்மா பக்கட் பால் முடிந்து போச்சதாம்."

"பரவாயில்லை. நேற்று உடைச்ச 'ரின் மிஸ்பிரிசு'க்குள்ள கடக்கு. நான் போய் 'இ' போட்டுக் கொண்டு வாறன். நீ உண்ணரை 'பிறண்டோடை' கணத்சுக் கொண்டிரு. ஏன் தம்பி, நீ 'பிஸ்கட்' எடுக்கலையே? பழங்களும் திருக்கு. பார்த்து எடும்."

"ஓ, எடுப்பம்.... என்ன அவசரம்?"

சீலன் மீனர்தும் கணத்கக ஆரம்பித்தான். எனது மட்டுப் படித்திய வநுமானத்தை வைத்து நான் வாழ்க்கை நடத்தும் விதம் இவனுக்கு வியப்பாக இருந்தது. இவனது விவராட்டுப் பார்வையில் இது விஸ்லங்கமான விடயந்தான்.

"என்னாடாப்பா வேலோன்? 'கொலிச்சீலை' எங்களோடை படிச்ச ஒரு பொடியங்களையுமே இப்ப கொழும்பிலை காணோலை? நெட்டை ரவி, சுறடயப்பன், சங்கன், முத்துலிங்கன், முத்தன்னன், தவத்தான், ஏ.ஆர்.வி என்ட எங்கடை 'கிளிக்'க்கையே காணக் கிடைக்குதில்லையே!"

"ஒருத்தருமே இப்ப இங்கை இல்லை சீலன். இயக்கவிமண்டு கொஞ்சப்பேர் போனாங்கள். விவராட்டுக்கு சீலர் பறந்தாங்கள். கலவரங்களைலூ சீலர் காணாமல் போயிட்டாங்கள். இப்ப எண்ணைப் போல ஓண்டு, ரெண்டு பேர் தான் மிஞ்சியிருக்கிறம். மேலும் நாங்களும் இருக்கப் போகிறதும் எத்தனை நாணாக்கிகள்டைத் தீச்சயமாக சிசால்ல முடியாது. ஒரு வேணா நீ அடுத்த தடவை வரக்குந்தானா நான் கூட இல்லாமல் போய்விடலாம் சீலன்."

"ஏன் வேலோன் அப்பிடி விருக்தியாகச் சிசால்லாய்? அதுபோக

நீயும் ஏன் வெளிநாடு போக 'றை' பண்ணக்கூடாது?"

"அதுக்குப் பல காரணங்கள் கீலன். ஆறு, ஏழு எண்டு கட்டி அகதிகளா வெளிநாட்டிருக்குப் போராளவிற்கு எனக்கு வசதியில்லை. சுவதிப்பக்கம் போகிறது பற்றியதும் இன்னமும் தீர்மானிக்கேல்லை. கொஞ்சநாள் போகட்டும் பார்ப்பம். அதுசரி உன்றை 'சிஸ்ரேசின்றை' பிரச்சினைகளை எப்படி நீ 'றைகள்' பண்ணப் போகிறாய்?"

"நானும் சீலோஹுக்கு வந்து இண்டையோடை மூண்டு கீழமை முடியுது. சம்மந்தம் ஓண்டுதானும் பொருந்தி வருகுதில்லை. கடைசீ வான்மதியின்றை விஷயத்தையாவது முடிப்பமெண்டு பார்த்தால், வாறு 'புறப்போகல்கள்' எல்லாம் பாதியோட போயிருது."

"ஏன் என்ன பிரச்சனை?"

"சாதி, சாதகம், பதவி, அந்தஸ்து எண்டு நாங்களே 'கிறியேற்' பண்ணுகிற பிரச்சனைகள் தான். கலியாணத்தை முடிச்சு வைக்க வேண்டு விமண்டு அவசரங் காட்டுகிறாவே தவிர, அம்மா இன்றும் பழைய நுணுக்கங்களை கைவிருக்கிறாவே இல்லை" என்று கீலன் சொன்ன போது, சுற்றே செகுமியபடி தாயார் வந்து எதிரில் அமர்ந்தா.

'சட்டிடன கீலன் எழுந்து உள்ளே செல்ல, தாயார் கதையை ஆற்றும்பித்தா. "தம்பி என்ன கடைச்சாப்ராடு தானே? அறையை பார்க்கத் தெரியுது. நாளைக்கு நீர் 'பிறி' தானே? மத்தியானம் 'லஞ்சுக்கு' வாருமன்."

தாயை மறைத்த படி என்முன் பாமினி வந்த போது சுற்று நிமிந்து பார்த்தேன். முகங்களில் புன்சிரிப்பம், கைகளில் தேநீர்க் குவளையும் பரிமாறினா.

தாய்க்குப் பதில் சொல்ல நான் வாயியடுத்த போது, சிகிரட்டும் கையுமாக இருமியபடி கீலன் உள்ளிருந்து வந்தான். 'ரி.வி.'யில் நிகழ்ச்சி ஒன்று மாறிக்கொண்டிருந்தது.

"அம்மா, நான் அப்போ சொல்லவே மறந்து போனன். இவறுக்கு போன மாதம் ஒரு பெண் குழந்தை கிடைச்சிருக்கு. மீரா என்று பெயர் வைச்சிருக்கிறான். தொடக்கு கழிய குழந்தையை கோயிலுக்குக் கொண்டு போக வேணு மாம். முப்பத்தொண்டுக்கும் போகேலாமல் போச்சுதாம். இரண்டுக்கும் பொதுவா நாளைக்கு காலமை ஊருக்குப் போகிறானாம்."

சிரிப்பும், கதையுமாக இருந்த சீலனின் அம்மாவின் முகம் தீழிரன் 'சீரியசான்' பாவம் காட்டியது. ஒருசில விநாடிகள் மிளானம். பின் வார்த்தைகளைக் கூட்டிக் கதைக்க ஆரம்பித்தா. வார்த்தைகளில் ஒரு தொய்வு தெரிந்தது. "எட உமக்கு 'வெடிங்' முடிஞ்சுதே? அப்ப இன்றை 'பிறண்ட்' பெரியான் தான் சீலன்."

"சாந்தி எண்டு மாமன்றை மகளைத் தான் 'மறி' பண்ணியிருக்கிறானாம். வடமராட்சி 'அற்றாக்'குள்ளா தான் அறஞாக்கு 'வெடிங்' நடந்ததாம். கலியாண வீடு நடந்த அடுத்த நாளே 'பங்கருக்குள்ளை' போக வேண்டி வந்துட்டுதாம்." சொல்லியவாறே சீலன் சிரித்தான். அனால், தாயோ பாமினியோ அதை ரசீக்கவில்லை. மூலையில் ஓன்றாந்த 'ரெலிவிஷனை' 'ஓவ்' பண்ணிவிட்டு தாய் இள்ளே சென்றா. தொடர்ந்து பாமினியும் சென்றாள். சற்று நேரத்தில் சழின்று கொண்டிருந்த மின் விசிறியும் ஓய்வுக்கு வருகிறது.

"போறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு வேலோன். அதுக்கிடையிலை வான்மதியின்றை விஷயத்தை எப்படித்தான் ஓப்பேற்றப் போகிறேனோ?" அமைதியைக் கலைத்தவாறே சீலன் தான் ஆரம்பித்தான். சிகிரட்ட புகை வணையம், வணையமாக வெளி வந்தது.

"கறண்ட் புறபுளம் இதுதான் மச்சான். வீடு 'ரெடி,' 'டவுரி' 'டொணேசன் ரெடி,' காணி புமிநகை நட்டு எல்லாமே 'ரெடி.' அனால், மாப்னிஸ்னை தான் இல்லை. பொடியங்களின்றை பற்றாக்குறையை நிகழ்ந்து போன அழிவுகளை இப்பத்தான் புரிய முடியுது சீலன்." காலியான தேநீர்க் குவணையை மேசையில் வைத்து விட்டு, சீலனின் முகத்தைப் பார்த்தவாறே நான் நிமிருக்கிறேன். இப்போ சற்று புழங்க ஆரம்பிக்கிறது.

"திரைகடலோடி எல்லாம் தீரவியங்களைத் தேடிக் கொள்ள

முடியுது. பொருளாதாரம் வசதிகளையில்லாம் பெருக்கிக் கொள்ள முடியுது. அனால், எங்களாலே அக்கா தங்கைகளுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளைத் தேடிக் கொள்ளோமல் இருக்கே?" நீண்ட பெருமுச்சிசான்றுடன் சீலன் சொல்கிறான்.

"எங் கடை சமூகத் திலை வந் திருக் கிற இந் தச் சாபக்கேட்டிற்கிள்லாம் ஆர் சீலன் காரணம்? இதுகளுக்கிள்லாம் ஒரு முடிவு அறுடைய கையிலை தங்கியிருக்கு?"

எதையும் பேசாமல் சீலன் எழுந்து உள் சென்று இன்னிராகு சீக்ரரட்டினைப் பற்ற வைத்தபடி வருகிறான். மூலையில் கீடந்த 'கிசற் றெக்கோடர்' இப்போ இவனால் இயங்க அறும்பிக்கிறது.

"பழங்கள் எல்லாம் அப்பிடியே இருக்கு. நீ 'ரச்' பண்ணவே இல்லை போலை கிடக்கு?" என்று கேட்டவாறே, சீலன் இப்போ என்னருகே கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்கிறான்.

"ப்ரவாயில்லை. இப்ப இதுகளை எடுத்தால் பிறகு இரவைக்குச் சாப்பிடிலாது, மச்சான்."

'பேப்பிள்' மேனக் கஸ்சேரி ஓன்று மெதுவான சத்தத்தில் போய்க் கொல்லிருந்தது. என் குரும்ப வாழ்க்கை பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி இப்போ எமது உரையாடல் அமைந்திருந்தது. இது பற்றி நீண்ட நேரமாகவே நாம் மனம் விட்டு கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளிருந்து சமையல் வாசனை இதமானதாக வெளி வந்து கொண்டிருந்தது.

"உன்றை 'மறேச்' என்ன மாதிரி சீலன்?"

"உனக்கு விளக்குமாறு காவின மூஞ்சூறுவின்றை கதை தெரியுந்தானே?" கேட்டவாறே சீலன் சிரித்தான்.

"தம்பி, நீர் இங்கை எங்கை இருக்கிறனீர்?" திரைச் சேலையை விஸ்க்கியவாறே தாயர் வந்தா. இப்போ உள்ளிருந்து வந்த பொரியல் வாசனை முக்கைத் துளைத்தது.

"வெள்ளாவத்தையிலை."

"பிரகேண் மின்க்கெடுறீர்? இந்த நாளையிலை வேளை காலையோடை வீட்டுக்குப் போயிட்டால் வீணான பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றது நீர் வெள்ளவத்தையிலிருந்து இஞ்சை வந்த போறது உமக்கும் சீரமாயிருக்கும். அதோடை நீரும் 'எக்சாம்' எடுக்கிறனீர். இவு பாமினி தான் 'கிளாஸ் மேற்றோடை' 'கொம்பயின் ஸ்ராட்' போட்டு 'மனேஜ்' பண்ணு கிறாவாம்."

"அப்ப சரி... நான் போயிட்டு வாறன்." எழுந்தவாறே நான் செல்கிறேன்.

"இரு சாப்பிட்டுட்டுப் போகலாம்." என்றவாறே சீலன் தாயைப் பார்த்தான். "ஓம்... உமக்காகத்தான் இவ்வாவு அவசரப்பட்டு சமையல் முடச்சனாங்கள். சாப்பிட்டுட்டுப் போம்." வார்த்தைகள் இழுபட்டன.

"நான் வரக்குள்ளை 'ஹாம் மேற்' ரஞ்சித்திட்டை எனக்கும் 'தினர்' எடுத்து வைக்கச் சொல்லிப் போட்டு வந்தனான். பிறகு அது வீணாப் போயிரும். பிறகு ஒரு நாளைக்கு வாறன்." சொல்லியவாறே நான் வாசல் கதவைத் தாண்டுகிறேன்.

"இருந்துப் போய் நீ எப்ப திரும்புகிறாய்?" வாசலைத் தாண்டி வந்து சீலன் வினாவினான்.

"அடிக்கடி பிரயாணம் பண்ணு றதாலை அதிக நாட்கள் அங்கை நிக்கேலாது. அடுத்த கிழமைக்குள்ளை திரும்பி விழுவன்" மழை மெதுவாகத் துறைக் கொண்டிருந்தது.

"அப்ப இனி அடுத்த சந்திப்பு எப்ப?"

"இனி நீ வெள்ளவத்தைப் பக்கம் வந்தால் என்றை 'ஹாழுக்கும்' ஒருங்கால் வந்து போவன்" என்று சொன்னபடி எனது முகவரியைக் கூறுகிறேன்.

மழைத் துறைலின் பாரம் சற்று அதிகரிக்கவே "சீயூ" பரிமாறிக் கொண்டு, சீலனை விட்டு விஸ்துகிறேன்.

பேரிரச்சவுடன் மழை பொழிய ஆறும்பிக்கிறது. அப்போ வெள்ளவத்தைக்கான பேருந்து ஒன்று வஷ வேகமாக வந்து கொண்டிருந்தது.

(வீரகேசரி வாரவிவனியிரு)

ஒரு விடியலுக்கு முன்...!

யீரிப்ஸ்ஸின் வாசலில் குவிந்து நின்ற சனங்களை இடுத்து, விஸுக்கி வெளியில் கால்களை வைத்த போது தோளில் தொங்கிய 'றவலிங் பாய்க்கை' உரசிக் கொண்டு "இர், இர்" என பஸ் தன் பயணத்தைத் தொடர்ந்தது. சனவெநிசலால் விளக்கியிருந்த 'பெலிற்றையும்,' 'றவுசரையும்' சரி செய்தவாறே கையை இயர்த்தி கடிகாரத்தைப் பர்த்தான். நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது. பூட்டிய கடைகள் முன்னால் பழைய பேப்பர் விரித்து படுத்திருந்த பிச்சைக்காரர்களில் சீலர் பஸ்ஸின் இரைச்சலால் ஒரு முறை நெளிந்து, பின் திரும்பி மறு பக்கம் படுத்துக் கொண்டனர்.

வீதியைக் கடந்து கடல் பக்கமாக நடந்தான். கிரிகிக்ட்டோ, கிளித்தட்டோ விளையாடலாம் போல விளையாட்டு மைதானமாக காலி வீதி ஓரே வெளியாய் ஓய்ந்து கிடந்தது. இவன் திரும்பும் குச்சிசாழுங்கையின் பெயர்ப் பலகையுடன் பச்சையும், சீக்புமாகப் பிணைந்து இருக்கும் தபால் பெட்டிகளின் பின் அரசியல்வாதிகளின் தொரியில் ஏதோ சதா பேசிக் கொண்டிருக்கும் அந்தப் பைத்தியக்காரன் கூட உடுத்திருந்த ஊத்தைச் சாரத்தினால் தன்னை முடி சுருண்டு படுத்து விட்டான்.

குச்சிசாழுங்கையில் வெளிச்சம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நிதானமாக நடந்தும் ஒரு குதியில் காலை விட்டு நிரம்பியிருந்த தண்ணீரைத் தெறிக்க வைத்து ஒரு கணம் தன் 'பலன்ஸை' இழுந்து தீவிரன சுதாகரித்து மீண்டும் நடக்க அறம்பித்தான். இன்றும் அந்திமமை தன் சேவையை செவ்வளை நிறைவேற்றித்தான் இருக்கிறது. இவன் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறத்தே கீழ்க்குப்பக்கமாக ஓர் அறையில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது. 'கேற்' பூட்டி விட்டார்களோ? என்னவோ?

மத்தோரம் ஓட்டிய தொலைவி ரீக் கம்பத்தைத் தேய்த்தவாறே வேகமாகச் சென்று 'கேற்றில்' கை வைத்தான். கொழுவித் தான் இருந்தது. ஓசைப்படாது கொழுக்கியை எடுத்து உள்ளுழைந்து மீண்டும் கொழுவும் போது

இவனையும் மீறி "பெடாங்" எனச் சத்தம் கேட்டது. வாசலில் சுருண்டு படுத்திருந்த 'ஸ்ரீக்ஷி' தீழிரென எழுந்து இவனை உச்சிமூதல் கால்வரை பார்த்துவிட்டு கழுத்தைத் திருப்பி, உடலை ஒருமுறை உதறி மீண்டும் முடங்கிக் கொண்டது.

முன்னறையில் இருந்து 'நியஸ் பேப்பரும்,' மூக்குக் கண்ணாடியுமாக ஓடிவந்த முதியவர் "எட நீரோ?" என்று விட்டு, கொஞ்ச நேர இடை வெளியின் பின், "பஸ்ஸோ, ஸ்ரீயனோ" என்று கேட்டார். "வவுனியா பஸ் கனகராஜன் குளத்தடியிலை 'செக்கிங்' காலை கொஞ்சம் 'திலே'யாப் போக்கு. 'ஸ்ரீயனை மிஸ்' பண்ணிட்டன். பிறகு அநுராதபுரத்துக்கு வந்து வாறன் "என பிராடமாக்கி வைத்த தேவாரமாக வார்த்தைகளை ஓப்புவித்துவிட்டு பதிலுக்காகப் பார்த்திராதவனாக ஒடைப்புறத்தால் பின் வாசல் நோக்கி நகர்ந்தான்.

இப்போ 'ஹாம்போர்' ரஞ்சித் என்ன செய்கிறானோ? 'லங்கா புவத்'தின் அதார செய்திகளையும், பி.பி.சி.யையும் கேட்டு விட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாருக்கோ, அல்லது வேறு 'எவருக்காவதோ' கடிதம் எழுதிக் கொண்டிருக்கலாம். இல்லாவிடின் வாசினால் ஒரு பக்கமாக சீகாழியின் குரலிலோ, அல்லது பெங்களுநின் குரலிலோ இரைந்து கொண்டிருக்க மறுபக்கமாக வளைந்து, குறட்டை விட்டுக் கொண்டிருக்கலாம்.

ஒடையால் மிதந்து பின் புறத்தை அடைந்தான். 'ஹாமிஸ்' இன்னும் 'ஸ்லைட்' ஏவிவதை குதவின் கீழ் இடைவெளி வீட்டுக்காரனுக்குக் கோள் சொல்லிக் கொண்டிருந்தது. "மச்சான், இன்னும் பருக்கேல்லை!" என்று நினைத்தவனாக, மெலிதாக குதவில் "பெடாக் பெடாக்" எனச் செய்தான். ரஞ்சித் குதித்திதழுந்ததால் கட்டில் ராகுமிசைத்தது. இன்பு யூட்டை அழுத்தி திறந்து குதவை இழுத்தான். உதறியபடி குதவு "ஆ" வெனத் திறந்து கொண்டது. "லபக்" என உள்நு மூழந்தவன் குதவைச் சாத்தியவாறே, ரஞ்சித்தின் முகத்தைப் பார்த்தான்.

"வருக! வருக! சாந்திமண்ணானே வருக! என்ன புதன்கிழமை வேலைக்கு வாரினன்புட்டுப் போனாய் இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை யுமாச்சு. . ." கையில் வைத்திருந்த குழுத்தையோ, விகடனையோ ஏதோ ஓன்றை தனது மேசையில் போட்டவாறே ரஞ்சித் கேட்டான்.

"என்னடாப்பா செய்யிறது? ஹம்த்தாஸ், கடையடைப்பு எண்டு ரண்டு நாள் கழிஞ்சுது. 'கேவியு' போட்டு 'றவுண்ட்டப்' பண்ணி கலாதிப்படுத் தினதிலை ரண்டு நாள் வெளிக்கிடேலோமல் போக்குது. இன்னைக்குத் தான் ஓரளவுக்காவது நகர முடிஞ்சுது." 'ரவலிங் பாய்க்' கை கட்டிலில் 'தொம்'மென வைத்தவன், தனது மேசை மீதிருந்த கடிதங்கள் மீது பார்வையைத் திருப்பினான்.

"ஓவ்வீசிலை இருந்து உனக்கு 'ரெலிகிறாம்' வந்திருந்துது, வேலைக்கு வரச் சொல்லி. 'சீக் பெக் லீவ்' எண்டு வழுமை போலை உன்றை 'பிபாஸ்' சீல்வாவுக்கு 'றிப்ளை' பண்ணியிருக்கிறன்."

"எங்கடை பிரச்சினைகள், கஷ்டங்கள் அவங்களுக்கு எங்கை விளங்கப் போதுது? ஏதோ வேணு மெண்டு அங்கை படுத்துக் கிடக்கிறம் எண்ட மாதிரி அவங்களின்றை நினைப்பு. நாட்டு நிலவரத்தை சாதகமாக்கி சீவிக்கப் பாக்கிறம் எண்ட மாதிரி ஒரு சந்தேகம்."

"நாங்கள் இப்பிடியே 'சவர்' பண்ண வேண்டியது தான், அது போக மகள் மீரா எப்பிடி?"

"சீ ஸ் ஓல்றயிற். இடம்பு பிரள அறும்பிச்சீருக்கிறாள். பத்து நாலும் அவளை மடியிலை வைச்சிருந்தது தான் உருப்படியாக நான் செய்த ஒரே வேலை."

"அப்ப நான் நினைச்சதுக்கு மாறாக சாந்திக்கு பெரிய அறுவதல்தான் குடுத்திட்டு வந்திருக்கிறாய்" என்று கூறிச் சிரத்தவாறே நன்பன் இவனது மேசை விளக்கின ஒளிரவிட்டு, அறை விளக்கின அணைத்துவிட்டு படிக்கையில் சென்று விழுந்தான்.

வாளொலியில் இனிய புல்ளாங்குழல் இசை ஓலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ரி.அர். மகாலிங்கமோ, அல்லது வேறாரு தமிழ்நாட்டு கலைஞரோ வாசித்ததாக இருக்கலாம்.

இவனது பார்வை மீண்டும் மேசைப் பக்கமாகத் திரும்பியது. மேசைவிளக்கில் சீலந்தி வலை பின்னியிருந்தது. ஓட்டடையும், தாசியும்

மேசையினை மொத்தமாகக் குத்தகை எடுத்திருந்தது. சப்பாத்துத் துடைக்கும் பழைய 'பெரியனை' எடுத்து எல்லாவற்றையும் துடைத்திருக்க வேண்டுமென்த் தான் நினைந்தான். அதனால், எழும்ப முடியாதவாறு தோன்றும்படி "விண் விண்" என வலித்தது. முதலிகலும்பு, இருப்பு யாவும் இடைந்துவிட்டதோ போன்ற ஒரு உணர்வு.

கட்டிலில் இருந்தவாறே எட்டி மேசை மீது கடிதங்களை இழுத்திருத்தான். மேசை மீது படிந்திருந்த தூசியில் கோடிட்டவாறே கடிதக் கோவைகள் கட்டிலில் வந்து விழுந்தன. காரியாலயத்திலிருந்து வந்த தந்தி, மக்கள் வங்கியின் மாதாந்தக் கூற்று, சவுதியிலிருந்து வந்த நண்பன் சீலனின் கடிதம், அந்த மாதத்துக்கான மஸ்லிகை இதழ், வழிமையாக வரும் தாய் மாமனார் கடிதம் அதுக் கூவிவொன்றும் தம்மை இனங்காட்டிக் கொண்டன.

புல்லாங்குழல் இசைக்கு போட்டியாக ரஞ்சித் "குர், குர்" என குறட்டை வாசித்துக் கொண்டிருந்தான்.

போட்டிருந்த 'கீசேட்' 'பிசு, பிசு'பாக இடலோடு ஓட்டி ஓரே அரியண்டமாக இருந்தது. பதினாறு மணித்தியால் விபர்வை அல்லவா? கட்டிலை ஊன்றி மெஸ்லின எழுந்து, இருப்புக்களை களைய அரும்பித்தான். கொடியில் தொங்கிய சாரத்தை இருவி எடுத்து, இடுத்துக் கொண்டான்.

'குரிப்பு ஓண்டு அடிச்சால் நல்லாத்தான் இருக்கும். அதனால் தண்ணீசு சத்தம் கேட்டு வீட்டுக்காரன் எழுந்துவிட்டால்?' முகமாவது குழுவி வரலாம் என குரிந்து கட்டிலுக்கடியில் இருந்த 'கோப் கேசை' இழுத்தான். இழுத்த இழுவையில் 'கேஸ்' மூடி வந்து இவன் காலடியில் விழுந்தது. ஐம்பது சத நாண்யமளவில், அஸ்லது அதற்கு சுற்று குறைவானதாக மூன்று, நான்கு துண்டுகள் மட்டும் மூக்குச்சளியாக பெட்டிக்குள் இழுபட்டன. ஊருக்குப் போன போது பெட்டிக்குள் புதிதாக 'கோப்' வேண்டிப் போட வேண்டுமென எண்ணிக் கொண்டது இப்போ தான் நினைவுக்கு வந்தது.

இருப்புகளுக்குத் தேய்க்கும் சவர்க்காரத்தையும், கருவாடாகக் காய்ந்து வரண்டு சொந்த நிறமே தெரியாது மங்கிர்போன தனது துவாயையும் எடுத்தவாறே 'பாத்ரும்' போனான். ஏறத்தாழ வீட்டின் எல்லா அறைகளிலிருந்தும் "குர், குர்" சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

'பைப்'பினைத் திறந்து விட்டு, அதன் கீழ் குந்தியிருந்தான். மெல்லிய சூடாக வந்த தண்ணீர் உடலுக்கு இதமாக இருந்தது. 'இந்தச் சுத்தம் வீட்டுக்காரனுக்கு அதுதான் 'பீரிஸ் மாத்தயாவுக்கு' என்கே கேட்கப் போகிறது?' என்ற தையியத்தில், உடல் சூடு தணியு மட்டும் குளித்தான். உடலில் வழுவழுத்த எண்ணெய் தண்மையை உப்புச் சவர்க்காரம் சுத்தமாக எடுத்திருந்தது.

மீண்டும் அறைக்கு வந்த போது வரளினாலி 'நமோ, நமோ' இதைத்துக் கொண்டிருந்தது. அதை 'ஓவ்' பண்ணி நன்பளின் மேசையில் வைத்துவிட்டு கொண்டு வந்த 'ட்ரெவலிங் பாக்ஷை 'கிளியர்' பண்ணினான். மணனவி சாந்தி 'அயன்' போட்டு வைத்த இவனது உடுப்புகள், 'ஓவல்சீஸாலை வந்து 'ரீ' போட்டுக் குடிக்கைக்குள்ளே இதுகளிலையும் ஒவ்வொண்டு எடுத்தியள் எண்டால் பசியும் அடங்கும். உடம்பும் உறுதியாகும்", என்ற முன்னுரையுடன் வைக்கப்பட்ட பகுதித்துறைவடை, பொரி விளாங்காய், புஞ்சுக்கொடியல் பர்சல்கள், யாவற்றையும் எடுத்து உரிய இடங்களில் அடுக்கி வைத்தவன் அடியில் கிடந்த ஒரு கட்டு கடிதங்களை எடுத்து மேசையில் போட்டான். வெளிநாட்டிலிருக்கும் தனது மகனுக்காக பக்கத்து வீட்டு தங்கம் மாமி தந்த கடிதம் உட்பட கொழும்பு, பண்டாரவளை என உள்நாட்டுக்குறிய கடிதங்களுமாக ஏறத்தாழ இரண்டு டசீன் அதில் இருந்தது.

வெறுமையாகி விட்ட 'ட்ரெவலிங் பாய்க்கை சவரில் நீண்டிருந்த ஆணியில் கொழுவிலிட்டு குனிந்த போது காரியாலயத்திலிருந்து வந்த தந்தி கட்டிலில் கிடந்து மீண்டும் பயம் காட்டியது. அதை எடுத்து கசக்கி மூலையில் போட்டதில் மனதில் 'ரெண்டன்' கொஞ்சம் குறைந்ததைப் போல் இருந்தது.

மின்விளாக்கில் தொங்கிக் கொண்டு தந்தி மீட்டிக் கொண்டிருந்த சிலந்தி வலையும் மேசையை ஓட்டி ஆக்கிரமித்திருந்த ஓட்டடை, தூசியும் மனதுக்கு என்னவோ சிச்தது. ஓசைப்பாது மேசைப் பொருட்களை எடுத்து கட்டிலில் வைத்து மேசையைச் சுத்தம் பண்ணி பின்னர் கட்டிலையும் சுத்தமாக்கி பொருட்களை அடுக்கி விட்டு நிறீந்த போது வீட்டின் பின்புற வாசல் பூட்டு தீருப்படும் சுத்தம் கேட்டது. கையிலிருந்த பழைய பெணியனை சடாவிரல் தூரத்தே போட்டுவிட்டு, எட்டி மேசை விளாக்கினை அணைத்தான்.

இவன் எதிர்பார்த்ததை உறுதிப்படிக்குமாப் போஸவே, பீரிஸ் மாத்தயாதான் காறித் துப்பும் சுத்தம் வெளியில் கேட்டது.

கட்டில் மேல் மெதுவாக இருந்து பின் மெள்ளாமாக சரிய ஆறும் பித்தான். தனக்கிண காத்துக் கிடந்த கடிதங்கள், மாத்ததுக்கான 'மல்லிகை' எவற்றையுமே பிரிக்கக் கூட முடியாத தன் துர்அதிஷ்டத்தை எண்ணினான். இன்னும் ஒரு பத்து நிமிடமோ, அல்லது கால் மனித்தியாலமோ அவகாசம் இருந்திருந்தால் மேலோட்டமாகவாவது சுகலதையுமே பார்த்திருக்கலாம் தான். அதற்குள் இந்த வீட்டிருக்காரன்?

காலி வீதி வழியே இரைந்து செல்லும் வாகனச் சுத்தம் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. காலி, மாத்தறை போன்ற வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வந்து சேரும் மினி பஸ்களாகவோ, அல்லது பொலிஸ் ஐப்புகளாகவோ அல்ல இருக்கலாம்.

படிக்கும் போது நேரம் பார்க்கக் கூட மறந்து போன தன்னை நொந்து கொண்டான். நேற்று இந்தோரம் மணைவியின் அருகாணமயில் உறங்கியதும், மகனுக்காக மாட்டப்பட்டிருந்த அந்த மங்கிய மனினாளியின் அருகில் கடிகாரத்தைப் பிடித்து அடிக்கடி நேரம் பார்த்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தது. அதிகாலை மூன்று மனிக்கில்லாம் எழுந்து சோற்றுடன், உருளைக்கிழங்குப் பிரட்டல், பருப்பு என இவனுக்குப் பிடித்தமானதெல்லாம் சமைத்து பகலுக்கும், இரவுக்குமினன் இரு 'பார்சல்'களாக பொலித்தின் தாள் போட்டு பழுதுபடாத வாரிறல்லாம் கட்டித் தந்த சாந்தியின் கடமை உணர்ச்சியை வியந்து கொண்டான். பத்து நாட்களும் வேணாக்குச் சாப்பாடும் மகனுக்குப் பராக்குமாக நேரம் போனதே தெரியவில்லை. உள்நாட்டில் நிகழும் பதற்ற நிகழ்வுகள் போக, உணவுக்காகவோ அன்றி வேறு எவற்றுக்காகவுமோ மனதைப் போட்டு அலைக்கந்திக்க வேண்டாத சீவியம். ஆணால் இனி?

காலையில் ஆமர்வீதி சைவக் கடைகளில் ஓன்றில் நான்கு ஜங்கு இடியப்பம், மத்தியானம் காரியாலயத்திற்கு வரும், 'பொல் சம்பல்,' ஈரப்பலாக்காய் கறியோடு அரைவயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்ளும் அவிந்தது பாதி அவியாதது மீதியுமான சம்பா அரிசிச் சோறு, இரவில் பாஜை ம் பட்டரோ முட்டையோ ஏதோ ஓன்று, இதற்குள் ''கண்டபடி முட்டை

எடாதையுங்கோ பிரசர் வரும். ரீயுக்கு சீனி குறைவாய் போடுங்கோ. பிறகு டயபிற்றிக் வந்தால் ஓண்டுஞ் சிச்யேலாது!" என வாரந் தவறாது குடிதங்கள் மூலம் சாந்தியின் அட்வைஸ் வேறு.

வவுனியா பஸ்ஸை பிடிப்பதற்கிண பருத்தித்துறை 'டிப்போ'விற்கு கொண்டு சென்று இவ்வளைச் சேர்ப்பிப்பதற்காக, அதிகாலை ஜூந்து மனிக்கு 'கேற்'நடியில் வந்து நின்று இவனது மருகன் திரையன் சைக்கிள் 'பீஸ்'லடித்த போது, 'ரெடி'யாகி வெளிக்கீட்டு வந்தவனை வாசல் வரை வந்து வழியனப்புகையில் "ஜிலடன்றிக் காட் பொக்கெற்றக்குள்ளை தானே?" என்ற வார்த்தையை மட்டும் சாந்தி இறுதியாகச் சிசால்லிக் கொண்டான். 'இந்த அடையாள அட்டையிலை முன்று உயிர் தங்கியிருக்கு' என அப்போ இவன் நினைத்துக் கொண்டான்.

இன்று உடம்பு பிரட்டி எக்காளமிட்டுச் சீர்த்து, முத்தந் தந்த மீரா அடுத்த முறை இவன் செல்லும் போது தவழ்ந்து வரலாம். ஒருவேளை வண்டிலை இருட்டி நடையும் பயிலாம். கடந்த முறைக்கும், இந்த முறைக்கும் குழந்தையில் தான் எத்தனை வித்தியாசம்? இந்த வளர்ச்சி, பூரிப்ப எல்லாவற்றையுமே அடிக்கடி பார்த்து மகிழ இவ்வுக்குக் கொடுத்து வைக்கவில்லையே.

இவன் சிறுவனாகப் புற்றனைப் பள்ளியில் சீன்னி முதலோ, பெரிய முதலோ படித்த போது கீழமை தவறாது கொழும்பிலிருந்து வந்து சென்ற தனது தகப்பனாரை எண்ணிக் கொண்டான். வெள்ளிக்கீழமை இருவுகளில் இடியப்பழும், முருங்கைக்காய் சொதியோ, தக்காளிப் பழக் குழம்போ சுமைத்துவிட்டு அம்மா பத்து மணி வரை ஜியாவுக்காகத் தாங்கி வழிந்தது, இவன் மனதில் புற்றனைப் பள்ளி மாதிரியை இன்னமும் அழியாதிருக்கிறது. அப்போ சனி, ஞாயிறுகளில் ஜியாவோடு தான் இவன் இருப்பான், உண்பான், உறங்குவான்.

அஹால், இப்போ? வெள்ளி இருவு பஸ் எடுத்தால் கூட சனி பகலில் தான் ஆர் செல்ல முடிகிறது. அதற்குன் இடை வழியில் கண்ணிலிவடி, ஊரடங்கு, ஹர்த்தால் என்று ஏதாவது நிகழ்ந்தால், வவுனியா அங்சீரமமோ, அல்லது வரணியில் யாராவது தெரிந்தவர்கள் வீடோ கதியெனக் கிடந்துவிட்டு செவ்வாயோ, புதனோ தான் வீடு செல்ல முடிகிறது. போய் அடுத்த சனியோ,

நூயிறோ சந்தர்ப்பம் பார்த்து இங்கு வந்து சேர வழிமை போல் காரியாலயத்திலிருந்து தந்தீ வந்து மேசையில் கீடக்கும். இனி முன்றோ, நான்கோ மாதங்கள் பொறுத்துத் தான் அடுத்த பயணம் பற்றி அதிகாரியுடன் 'பேச்சுவர்த்தை' நடத்த முடியும். அதுவும் மனைவிக்கு டூடல் நலக் குறைவென்றோ, அல்லது குறந்தைக்கு சோறுத்தது, காது குத்து என்றோ காதுகுத்தி சமயங்களில் அம்மா ஜயாவுக்கு வலு 'சீரியஸ்' என்பது போல முகாரி ராகத்தில் முகத்தை வைத்திருந்து. . . . , சிவாஜி கணேசனது பழைய படங்கள் பெருமளவில் பார்த்து வைத்திருந்ததில் இவனுக்கு அதில்லாம் அத்துப்படி.

நானைக்கு காரியாலயத்தில் நடப்பதை கூட இவனால் தீர்க்க தரிசனம் பண்ண முடிகிறது. எட்டாறைக்கு மட்டுமட்டாக 'அற்றண்டிடன் சீற்றில்' கைவியழுத்து வைத்துவிட்டு இருக்கையில் இருந்ததுமே இவனது பெயர் சத்தமாக அழைக்கப்படும். கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளுழைந்ததும் அதிகாரியின் கடுகடுப்பான முகம் தலைகீழாக இவன் விழித்திரயில் விழும். "வட் ஹபன்ட் ரூ யூ?" என்பதே ஒரே கேள்வியாய் அமையும். இனி நடந்த வற்றை ஆங்கிலப்படுத்தி, அதிகாரிக்குப் புரியவைத்து, அவரது அபிப்பிராயங்களையும், 'அட்வைஸ்'களையும் 'சீவனே' எனக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இறுதியாக, அரோகராப் பரியாரியாரின் 'மெடிக்கல் சேட்டிபிக்கட்டட்' 'சப்ரிற்' பண்ணி 'லீவ் சீற்றில்' கைவியழுத்தும் வாங்கி மேசைக்கு வர 'லஞ்ச் பார்கல்' இவனுக்காகக் காவலிருக்கும்.

பின்னர் தான் புத்தகங்களைத் திறந்து 'அரியெஸ்' வேலை பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றினைச் செய்து முடித்து, வழிமைக்குத் திரும்ப நாட்களை 'அலோக்கேர்' பண்ண வேண்டும்.

பால் விநியோகிக்கும் லொறி பெருஞ் சத்தத்துடன் காலி வீதியில் சென்று கொண்டிருந்தது. இப்போ மணி பண்ணிரண்டறையாகவோ, அல்லது ஒருமணியாகவோ ஆகியிருக்கும். முனிய மணிக்கெல்லாம் எழுந்து குளிக்கும் 'ஜயா' என அங்கு தங்கியிருப்பவர்களால் அழைக்கப்படும் முன்னரை முதியவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் 'பாத்ருமில்' தண்ணீரை நிரப்ப தகரத்தை நிர்ந்தலாம்.

இவனுக்கு நித்திரை இன்னும் வருவதாக இல்லை. பயணம் வந்த இரவில் இப்படிப் படுத்துப் புரண்டு சிந்திப்பதும், இனி அடுத்த பயணம்

பண்ண எத்தனை மாதங்கள் செல்லுமோ என அங்கலாய்ப்பதும், திருமணமான பின் இவன் வாழ்வில் இன்விறாடு பதினாறாவதோ, பதினேழாவதோ தடவையாக நிகழ்கிறது. 'இந்த பஸ், ரெயின் எல்லாம் ஒழங்காக ஓடி கொடிகாமத்தில் போய் பிரதி வெள்ளி இரவுகளும் இறங்கும் நாள் வரும் போது மன அலைச்சல், உடல் அலைச்சல் இன்றி எப்படியாக நிம்மதியாக வாழலாம்?' என்று கூட, சற்று மிகையான எதிர்பார்ப்புத் தான் அடுஞாவும் முடிவில் இவன் என்னைத் தவறுவதில்லை.

வடக்குத் திசையில் ஐன்னவுராடே வெது உயரத்தில் ஏதோ வெளிச்சம் தோன்றி, மறைந்தது போல இவன் உணர்ந்தான்.

"கூ... கூ..." இரவைக் கிழித்துக் கொண்டு ஏரியாருள் 'விறயினோ,' சரக்கு 'விறயினோ' ஏதோ ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருப்பது, மிக அண்மித்ததாகவே இப்போ இவனுக்குக் கேட்கிறது.

வடக்கில் அதே வெளிச்சம் இன்னோர் தடவை மிக அருகாமையில் தோன்றி மறைந்தது.

(வீரகேசரி)



இத் தொகுதி ஆசிரியரைப் பற்றி.....

நான் சந்தீத்த பல எழுத்தாளர்களில், தமிழ் இரத்தின வேலோனிடம் கண்ட நேர்மை, இவரை ஒரு உண்மையான எழுத்தாளனாக நினைக்க என்னைத் தொண்டியது. இந்த நேர்மையும் சொல் தவறாமையும் எப்போதும் நிலைக்க வாழ்த்துகிறேன்!

17.11.1995

-கொலீனா மகைந்திரன்.



The name Pulolyoor reminded me of another Tamil story writer, anyway, Pulolyoor A.Ratna velone. He successfully depicts the expectations of an inexperienced young man.

-K.S. Sivakumaran.

(Le Roy Robinson in Conversation
on Aspects of culture in Sri Lanka)



தும்பி இரத்தின வேலோனின் எழுத்துக்களில் மென்மையை அதேவேளை வண்மையை, என்மையை அதேவேளை கனகாத்திரத்தை, தெளிவை அதேவேளை தீம்சுவையைச் சுவைக்கலாம். அனைத்திற்கும் மேலாக கருத்தாழுத்தைத் தரிசிக்கலாம். இவரின் எழுத்து வகை மாதிரிக்கு நல்லசிதாநு அத்தாட்சி 'புதிய பயணம்' எனும் இறநால்.

30.03.1996

-வெள் ஆழுதன்.



யென்மையான சம்பவங்களைக் கணத்துகளாகப் பிரசவிக்கும் இரத்தின வேலோனின் ஆற்றல் வியக்கவைக்கிறது. வாழ்க! வளர்க!

-வெ. முருகபுதி

வடமராட்சி மன் நல்ல பல படைப்பாளிகளைத் தமிழ் இலக்கியத்திற்குத் தந்துள்ளது. அந்த வரிசையில் இரத்தின வேலோன் நமக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். அவரது படைப்புகள் இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும்!

அந்தன் ஜீவா

1977 முதல் இன்று வரை கருக்கிகாண்ட, தன் இதயத்தைத் தொட்டு அழுக்கிய, நெஞ்சில் கைத்த நிகழ்வுகளை, அவற்றின் கலை துன்றாது, வடமராட்சி பிரதேச மண்வாசனை மினிர எழுத முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார், நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

-கண. மகைஸ்வரன்

இலக்கிய உலகு நமக்களித்த சீல இனம் முத்துக்களில்..... இரத்தின வேலோன் ஒரு நல் முத்து ஆவார்.

ஆ.

**19.01.1986ல் 'அறிமுக விழா' நூலின்
அறிமுக விழாவில்**

தும்பி இரத்தின வேலோனது படைப்புக்களில் வடமராட்சி மண்ணின் உயிரைக் காண்கின்றேன். அந்தப் பண்பு மேலும் சிறந்து விளங்க எனது ஆசீகள்!

தென்றியான்



எனது குடும்பத்தில் இன்னொரு எழுத்தாளன். நன்றாகவே எழுதுகின்றான் எனது மருகன். நிச்சயம் இவன் இலக்கிய உலகின் கவரிப்பைப் பெறுவான்.

பாக்டர் புலோலியூர் க. சதுராசவம்



கலை நயமும், வடமராட்சி பேச்சு வழக்கும் நிறைந்த புலோலியூர் இரத்தின வேலோனது படைப்புகளின் ரசீகன் நான். இலக்கியத் துறையில் பெரும் சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள்!

பாக்டர் எம்.கே. முருகானந்தன்.




இரத்தின வேலோன் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ்வார் என்பது நிச்சயம். மண்வாசனை, அழகான கதை வளர்ப்பு உத்தி முறை என்பவற்றை இவரது கதைகளில் காண்கிறேன்.

அயர்நெல்லை க. பெருன்.







புலோலியூர் அ. இரத்தின வேலோன் இலக்கியத்தை மறையாத உள்ளுணர்வாகக் கொண்ட ஒரு இளைஞன். அவர் இதயத் துடிப்பொடு கலந்தவை. அதனால் அவர் இலக்கியப் படைப்பு களிலும் அவ்வப் போது சத்தியா வேசமான காற்று வீசிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இலக்கியம் என்பது வெறும் இரசனை இலக்கியமாக இல்லாது வாழ்வின் எய்துகோளில் அது மிக முக்கிய பங்கினை வகிக்க வேண்டு மென்பதில் இரத்தின வேலோனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

அவர் இலக்கியத் துடிப்பு புதுப்புதுப் பரிசோதனைகளுக்கும் சுகமான பார்வைக்கும் ஒரு நெறி சார்ந்த படைப்பமைதிக்கும் தொடர்ந்தும் அவரை இட்டுச் செல்லவேண்டும் என்பது எனது பேரவா!

பொன். ராஜகோபால்
ஞாசிரியர் - ஸ்ரீகேசர் வாரவெள்விங்.

Designed, Typeset and Printed by
Print Graphics, 4. Nelson place, Colombo- 6. Tele :-596312